



கருநாம்பா

கன்டாச்
சிறப்பிதழ்

காலாண்டுக் கலை இலக்கிய இதழ்

சித்திரை - ஆணி 1996



Karuna


தமிழ்த் தேசிய ஆவளம் முடிகள்

வட்டுமூச்சு யாது!

வட்டுமூச்சு நல்யாழி! நீருற்றுக்கு நீரலைக்கும் இம் மரக்களைத் தெடிது தங்கனை இலையொலியும் அருவீரோலியும் இசையையுப், நன்றைப்புகள் இசையின்றே துய்வுகல் முறையாகுமா? முன்னாலே வீசுக்கிற காற்றிலே இசையமற்கத்தை உருத்தனையே, நன்யாற் போறாமையுற்ற புகுங்கொடி படர்ந்து நன் நரம்புகளை ஓவ்வொன்றாகக் கட்டிவட்டமையோலே போந்தஞ்சுக்கணையா? வீரர் முகத்திலே புன்னைகை தவழவும், அர்வையர் நாட்டங்களில்ருந்து உள்ளைக் கண்ணீர் கீழுழவும் நன்று இன்ய குருணாலே போசலாகராதா?

முன்னாலே, கலீடான்யாவிலே, வீராக்கிளன்டாருவோர் மத்தியிலே, நீ மெளனஞ் சாத்தத்தல்லையே. காதலையும் வெங்கியையும் பாடி அச்சத்தையும் பெருமத்தையும் அளவுபழுத்தனையே, நன்று இசைகேட்டுருகும் வள்ளையும் காவலரும் நார்கைநல்லாரும் சூழ்ந்து நன்றைன்றோ? வீரது தீர்ச்செயலும், கார்கையாரது ஓப்புற கண்ணைக்கஞ்சேம் நன்று பாடந்பொருளாக அமைந்தன.

நல்யாழி! துய்வொழிந்தெழுவாயாக. நன்று நாம்புகளிற் படருங் கையானது பயிற்சியுற் கையென்றும், செந்ய பழும்பாடல்களின் இன்னொன்யனை ராளவுங்காவது இசைத்தலாகாதா? நன் இசைக்குருக் கூர் இதயாவது தூஷ்புறு மென்ன், நன்செயல் வீண்செயலாகாதல்லவா? நீ இன்னும் வாய்ந்தவாத்திருத்தல் தகுத அன்று சுத்தத்தைக் கவரும் வன்மொக்கையே! எழுந்து, இன்னும் ஒரு முறை எழுந்து!



மூலம்- வொஸ்டர் ஸ்ரீகாட்
தமிழ்- வீபுவாஸந்த அழகன்



கலைமுகம்

KALAIMUGAM

நாவாஸ்ட் நிறுப்

1996

நீண்டை - ஆறு

கலை - 7

முன் - 2

Canada Edition

Centre For Performing Arts

2175 Victoria Park Ave, #201

Scarborough, Ontario

M1R 1V6

Canada

வெளியீடு

நிறுமதைக் கலைமன்றம்

238 பிர்கன் வீடு

யாழ்ப்பாணம்

இலங்கை

வாணிக்கூம்

இன்று நமது மக்கள் கண்ணர் வடக்கிறார்கள், கூறி அழிகிறார்கள், பசியால் வாடுகிறார்கள், பட்டினியால் விழுகிறார்கள், செந்நீரில் துடக்கிறார்கள், சிதறி ஒடுகிறார்கள். இக் காட்சியைக் கண்மூடிப் பார்த்துக் கொண்டிருப்பது நாம் வாழும் நாகரிக உலகத்தின் தனி உரிமை, நம்மவருடன் உள்ளர ஒன்றிப்பது தமிழ்த் தனியை நம் ஒவ்வொருவரினதும் கடமை. அதில் ஒரு விதம் நம்மவரின் துன்பப் படலத்தை இலக்கிய வடிவத்தில் பதிவு செய்வது. அதனால், தாயக மண்ணிலிருந்து நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் ஆக்கங்களை நாம் விமும் நெஞ்சுடன் இங்கு வெளியிருக்கின்றோம்.

1996ல் “கலைமுகம்” வெவ்வேறு நாடுகளிலும் நகரங்களிலும் முதல் இதழ் ஸண்டனிலும், இவ்விதழ் ரெஷிலான்றோவிலும் அச்சேறுகின்றது. இம் முயற்சி திருமறைக் கலாமன்றத்தின் உலகளாவிய தன்மைக்குச் சான்று பகர்கின்றது. என்பது ஒரு முறை, தாயகத்துக்கலை இலக்கியப் படைப்பராகிகளையும் புலம் பெயர்ந்து வாழும் இத்துறை சாந்தோஸரயும் ஒன்றினைக்கும் பரலமாகத் திருமறைக் கலாமன்றம் மாறியிருக்கின்றது என்பது மறுபறும்.

“யாதும் ஊரே யாவரும் கேள்வி” என்ற சங்க மொழிக்கு இன்று வடிவம் கொடுக்க முனைந்து நிற்கும் திருமறைக் கலாமன்றம் இக் குறிக்கோளை அடைய, தாயகத்துக்கு உள்ளேயும் அதற்கு வெளியேயும் என்றும் உறுதியுடன் உழைக்கும்

ந. மரியு சென்டியர் குழக்கள்

திருமறைக் கலாமன்றம் வழங்கும்

கல்வர்ச் சபைகள்

யுத்த மேகங்கள் கூட்டுத் திலையிலும்
திருமறைக் கலாமன்றம் நூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்களுடன்
நாட்களின் மூல பாதுகாவில் தன்கலைக் கேவையைக் கொடர்கின்றது
24 - 03 - 1996 யீரூகஸில்
31 - 03 - 1996 பஞ்சீந்துறை

சோன்ஸ் பிளமான்	கூர்ப்புநாகன்	ஜெயசங்கம்	ஶாஸ்ரந்தர்
யான்ஸ் ராஜ்குமார்	அழகாஜா	ராவ்	சௌப்பி
வெய்குமார்	பந்தீஸ்	ஸாலமன் கு. ரீன்	குணீங்கம்
யெதாஸ்	கென்ட்சிர்யான்	அழகாஜா	பெட்டி பஞ்சஸ்
ஜெயகாந்தன்	நெட்டிப்	ஸெபோன்	ஶாநாத் யெகுதாசன்
கென்னிஜநாட்	ஹெசன்	திவீன்	கொல்னெஸ்
பிழுமதாஸ்	வெஜாட்னை	யோஸ் அஷுநாஸ்	சுப்ராவஸ்குன்
சதீஸ்	ஞானாஜா	கருணாகரன்	நெமநாதன்
நூச்சல்வம்	தமிழ்னயன்	யஸ்ரன்	நாமநாதன்
ஞானசீலன்	இராசந்தரன்	பூயன்	தங்காஸ்
பூட் அருண	ஜெயம் ஸிர்ஜனா	நஷாந்தன்	ஜெகதீஸ்
சுநாந்தன்	சாஸ்	அன்றாஜா	திருஷ்ணதாங்க
தாசியஸ் கேவாஜா	நமலாஜா	அங்கி மக்னி	அன்று
சோன்ஸ்	ஹெகான் சாஸ்	எமல்	புடோக்ஸ்யா
பாலசுப்ரமணியம்	தம்தாஸ்	ஜெயாஜ்	பெங்கன்ஸ்
சாம்பிரதீன்	ஜெகன்	கந்தாந்	இக்ஸெரியஸ் ப்ரூ
துசியந்த	நாந்ஸா	வெனாயன்	நவீந்தரன்
சௌலான்	யென்றா	நந்தாயன்	கஷ்யபாபார்யஸ்
புவீஷ்	கூப்லிசீ	உமனா	அருமன்
அனுஷா	ஜான்ச	ஜெ. ஜென்சன்ஸா	ராஜ்குமார்
க. செவர்	ம. வசந்த்	ம. சோசம்பன்	யச்ந்தன்
சீ. சுப்ராஜன்	ஜெ. சுபாரன்	அ. சுகாபாணி	ஜெயாவ்
கங்	கோபால்	குதாகரன்	அன்றன்
வசந்தநாயகம்	ஹெகால்சுக்கா	வெந்ரா	

கூரல் -	சென்றிக்கலஸ் ஆஸை டாகர்
சூம் ம்ருகன்	
ஆடைஅமைப்பு -	போமனஸ்
ஓ. ஓ. இயக்கம் -	ஹோஸ் ஆட்ஸ் போஸ்
கிரையமைப்பு -	இசைத்தென்றுல் யெகுதாசன்
வாதநிலாகம் -	அருட்டரு ஜெநா செல்வநாயகம்
எழுந்துவாக்கம் -	அழகாசா, அஸ்யர்
	கென்ட்சிர்யான், யான்ஸ் ராஜ்குமார்
காப்பு -	திருமறைக் கலாமன்றம்

உ-ஸு -	அஸ்யர்
உய்னை -	பாக்மன் ஜெயாஜா
உமடை அமைப்பு -	யாசப்
உமடைநிலாகம் -	நெல்ஸன்
உமையர் -	அருட்டரு நி. மியத்செயர் அடகள்
நாடக யெற்பார்வை -	அருட்டரு ருசைநாநன் அடகள்
நெய்யாங்கை -	பெர்மனஸ்

கிடம்பெயர்ந்து மண்ணிலும் தீருமறைக் கலாமன்றம்

சிறியம் தூதங்கள் தினனாந்து விளையில்

துப்பக் கரங்களை படிய வைத்த அந்த 30-10-95இல் சிதறிய மந்தைகள் மீண்டும் தம் சந்திப்புக்களை உறுதிசெய்து கொள்கின்றன.

இடப் பெயர்வின் பின் திருமறைக் கலாமன்ற அங்கத்தவர்கள் முதன் முதலாக 04-02-96இல் ஒன்றாக சந்தித்தனர். அனுபவங்கள் பகிரப்பட்டன, அன்பு நெஞ்சங்களின் குழுறல்கள் பரிமாறப்பட்டன.

03-03-96இல் மீண்டும் இரண்டாவது முறையாக ஒன்று கூடிய பொழுது திருமறைக் கலாமன்ற அலுவலகம் மிருசுவிலில் திறந்து வைக்கப்பட்டது. இத் திறப்பு விழாவிலும் ஒன்று கூடலிலும் கணிசமான அளவு பழைய புதிய உறுப்பினர்கள் பல மைல் தொலைவில் இருந்து துவிச்சக்கர வண்டிகளிலும், பேருந்துகளிலும், வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து கடல் கடந்து வந்தும் கலந்து கொண்டமை அன்றைய மகிழ்விற்கு எல்லைபோட முடியாத நிலையை ஏற்படுத்தியது.

அன்றைய தினம் மிருசுவில் புனித நிக்லஸ் ஆலயத்தில் நடைபெற்ற பஜனை வழிபாட்டை தொடர்ந்து மதியம் 12.00 மணிக்கு மன்ற புதிய அமைவிடம் சிறப்பு விருந்தினரான அருட் தந்தை பீற்றர் துரைரட்னம் (மிருசுவில் நிக்லஸ் ஆலய பங்குத் தந்தை) அடிகளாரால் திறந்துவைக்கப்பட்டது. தூயஆவியின் பாடலோடு ஆரம்பித்த இந்த நிகழ்விற்கு அருட் சோகோதரி வின்சென்ட் அவர்களும் திருமறைக் கலாமன்ற நிர்வாக சபை உறுப்பினர்களான ஜே. ஜோன்சன் ராஜ்குமார்,

என். எஸ். ஜெயசிங்கம்,

எம். தெரியநாதன் ஆகியோரும் மங்கள விளக்கேற்றி சிறப்பித்தனர். நிகழ்விற்கு தலைமை தாங்கிய மன்ற ஆலோசகர் அருட் தந்தை குசௌநாதன் அடிகளாரால் புதிய அமைவிடம் ஆசீர்வதிக்கப் பட்டதைத் தொடர்ந்து மன்றத்தின் கொரவ செயலாளர் திரு. உ.அ. நெல்சன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப் பட்டது. தொடர்ந்து அருட் தந்தை ய. குசௌநாதன் அடிகளாரின் தலைமை உரையில் எமதுமன்றம் சிதைக்கப் பட்டதே தவிர அழிக்கப்பட்ட வில்லை. எனவே சிதைந்த துண்டுகளான நாம் மீண்டும் ஒட்டப்பட்டு இணைந்து செயற் பட வேண்டும். எனக் கூறியமை குறிப்பிட த்தக்கது. இதனைத் தொடர்ந்து மன்றத்தின் அடுத்த செயற்பாடாக நடைபெறவேள்ள திருப்பாடுகளின் காட்சிகள் அடங்கிய நாடகப் பிரதியை அருட் தந்தை குசௌநாதன் அடிகளார் வழங்க மன்ற நாடகக் பிரிவு பொறுப்பாளரும், மேற்படி நாடக நெறியாளருமான திரு. ப. சஷ். பேர்மினஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார். பிரதி வழங்கிய நிகழ்வைத் தொடர்ந்து நாடக நெறியாளர் உரையும், பின்னர் நாடகக் பயிலகப் பொறுப்பாளர் திரு. ஜே. ஜோன்சன் ராஜ்குமார் அவர்களது நன்றியுரையும் இடம் பெற்றது.

சிறிது கால இடைவெளியின்பின் மீண்டும் துளிர்விடும் திருமன்றக் கலாமன்ற செயற்பாடுகள் நிச்சயம் கலை உலகில் உயிர் வாழ தம்மை முழுமையாக அர்ப்பணித்தபடி அங்கத்தவர்கள் மகிழ்ந்திருக்க அன்றைய நிகழ்வு இனிதே நிறைவெட்டந்தது.

பயந்து அவ்வு

ஓ! கீழ்க்கண்ட மரணதேவதையே நீ
எங்கே இருக்கிறாய்?
உன்னை நினைத்து
நான்
உள்ளஞ்சீ உழைந்தபோது
நீ, அக்களீத்தாய்
ஆண்தித்தாழைய்
ஆனால்
உன்னை
நான்
நேருக்குனேர்
எந்திக்கத்துணிந்தபோது
நீயும்
ஒளிந்துகொண்டனையோ?

ஓ மரணதேவதையே
காதைக்கொடு
நான்
தலைமறைவாகவில்லை
என்
வாழ்க்கையே
தலைமறைவாகவிட்டது
இருந்தம்
நீ
இன்னமும்
என்னை
தேடுகிறாயாமே?
எலை
பொறியில் பிழைலைம்
ஆனால்
அதுன்
இருத்தலுக்கான
கிரைதேடும்
கியக்கத்தைத்தடுக்க
யாரால் முழுயும்?
ஓ! மரணதேவதையே
நானும்
ஒளிந்திருக்கிறேன்
பயந்து அல்ல
பார்த்துக் கொண்டு.

சிப்பாடுன்

நோம்மெந்துஞ்சன் னங்கும் உள்ளும் அழகுக்கோன்

Angels in America நாடகம் அண்மையில் நியூயோர்க்கில் Broadway மண்பத்தில் நடந்தது. புறிசர் பரிசு பெற்ற நாடகம். அது AIDS நோய் பற்றியதோ நன்றியணர்வு பற்றியதோ, வஞ்சனை பற்றியதோ அல்ல. இருந்தும் அவை அனைத்தும் அதில் உள். மாறாக வட அமெரிக்க முரண்பாடுகளின் இயல்பு பற்றியது.

இந்த நாடகத்தின் மையக் கருத்து வெளிப்படை, ஒவ்வொருவரும் போட்டி போடுவது தங்கள் இலட்சியங்களையும் கொள்கைகளையும் பாதுகாத்து கொள்ளவல்ல அதிகாரத்தை கைப்பற்று வதற்கே. சுயநலங்களைப் பாதுகாக்கவே இந்த நாடகத்தின் மையக்கருத்து மூன்று சிறிய உரைகளில் வெளி வருகிறது. முதலாவது ராபை இரண்டாவது யதார்த்த வாழ்க்கைப் பாத்திரமான நோய் கொகனுடையது மூன்றாவது ஹாயிஸ். இவனுடைய காதலன் எயிட்ஸ் நோயினால் இறந்து கொண்டிருக்கிறான்.

அமெரிக்காவில் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் குடியேறி யவர்கள் வாழுகிறார்கள். அவர்களின் கலாச் சாரங்கள் ஒன்று கலந்து அமெரிக்க கலாச் சாரமாக உருகிக் கலந்துவிடும்பானை (Melting Pot) என்பது. உண்மை அதுவல்ல வெளிநாட்டவரின் கலாச்சாரம் இன்னும் வெளிநாட்டிலே இருக்கின்றது அமெரிக்கர் இன்னும் வெளிநாட்டவர்களைக்கொடுவே இருக்கிறார்கள் என்றார் ராபை. அமெரிக்காவில் நீ வாழவில்லை அப்படி ஓர் இடம் இல்லை உங்கள் பெறுமதிகளை அங்கே நீங்கள் பகிர்து கொள்வதில்லை. மாறாக அப்பெறு மதிகள் அங்கு பாதுகாத்துக் கொள்ள முயற்சிகிறீர்கள். அதாவது போதுமான அதிகாரங்களைப் பெற்று உங்களை காப்பாற்றிக் கொள்கிறீர்கள். எனகிறார்

நோய் கொள்ளும் தன தூஷன வார்த்தை கள் கொண்ட இறுதிப் பேச்சில் அமெரிக்கா மக்களின் பிரச்சினை தங்களை அடையாளம் காண்பதல்ல. பெறுமதிகள் ரசனைகள் நம்பிக்கைகள் எவை என்பதைச் கண்டுபிடிப்பதல்ல. மாறாக அதிகாரத்தைப் பெறுவது தான்.

ஹவன்றி உன்னுடைய பிரச்சினை லேபல் சொற்கள் ஆகியவற்றின் அர்த்தங்களை அப்படியே நம்பிவிடுவது எயிட்ஸ், ஆண்க்கய பாலுறவுக்காரர், பெண் சுயபாலுறவுக்காரர்.... அவை எல்லா லேபல்களைப் போல ஒன்றை மட்டுமே சொல்கின்றன. பலம் நான் யாரை ஒ தவன் என்னை யார் ஓ..... தவன் என்பதல்ல. நான் ரெஸ்போன் செய்யும் போது யார் தூக்கிறார்கள் யார் எனக்கு உதவுகிறார்கள் அதுதான் லேபல் குறிப்பிடும் அர்த்தம்

நான் சுயபால் உறவுக்காரன் என்? நான் ஆண்களுடன் பாலுறவு கொள்வன் புரியாதவர்கள் கூறுவது இதைத்தான் உண்மை அதுவல்ல. 15 வருசமாக நகர சபையில் பேதங்களை நீக்குவதற்கான சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. அவர்களுக்கு அதிகாரம் கையிலிருப்பவர் களைத் தெரியாது. அவர்களுக்கு அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பது தெரியாது. அவர்களுக்கு அதிகாரம் யார்க்கையில் இருக்கின்றது என்பது தெரியாது. அதனால் பலம் துஞ்சற அற்றவர்கள். அதுதான் உண்மை என்றான் கெர்கான் அதனால் தான் தன்னை எதிராலுறவு கொள்வன் என்கிறான் அதனால் அதிக அரசியல் அதிகாரம் தனக்கு இருக்கிறது. உண்மையில் அவன் சுயபாலுறவுக்காரன் அது அர்த்த முள்ளதாகவும் தெரிகிறது.

இறுதியாக ஹாயிஸ், அதிகார அரங்கில் இன்ததின் இடம் எது என்கிறான் உண்மையில் இனங்கள்லை எம்மை வேறுபடுத்துவது. அரசியல்

அரசியல்வாதிகள் இனத்தை ஒரு கருவியாகக் கூடியோகிக்கிறார்கள். ஆத்திகவாதிகள் நீங்கள் பக்குவம் அடைந்தவர்களா என்று கேட்பதைப் போல, இந்த நாட்டில் கடவுள் இல்லை இந்த நாட்டில் பூர்விகக் குடிகளிடம் இருந்த கடவுளையும் கொன்று விட்டோம் ஆவிகள் கூட இல்லை. தேவதைகளும் இல்லை. முன்னைய ஆத்மீகமும் இல்லை முன்னைய இனமும் இல்லை. அரசியல் மட்டும் தான் உள்ளது.

இந்த உரைகள் அனைத்தையும் திரட்டி நோக்கும் போது எமக்குகிடைக்கும் உண்மை அமெரிக்காவுக்குப் பொது மையம் என்ற ஒன்று இல்லை. வேறு வேறான தனி மனிதாகளையும் குழுக்களையும் கொண்ட நாடு போட்டிபோடும் நலங்களை கொண்டவர்கள் வாழும் இடத்தில் அதிகாரம் தான் செல்லுபடியாகும் ஒரே ஒரு நாணயம். கருத்துக்கள் இலட்சியங்கள் ஒழுக்க விழுமியங்கள் விருப்புகள் காரணங்கள் அனைத்தும் லாபம் அடைவதற்கான பொய்முகங்களே.

இலங்கையில் மட்டும் என்ன? இனவாதம் பெறுவதற்கான முகப்பு, தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு அதிகாரம் கிடைத்தபின் தமிழ் இனம் கொடிகட்டியா பறக்கின்றது. கட்சிக்காரர்களின் பைகளை நிரப்பும் அதிகாரம் அவர்களுக்கும் குடும்பத்திற்கும் சாதிகாரர்களுக்கும் கிடைத்த சந்தர்ப்பம், இல்லாமல் வேறுஎன்ன? சாதிஎன்ற அமைப்பே அதிகாரத்தை குறுக்குவழியில் கைப்பற்றுவதற்குக் கிடைத்த சிறந்த கருவி அல்லவா?

தேவதைகள் எங்கும் உள்ளர்



லண்டன் (தமிழ் பண்பாடு) கருத்தரங்கில்
கலந்துகொண்ட கலைஞர்களுடன் அருள்தந்தை
ராஜன் அடிகளார்




லண்டன் நிகழ்ச்சிக்கு உதவிசெய்த இசைக்
கலைஞர் இர்பான்



“அனைத்தும் அவரே”
இம்மானுவேல்



லண்டன்
“அனைத்தும் அவரே” நாட்டுக் கூத்தில்
ஒரு காட்சி




லண்டனில் நடந்த
செம்மண் நாடகத்தில்
ஒரு காட்சி



சென்ற ஆண்டு சுவிழ்சர்லாந்தில் திருமணைக்
கலாமன்றம் ஆரம்பிக்கப் பட்டபோது

10.09.1995



கன்டா திருமறைக்
கலாமன்றத்தினரால் நடத்தப்பட்ட
“பலிக்களம்” காட்சிகள்

இந்திய மாஸநெட் புதியரை

யோ. யோன்சன் ராஜ்குமார்

மூத்தமிழர் வரலாற்றில் 1995 அக்டோபர் 30 ஓர் வரையப்பட்ட தழும்பு. அந்த நாளின் சொக்க நெருப்பு வேர்கள் இதயத்தில் இருந்து அணைய பல் நெடுங்காலமாகலாம். பெருநீர் பிரளையம் போல் வசிகாமத்தையே நூலித்துடைத்து, மாணிடற்ற பிரச்சமாக்கிய பெரும் ஜனப்பிரளையம் அது “மெய்யாகவே பெருந்தொகையாக வீடுகள் தடியிருக்க ஆளுள்ளிக் கிடக்கும்” (இசை ந: 9) என்றவினிய வார்த்தை போல், ஸமத்துமண் தன் குடிகளை இழந்து அனாதையாகிய நினம் நெருப்பாற்றைக் கடப்பது போல் ஒருவழிப்பாதையால் அரைமில்லியன் மக்களும் இதயம் வெடிக்கும் அவலம் சமந்து உயிர் காவிச் சென்ற மாபெரும் முப்பாடு அது

அன்றைய காலைப் பொழுதும் அப்போதும் போல் புள்ளினம்பாடு, சுதுத்தென்றல் வீசி, ஆலய மணிகளின் ஆரவார இசையுடன்தான் புலர்ந்தது, ஆனால் தூரத்திலே, யத்த மிருகத்தின் கொடுர குழறலும் அதிரவும் கேட்டுக் கொண்டு தான் இருந்தது மக்களின் மனங்களில் பயம் உறைந்துதான் சிடந்தது, அரைமணிக் கொருதாரம் அம்புலன்ஸ் வண்டியின் அலறலும், சென்நீர் சொரிய வைத்தியசாலைக்கு வரும் மனிதங்களும் வந்து கொண்டுதான் இருந்தன. அதற்குள்ளும் பதுங்கும் குழிகள் வெடியோரும், பாடசாலைகள் ஆலயங்களில் தஞ்சமடைய நினைத் திருந்தோரும், உணவுப் பொருட்களை சீக்கிக் குழனங்கும் கொண்டிருந்தோரும் அன்றைய பொழுதுதான் பல்வேறுப்பட்ட மாணிட இயக்கக்களாக இயங்கிக் கொண்டுதான் இருந்தனர். ஆனால் அன்றைய பொழுதுதான் வசிகாமத்தில் தங்கும் கடைசிப் பொழுது அன்றையாரும் கனவு முதலாகக் கண்டிருக்கவில்லை.

ஆமாம் அன்றைய மாலை மக்களின் எண்ண அலைகளில்

எதிர்பார்த்துமிராத மனங்களை உறைய வைத்த இடியோசை விழுந்தது. யுத்தப்பிரகடனங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒனிபெருக்கிகள் வீதிவீதியாக முரசிறிவித்தன. பதட்க்காற்று எல்லோ மனங்களையும் பற்றிக் கொண்டது. சிந்தனைகள் மட்டுப்படுத்தப்பட்டன. தாம் கேள்விப்பட்டதுக்கேற்ப பரிமாறிய கருத்துக்கள் பரிணாமம் பெற்றன. நன்றிரவுக்குள் நாவற்குளிப்பாலம் கடந்து விடவேண்டுமென்பதே மனக்கண்ணில் நின்றது சிந்தனை பொறுமைக்கு இடங்கொடாத துரயற்றம் எல்லா இடங்களிலும், உள்ளங்களிலும் நடந்து கொண்டிருந்தது. எல்லா வீடுகளும் அமர்க்களப்பட்டன. அன்றய பொழுது புலராது இருந்திருக்காது என்றே என்னத்தோன்றியது. எதைளுப்பது? எங்கு செல்வது? எப்படிச் செல்வது? எல்லா வீடுகளுமே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தன. முதியவரையும் வலதுகுறைந்தோரையும், நோயாளரையும் வைத்திருந்தோர் வேதனை சொல்லில் அடங்காலவை. கையில் அகப்பட்டதை அடைந்து கொண்டுபூறப்பட்ட மக்களின் இரைச்சல் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருந்தது. சிறு வீதிகள் நிறைந்து பெருவீதிகளில் சங்கமித்துக் கொண்டிருந்தனர். கிளைநதிகள் சேர்ந்து சங்கமித்து, பெருந்தியாய் ஒடுவெது போல கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் மக்கள் வெள்ளம் வீதியை நிறைத்து நின்றன. மீன் சந்தைபோல் சன இரைச்சல் வானில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. சந்திகள் தோறும் விபத்துக்கள் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. உதவிபுரியாவோ, விபரமரியாவோ எவரும் முனையில்லை. முனைப்புன் பயண்த்தை தொடர்ந்து கொண்டிருந்தனர் பதட்டமும் பயமும் வேதனையும் வெறுப்பும் மனங்களை ஆட்கொண்டிருந்தன.

தேர்த்திருவிழாவில்

முன்ஷியடிக்கும் மக்கள் போல் சந்தி சாரியாக மக்கள் வெள்ளம் வரலாறு காணா வகையில் படைதிரண்டு கொண்டு இருந்தது. பிரதான வீதிகள் எல்லாம் அடைக்கத்தொடங்கின. தூரங்களைக் கணிப்பிட்டு வேகமாய் சென்றவர் எல்லாம் பிரதான வீதிகளில் கால்வைத்த போதுதான் நிலையை உணர்ந்து கொண்டனர். தொடர்ந்து வாகனங்கள் ஒடுமுடியாது உருட்டத்தொடங்கின.

5 1/2 லட்சம் மக்களும் செல்ல வேண்டியது ஒருவழியான கண்டி வீதியால்தானென்பதும் ஒரு இரவில் அரை மில்லியன் மக்களும் செல்லமுடியா என்பதும் நேரம் செல்லத்தான் அனைவருக்கும் புரிந்தது. கச்சேரி தொடக்கம் அரியாலை வரையும் முத்திரைச்சந்தி முதல் செம்மணி வீதி வரையும் நிறைந்து நின்ற சனசமுத்திரம் கண்டி வீதியில் சங்கமித்துக் கொண்டு இருந்தது. இரு வீதிகளின் சங்கமெநிச்சிலின் பயன் ஆமை வேகத்தில் நகரத் தொடங்கியது. இறுதியில் மணித்தியாலத்துக்கு ஒரு அடி நகர்வதே கடினமாக இருந்தது. லொரிகள், வாகனங்கள், மாட்டுவண்டில்கள், மோட்டார் சைக்கிள்கள் வட்சக்கணக்கான துவிச் சக்கரவண்டிகள் என்று காணப்பட்ட வாகனங்களுடன் இடையில் காற்றுக்கும் இடம் கொடாத நெரிசலில் மக்கள். அவர்களுடன் ஆடுகள், மாடுகள், கோழிகள், நாய்களென சேர்ந்து மணிகணக்காக நின்றுகொண்டிருந்தன. அவை நகரவேயில்லை. கைதடி, சாவகச்சேரி சுறாக இதே மனித வெள்ளம். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பாரவோலி வீபரமரியாவோ அடிமைத்தனத்தில் இருந்து மோயிசனால் மீடகப்பட்டு இரவோடு இரவாக இடம் பெயர்ந்த இஸ்ராயேல் மக்களின் நினைவு எல்லோ நினைவிலும் எழுந்தன. ஆனால் அங்கே இறைவன் நெருப்புத் தூணாகவும் மேகத்துணாகவும்

எத்தனையோ உணர்வுக் குழம்புகளுடன் அந்த மனிதச் சேனை நகர்ந்து கொண்டிருந்தது மனிதத்தை அறியவும் முயன்றிருக்கமாட்டார்கள்.

வயல்களின் அருகில் சில வயோதிபர்கள் உணர்வின்றிக்கிடந்தனர். பாதையோரத்தில் வயோதிப்பினமொன்று கிடந்தது. யாரும் அவரை ஏற்றிடும் நோக்க முடியானிலை. கீச்சலுடன் இருவு முழுவதும் கத்திய சிகவொன்று உணர்வின்றிக்கிடந்தது. மார்பில் அடித்து அழுது கொண்டிருந்தாள் அதன் தாய் கார்ப்பிளித் தாயொருத்தி இந்த துயரத்தை தன் சிக காணக்கூடாதென்று என்னவோ சன நெரிசலில் தன்னை பலியிட்டுவிட்டார் போலும். அவளின் சடலம் முதலாய் அங்கிருந்து அகற்றப்படாது கிடந்தது. தன்வயோதிபத் தாயை சயிக்கிளில் ஏற்றி செக்குமாடாய் இமுத்துக் கொண்டிருந்தாள் ஓர் சிறுமி, அங்கே ஒரு மரத்தின் பின்னால் துணிகளால் சுற்றி மறைக்கப்பட்ட மறைவிடத்தில் கற்களின் பஞ்சணையில் தன் சிகவை பிரசவித்துக் கொண்டிருந்தாள் ஒரு தாய். இன்னும் இன்னும் சொல்லில் அடங்கா வேதனைச் சுமைகளை கூடும் துயர்ந்து கொண்டு இருபத்து நாலுமணி நேரம் யணம் நடந்து தன் இருப்பிடம் துறந்த வளிகாமத்தின் அறையில்லியன் மக்கள் சேனையின் துயர் சொல்ல வந்த வார்த்தைகளும் தோல்வியை தழுவிக் கொண்டதுதான் மிச்சம்.

அத்துடன் முடிந்துவிடவில்லையே சோகம். மரநிழல்களின் கீழேயும், பாடசாலைகளிலும், ஆலயத்திலும் கடல் கடந்தும், மழையையும் வெயிலையும் தாங்கி நோய்த்திக்க மருந்தின்றியும், ஏதிலிகளாய் தஞ்சமடைந்துள்ளவரின் சோகச்சுமை சொல்லில் அடங்காதனவை ஆமா.. இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட விவிலிய வார்த்தைகள் சமந்தில் மீண்டும் நிஜமாகிக் கொண்டிருக்கின்றது.

“உங்கள் நாடு பாழாகியே கிடக்கின்றது உங்கள் நகரங்கள் தீக்கிரையாயின அந்தியர் உங்கள் கண் முன்னாலேயே உங்கள் நாட்டை விழுங்குகிறார்கள் அந்தியரால் வீழ்த்தப்பட்ட நாட்டைப்போல் உங்கள் நாடு பாழாகிக்கிடக்கிறது” (இசை 1:7)

“கண்ணீரி சிந்திய என் கண்கள் சேர்ந்து போயின. என்னுள்ளம் கலங்கித்துடிக்கிறது. என்மக்களாம், மக்களுடைய துயர் கண்டு சிறுவரும், குழந்தைகளும் தெருக்களில் விழுவதைக் கண்டு உள்ளம் உருகிப்பாகாய் பூமியில் ஓடுகின்றது. சிதைகின்றது”

(புலம்பல் 2:11)

“அறுக்கவையோடு உண்டவர்கள் தெருக்களில் திக்கற்று மடிகிறார்கள் மெல்லிய பட்டாடை உடுத்தியவர்கள் குப்பை மேட்டில் கிடக்கின்றனர்


(புலம்பல் 4:4)

1995ம் நடந்த இந்த மிகப் பெரிய இடப்பெயர்வும் துயரப்பயணமும் ஓர் ஐரோப்பிய நாட்டில் நடந்திருந்தால் இது அந்த ஆண்டின் மிகப்பெரிய அவலமாய் பதியப்பட்டிருக்கும். உலகநாட்டுப் பத்திரிகைகளில் கொட்டன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கும். அல்லது வேறுமுதலாம் உலக நாடுகளில் நடந்திருந்தால் உலகமே ஒங்கிக் கண்டனக்குரல் கொடுத்திருக்கும் உதவுவதற்கு தங்கள் வானுரகத்தை அனுப்பி இருக்கும். தொலைத்தொடர்பு சாதனங்களால் உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்டது. என்று மார்த்திக் கொண்ட நாடுகளிலெல்லாம் இந்த அவலம் தெரியவில்லை. அவர்களின் தொடர்புசாதனங்களுக்கு இவை தெரிய தெரியவில்லை. அல்லது அவர்கள் பார்க்க விரும்பவில்லையோ தெரியாது. தீவுகளின் இராஜகுமார் என பெயர் பெற்றது இலங்கைத்தீவு. இங்கே தமிழருக்கு அகதி வாழ்வு என்பது அவர்தம் வாழ்வின் ஒருபகுதியாகவே மாறிவிட்டிருக்கின்றது. இப்படித்தம் வாழ்நிலத்தில் இருந்து வேரோடும் விழுதுகளோடும் பிடிந்தி ஏறியப்பட்டு சொந்த நாட்டிலும் பிறநாட்டிலும் வேதனை சுமந்து செல்லாக்காகபோல் ஆகிய தமிழரையும் அவர்தம் வேதனையையும் பார்க்க உலக நாடுகளுக்கு சிலவேளை நேரமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்னும் இழப்புகளையும், அவலங்களையும் தம் சக்திக்கு மீறியே சுமந்துகொண்டு தம் உரிமைக்கு குரல் கொடுக்கும் தமிழ்க் குரல்கள் கேட்காதவர்கள் மனித உரிமை பற்றியும் மானிட நேயம் பற்றியும் பிதற்றுவதற்கு அருகதையற்றவர்கள்

இந்த அவலங்களும், புறக்கணிப்புக்களும் இந்த இனத்தின் இதயத்தில் ஆழப்பதியும் போது அது மாராத வடுவாகிவிடும் என்பதை புரிந்து கொள்வார்களாக.

யோ. யோன்சன் ராஜ்குமார்

துடங்கலை தேருக்கன்றேன்



நண்பா
கரைக்கு
வந்துவிட்டேன்
அடர்
இருள்
இன்னும்
பந்துமைல்
நான்டி வந்து
உண்ணைக் காணும் வரை
பொறுமையில்லை
எனக்கு
அந்ந்தையை
சென்று வந்து
உங்கள் நாடு பாழாகியே
கிடக்கின்றது
உங்கள் நகரங்கள் தீக்கிரையாயின
அந்தியர் உங்கள் கண் முன்னாலேயே
உங்கள் நாட்டை விழுங்குகிறார்கள் அந்தியரால் வீழ்த்தப்பட்ட நாட்டைப்போல் உங்கள் நாடு பாழாகிக்கிடக்கிறது.” (இசை 1:7)

மன்னிச்துக்கொள்

இனியவளே,
உன்று நினைவுகள்
கவையாகவும்
குடாகவுந்தான்
இனிக்கின்றன.

நான்
போதைத் தேவதையுடன்
போகம் நடத்திய
பேதமைக்காக.....

நீ, என்னுடன்
மோதிக் கொண்டதனால்.....
சேற்றை கொண்டதனால்
உன்
இதயத்தை.
மிகவும்
நோகவைத்துவிட்டேன்.

உன்னை
வெறுத்தன்று
உன்னோடு
வாழவேண்டுமென்ற
வெறிதான்

இதில்
நான்
தோற்றுப்போனால்
தோல்வி
எனக்கு மட்டுமல்ல
அதை
தாங்கவும்
உனக்கு
இதயம் இருக்காது

நேற்றுவரை
உன் இதயத்தில்
நான்
பிளந்தரணங்கள்
நாளை
உன்று
இனிய நினைவுகளுக்கு
அழியாத்தமும்புகளாய்.....

ஓரு
தாயைச்சுற்றிக் கொண்டு
குறும்பு செய்யும்
குழந்தைபோல்
நானும்
உன்னுடன்.....

அன்பே
உனக்கு
சினக்கிறதா?

நான்
ஓரு
பைத்தியக்காரன்
துன்பறுத்துவதும்
நினைத்து
துயருறுவதும்.....

அப்பொழுது
என்னுள்
எல்லாமே சிறைந்து
நெருப்பாய்த்
தீயந்துபோவது
உனக்குத் தெரிமா?

எனது
நாவ
அள்ளிக் கொட்டியே
சுடுதனல்களால்
உன்று
நெருக்கு
வாழும் நினைவை
இழுந்து விட்டதாக
நீ வடித்த
கண்ணரீ
நெருப்பில் உருக்கிய
சுயத்துளிகளாய்
என் இதயத்தில்
என் அன்பே
எழுதரமல்ல
எழு
எழுதுதரம்
என்னை
மன்னித்துக்கொள்

.....வெப்பாஜன்

கவையிய
கவைமுகமே!

கவைமுகமே நான் உனை
அறியா நிலையில் இருக்கிறேன்
நீ எனக்கு கவையுணர்வைத்துந்து
கவையறிவினை பெருகவிட்டாய்

ஶான்மோரும் கற்மோரும்,
கவைமுகம் கவைதனை கவைக்க
மதமும் மொழியினைக் தாண்டி
உலகெல்லாம் உன் முகம்
தரிசனம் தர மங்காது தமிழ்மணம்
பரவி ஆல விருட்சம் போல
குளிர்தரும் நிழலாக
நீ என்றும் வாழ்ந்திட
கவையே கவைமுகமே நீ
வாழ்த்துகின்றேன்
செல்வ் மொந்வ்
பூர்வ்வா

உள் ஒரு முத்துக்கீர்க்காய்



நன்பா
அக்கரையில்
நீ
தந்த
அந்த
முத்தத்தின்
நாத்திம்காக
ஒன்னை
பல முறை
ஈரக்காற்றையும்
பேரவைகளையும்
பார வெளிச்சங்களையும்
மீறி
ஒல்லீத் தேங்காய்களை
கழுத்தில்
தொங்கவிட்டு
உன்னிடம்
வர
ஆசைப்படுகிறேன்

M. JAW

1864 டி ஆண்டிலோன் வட அமெரிக்காவில் செவ்ஸ்நிதியர்களின் தலைவராக இருந்தவனே தலைவர் சீட்ரல் Chief (Seattle) வெள்ளையர்களான ஜிராப்பியர்கள் வட அமெரிக்காவை ஆக்கிரத்து, அவர்கள் பண்பாட்டை அழித்தார்கள். எனதும் செவ்ஸ்நிதியர்கள் மறைப்பிரதேசங்களில் ஒழித்துக் கொண்டு வெள்ளையர்களைத் தாக்கிக் கொண்டபேர்முருந்தார்கள். இப்பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு அமெரிக்க ஜனாதிபதியாகிய ஆபர்காம்லிங்கன் அவர்களது நிலங்களை நங்களுக்கு விழுதுப்பட வேண்டுகின்றன ஒன்றை விடுத்தார். அதற்கு பிழவாழியாக நிலங்கள் கீட்ரல் வழங்கிய ஏத்திரப் பிரதீநி பெற்ற சொற்பொடிவை கொல்வாரும். இது வெள்ளை ஶார்கையில் கீற்றுவரை பாஜகாக்கப்பட்டு அண்ணலையில் UNEP மினால் வெளியிடப்பட்டது. இதுவரை உலகில் கொல்வாழான தொருமூலியை கருத்தாறும் யிக்க கீயங்களையே எடுத்துக்காட்டும் உள்ளத்தை உருக்குத், கொர்ப்பிரதோகத்தை கண்டில்லை என்று வர்ணக்கப்படுகின்றது. அதன் தழிகாக்கத்தை இங்கே தருகின்றோம்.

அல்வி

எங்கள் பரிசுத்தமுய

வாசிந்டனில் உள்ள பெருந்தலைவர், எங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாக செய்தி அனுப்பியுள்ளார். அத்துடன் தன் சினோகப்புவமான நல்லெண்ணத்தையும் தெரிவித்துள்ளார். எங்கள் உறவு இப்பொழுது அவருக்குத் தேவை யான்தாக இருப்பதனாலேயே அத்தகைய பரிவு இருப்பினும் உங்கள் வேண்டுகோளை நாம் ஆலோசிக்கின்றோம். ஏனெனில் நாம் விற்காவிட்டால் வெள்ளை மனிதன் துவக்குடன் வந்து எங்கள் நிலத்தை எடுக்கவே செய்வான்.

ஆகாயத்தை இந்த மண்ணின் இதமான வெட்டத்தை, எப்படி நீங்கள் வாங்கலாம் விற்கலாம். இந்த எண்ணம் எங்களுக்கு புதினமாக இருக்கின்றது. தூயகாற்றும், தெறித் தெழும் நீர்த்துளிகளும் எமக்குச் சொந்த மில்லாத பொழுது நீங்கள் எப்படி அதனை வாங்கமுடியும்?

இந்த பூமியின் ஓவ்வொரு பகுதியும் எனது மக்களுக்கு பரிசுத்த மானவை. பளபளக்கும் பயின்மர இலைகளும், மணல் நிறைந்த கடற்கரை களும் இருண்ட மரக்காட்டில் படியும் பளி புகாரும் ஓவ்வொரு சுப்தமும், பூச்சிகளின்

ஓவ்வொரு இரைச்சலும், என் மக்கள் அனு பலித்தலை அவர்கள் எண்ணத்தில் அவை புனிதமானவை. எங்கள் மரங்களில் சுரக்கும் சாறுகூட செவ்விந்தியனின் நினைவைலக்களையே கூம்குவருகின்றது வெள்ளை மனிதனின் மரணத்துடன் அவன் பிறந்த நாடு மறக்க படுகின்றது. ஆனால் எங்கள் மரணத்தால் இந்த அழகான பூமி மறக்கபடுவதில்லை காரணம் இது எங்கள் தாய்.

நாங்களும் உலகின் ஒரு பகுதி உலகும் எங்களின் ஒரு பகுதி நறுமணம் வீசும் மஸ்கள் நமது சகோதரிகள். மானும் குதிரையும், மாபெரும் கழுகும், எங்கள் சகோதரர்கள். பெருக்கிமலைத்துகளும், புற்றரை ச்சாறும், குதிரைக்குட்டியின் கணகணப்பும், மனிதனும், ஒரேகுடும்பத்தை சேர்ந்த வர்கள்.

இந்த மன் எங்களுக்குப் புனிதமானபடியால், இதை நீங்கள் வாங்கு வதென்பது இலகுவான காரியமல்ல. இருப்பினும் நாம் ஆலோசிக்கின்றோம்.

எங்கள் ஆறுகளின் நீரோடைகளிலும் பாய்ந்துவரும் பளபளக்கும் நீர் ஏதோ நீர் அல்ல. எங்கள் மூதா

தையரின் இரத்தம் நாங்கள் இந்த மண்ணை உங்களுக்கு விற்போமானால் அது புனிதமானது என்பதை மனதி விருத்தி உங்கள் மக்களுக்கு அதைப் போதியுங்கள். எங்கள் ஏரிகளின் தெள்ந்த நீரில் தெரியும் அந்த தெய்வீகபிம்பங்கள் என்னுடைய மக்களின் வாழ்க்கை நிகழ்வு களையும், எண்ணங்களையுமே பேச கின்றன. எங்கள் தந்தையரின் தந்தை யருடைய குரலொலிதான் அந்த நீரின் சல சல ஆறுகள், எமது உடன் பிறப்புக்கள், அவை எம் தாகத்தை தணிக்கின்றன. அவற்றில் மிதந்து வரும் ஒடங்கள் எம் குழந்தைகளை போசிக்கின்றன. நாம் இந்த மண்ணை உங்களுக்கு விற்போமானால் இந்த ஆறுகள் உங்களதும் எங்களதும் உடன் பிறப்புக்கள் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு போதியுங்கள். ஞாபக மூட்டுங்கள். உங்கள் சகோதரனிடத்தில் காட்டும் பரிவையும் பாசத்தையும் அதனி தத்தும் காட்டுங்கள்.

காலைக் கதிரவனின் ஓளி பட்டு உருகியோடும் பனிப்புகார் போல் வெள்ளையனின் வருகையின் முன்னால் செவ்விந்தியன் பின்வாங்குகின்றான். ஆனால் எங்கள் தந்தையரின் சாம்பல் பரி சுத்தமானவை. அவ்வாறே இந்தக் குன்று

TAMIL CULTURAL INFLUENCES IN SOUTH EAST ASIA

Xavier S. Thaninayagam Adikal

The main linens, along which investigations regarding Tamil cultural influences in South - East Asia should continue to be made are briefly outlined below:

1. In Thailand, the writer was especially fortunate to meet the Court Brahmins, thanks to the good offices of H. H. Prince Dhani Nivat, and verify for himself the Tamil verses recited by them at the coronation of their kings and at the swinging festival; Though the swinging festival has not been publicly celebrated in Bangkok for about twenty years, the huge posts meant for swing may yet be seen. It were well worth investigating the origin and development of the Triyambavay Tripavay festivals in Thailand. The Maharajaguru, as the chief priest is called, repeated to the writer the tradition that had been mentioned by his predecessors that the Court Brahmins of Thailand seem to have originally come from Ramesvaram. the guru also felt, after a pilgrimage undertaken to the Hindu shrines of India, that the ritual in vogue among the Court Brahmins of Bangkok and the arrangements within their temples seemed to resemble those of the Tamil country, especially of Conjeevaram.

Thailand has had colonies of Brahmins also in the South, at Ligor and Takuapa, following the same traditions and celebrating the same festivals with the recitation of the verses from Manikkavasagar. Cambodia also has its court Brahmins at Phnom-penh. There is room for research regarding Tamil Court ceremonies and their influence abroad, as well as regarding the role of the Brahmins in these countries, how far they mixed with the colonists and the local populations, and in what manner they served the kings and Tamil merchants who patronized them. To all appearances, the Brahmins of Greater India did not have the powers and prerogatives, and did not claim the exclusive rights which were exercised by the Brahmins in contemporary India.

2. The museum library at Bangkok contains Sanskrit manuscripts which may throw light on the spread of the ritual of the Tamil country in Thailand. There are also manuscripts in the possession of the Maharajagura which should be studied. The Tamil verses recited by the Brahmins are written in either grantha or in the Thai script, and have had various reductions.

3. As the vehicle of literary and religious thought and as the language of the inscriptions, the Sanskrit language held paramount sway in these lands as it did hold paramount sway during certain periods at the courts of the Tamil kings. The use of Sanskrit is no indication that the influences were not from the Tamil country or from the Tamil people. It is necessary to insist that the first records available in South-East Asia are not necessarily the earliest possible records of contact with India.

Certain writers have ignored entirely the pre-Aryan and non-Aryan elements in the languages and cultures of South-East Asia, elements which gave a unity and cohesiveness to the regions known as "Greater India" and facilitated the spread of influences during the Gupta and Pallava periods. Further, Gupta influences and Amaravathi art could have reached South-East Asia via the Tamil kingdoms:

4. The Tamil influence, especially in Thailand, spread also to the field of literature. There are names and episodes in the Thai Ramakien (Ramayana) which are uncontestedly of Tamil origin, as is also the devotion to the sea-goddess, Manimekalai. The history of the Tamil loan words in the Thai language as well as in Malay and Javahese are bound to reveal very interesting aspects of the Tamil influence. Sanskrit words in their grantha form and ancient place names have their own importance.

14 P.. DUPONT, *Visnus mitres de l'Indochine Occidentale*, BEFEO, Vol. XLI, pp.. 2333--254.

15 SILPA BIRASRI, *Thai Buddhist Sculpture*, Bangkok 1954, p. 12:

"For reasons of different periods, contrary to other peoples who also adopted Indian culture, the Thai were not inspired by the Gupta Art, but by Indian bronzes of the 10th - 12th century from Ceylon and South India."

16 H. G. QUARITCH-WALES , *The Marking of Greater India*, o.c..., pp. 32, 33, 34, 102, 152-3, 205,

11 H. G. QUARITCH-WALES, *Siammese State Ceremonies*, o.c., pp. 54-63

12 G. COOEDES, *Les etats hindouises*, o.c., p. 35.

13 Cf. PHYA ANUMAN RAJADHON, *Thai Liiteeratuure in the Thailand Culture Series*.

5. Tamil influence in the domain of sculpture is revealed by the numerous statues of Vishnu with cylindrical mitre, of Pallava inspiration. The museums of Bangkok, Djakartha, Palembang, Saigon, Tourane and Hanoi contain religious and profane sculptures that have yet to be studied. Though already the objects of study by certain authors, one cannot imagine the extent to which statues of Agastya and Ganesha are widespread over the Malay archipelago and in Viet-Nam. The field museums of Majapahit and Prambanan also have a remarkable collection of Agastya and Ganesha figures. One has grounds to doubt the theory that connects Agastya and Ganesha with Aryanisation.

Some of these museums as those in Bangkok and Djakartha also contain numerous bronzes of Chola inspiration.

6. Every country of South-East Asia, be it Thailand, Cambodia, Malaya, Champa or Indonesia, reveals the influence of Tamil architecture, especially off Mamallapuram and Conjeevaram. The writer makes no apology for the following quotations from a comparatively recent book:

In Ceylon Hindu Pallava Works of the best style are confined to the splendid rock sculptures of Isurumuniya, namely the man and the horse, and the elephants so reminiscent of the descent of the Ganges reliefs at Mahabalipuram. A stone Bodhisattva found in Ceylon has been recognised by Paranavitana as having Pallava amenities. There are also a few figures of somewhat inferior workmanship, notably the Avalokitesvara at Kustarajala, the image in the round standing in front of the temple at Kurukalmadam and the colossal Budurvegala group.

Here (Burma) remains attributable to the Pallava wave seem to confined to a couple of Hindu sculptures from old Prome, the mass of the people probably remaining Buddhist. One of them is a headless but otherwise well preserved relief showing Vishnu and Lakshmi. Though close to the Pallava style it shows certain iconographical divergences. The other figure of Vishnu on Garuda, is of poor workmanship, "the artist knew his subject well but failed to give an artistic expression to it."

I ascribe to Pallava colonists of the sev-

enth century the Siva temple remains I excavated in Kedah; and near to one of them was found a miniature shrine roof closely resembling the roof of a Pallava ratha. The later Siva temples of the eleventh and twelfth centuries that I also excavated in Kedah seem to be decadent survivals of the same wave of influence. It is noteworthy that the terracotta Ganesha found in one of these, like the similar figure illustrated at the end of Schnitger's book, but in complete distinction from the usual pose of Indo-Javanese Ganesas, is seated in the attitude of Royal ease.

I have also called attention to the way in which another stone image of Visnu from Wieng Sra seems to be a lifeless copy of a Pallava model, such as the probably eighth century Pallava Siva which forms one of the Takuappa triad. The latter are probably to be identified as a Gangadhara group.

Krom indeed had already recognized that no father-land for Indo-Javanese art could be pointed to in India. And we may go so far as to agree with him that the Dieng art shows "Most agreement with, or properly, least difference from", South Indian art, specifically in the square plan, symmetry, roof stages, and stress on horizontal lines. Decoration is with plasters and such simple Indian motifs as garlands and lotus petals, complex foliage apparently not yet appearing. In my opinion the fact that the Indo-Javanese temples up to the early part of the ninth century were built of wood or mixed materials points to South Indian influence being predominant, for prior to this both in North India and in Indo-China brick temples were being constructed.

Pallava influence is perhaps most strongly indicated by the presence of the kala-makara over doorways, for the kala-makara, as a combined motif, was a Pallava innovation in India art. We have already seen the relative preponderance of Pallava influence in Indo-Malaysian sculpture and this applies even more to the sculpture of the Dieng plateau.

We will now consider the sculpture corresponding to the decorative styles we have just

17 See also Ph. STERN, L'art du Champa et son evolution, Paris 1942; J. LEUBA, Les Chams et leur art, Paris, 1923.

18 G. GROSLIER, Danseuses Cambodgiennes, Paris, 1913; BERYL DE ZOETE, The Other Mind, London, 1953; BERYL DE ZOETE and WALLTER SPIES, Dance and Drama in Bali, London; DHAANIT YUPHO, Classical Siamese Theatre, Bangkok, 1952

discussed, that is to say, up to and including the Dong- Dzu'ong style. The earliest Cham sculpture has been termed by M. Stern "revived Gupta" but I would be less certain that by this date, the eighth century, Cham sculpture had not also absorbed some Pallava influence. That at least seems to be indicated in the somewhat later Hoalai sculpture, by such features as the broad shoulders and some details of dress and ornament.

Again, it is important to note that the simplicity of the architectural plan characteristic of the simple and intermediate Per-Angkorian temples is as frequent in early Gupta. Indeed, the general plainness of decoration of these khmer types is reminiscent of the sobriety of the Pallava ornament, which had been less enriched by complex Hellenic forms than was the case further north. The little Siva shrines of probably seventh century, that I excavated in Kedah, seem to me closely allied to the type of Pallava building that may have influenced the early Khmer evolution.

7. The spread of South Indian drama, music and dance to South-East Asia have been noted, but never studied. These influences may be seen in Thailand, Cambodia, Java, and, not a little, in Bali. Beryl de Zoete, in her book, *The Other Mind* has through her illustrations shown some of these resemblances, but the writer has had occasion to see especially in the Cham museum of Tourane (Viet-Nam) and in Cambodia sculptures and bas-reliefs of danseuses in decidedly South Indian poses. The scope in this field of work is unlimited as must be obvious even to the casual Tamil tourist that visits South-East Asia.

8. Cultural anthropology is another branch of studies greatly neglected by scholars of South India and Ceylon. The racial affinities of the Chams and Khmers, the Malays and Indonesians, deserve greater attention and study. Sumatra has a race of people, the Karo-Bataks, whose branch, the Simbiring are subdivided into clans bearing names resembling nor the other branches of the Batak race have been studied by scholars competent in the Tamil Language and South Indian customs and culture. There is need for Tamil scholars who will live among the Simbiring and other Batak people for a period of

time so as to make a comparative study of their customs, laws, religion and language.

9. Since South-East Asian culture, like Indian culture, was intimately linked with religion, the history of South-East Asian religions does reveal a great deal of Tamil influence. Saivism and the lingam worship spread all over these countries, and the branch of philosophy in vogue, especially in Indonesia, was the Siddantha.

10. The part played by Tamil-speaking peoples in the spread of Mahayana as well as Hinayana Buddhism, and later in the diffusion of Islam in Indo-China and in the Malay Archipelago, are also fields in which much investigation is needed.

11. While these are some of the fields open to historical enquiry, the continuation of Tamil influence from the post-Chola period to our day also deserves attention. Tamil sailors have continued to sail along the routes traced by the early Tamil Argonauts and thousands of Tamil merchants and settlers in Burma, Thailand, Malaya, Viet-Nam, Indonesia, continue today the traditions of their ancestors. Present political and economic changes may affect the geography and population of the Greater Tamil Nad that exists on the foundations of a common culture and language, and hence, the present is an apt moment to take stock of the past.

It should not be imagined, either, that all the influences were one way, that they went from South India and Ceylon to the South-East. It is left to our scholars also to trace the influences to which we were subject by the South-East Asian countries.



கிருயக்ஷிதங்கும்

சிறுவர் நாடகம்

**செவ்வி ஆவந்தராவன்
தருகோணயாலை**

**(திரை விலக மேடைக்கு இரு பாத்திரங்கள் பாட
திடிய பாட வருகின்றனர்)**

காரணம்.....ம்

பாடுனர்:- வந்தோம் வந்தோம் இதோ தந்தோம் தரிசனமே தத்தத் தரிகூட தோம் - தித்தம் தரிகூட தெய் (என்று ஆடி ஒருவரை ஒருவர் பார்த்தாற் போல் நின்று பின்னர்)

பாடுனர்:- 1. அறிவு நிறைந்த பிள்ளைகளே
2. ஆற்றல் மிக்க பிள்ளைகளே
அறிவில் நிறைந்த ஒருவரைப்பற்றி
அழகாய் நாங்கள் நடிக்க வந்தோம்

பாடுனர்:- 1. அறிவில் நிறைந்த ஒருவர் அவர் யார் தெரியுமா?
2. தெரியாது யாரண்ணா அவர்?
1. அவர் தான் தென்னாலிராமன், இந்தியாவிலே
தென்னாலி என்ற ஊரிலே வாழ்ந்தவர்.
2. அப்படியா அண்ணா?
1. ஆம், அவர் நகைச்சுவை மிக்கவர், அறிவுக் கூர்மை உடையவர். தருணத்திற்கு ஏற்றவாறு சாதுரியமாகப் பேசும் தன்மை உடையவர்.
2. அப்ப, தந்திரச் யெலுக்கு பெயர் பெற்றவர் என்று சொல்லுவங்கோ
1. ஆமாம் அப்படித்தான் அவரைப்பற்றி இப்ப பாருங்கோ ஒருநாள் திடீர் என்று தென்னாலி இராமனுக்கு வயிற்றுவளி வந்துவிட்டது அதோ (என்று கூறி உறை நிலையாக மேடையில் தென்னாலி இராமன் வயிற்று வளியால் துடித்துக் கொண்டு இருக்கிறார்.)

தென்றா:- ஜேயோ, அம்மா, ஆ, ஓ, ஜேயோ
(மனைவி ஒரு புரோகிதரை கூட்டிக் கொண்டு ஒடிவருகிறார்)

மனைவி:- புரோகிதரே! எனது கணவருக்கு என்ன நோய் இருக்கிறதோ தெரியவில்லை?

புரோகிதர்:- காற்றைப்போல் நோயும் கண்ணால் காணமுடியா தம்மா.

மனைவி:- புரோகிதரே இந்த நோய் வந்தற்கான காரணம் என்ன?
புரோகிதர்:- (கெட்ட சிந்தனையுடன் யோசிக்கிறார்) நோய்க்கான

பாடுனர்:- 1. உறை நிலையில் நின்று அசைந்து இந்தப் புரோகிதருக்கு தென்னாலிராமன் மீது ஒரு பழைய கோபம் இருந்தது
2. என்ன கோபம்.

பாடுனர்:- 1. முன்பு ஒரு முறை இந்தப் புரோகிதர் தென்னாலிராமனால் நன்றாக பரிகசிக்கப் பட்டுள்ளார்.
2. அந்த ஆத்திரத்தை வைத்து இப்போது சுதிசெய்யப் போகிறாரோ?

பாடுனர்:- 1. பார், பார் நாமும் இருந்து பார்ப்போம் (என்று மேடையில் இருந்து இறங்கி பார்வையாளர்களுடன் அமர்ந்து கொள்கின்றனர்)

புரோகிதர்:- (தனிமொழி) இந்த தென்னாலிராமன் முன்னர் பலர் முன்னிலையில் என்னை கேள்விசெய்து அவமானப் படுத்தினார் இவருக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். (என்று யோசனையில் நிலையாக நின்று சொல்கிறார்)

புரோகிதர்:- அம்மணி முன்பு அந்தனரை கேள்விசெய்த பாவம் தான் இப்போது உன் கணவரை வாட்டுகிறது.

மனைவி:- அவர் அறியாமல் செய்த பிழைக்கு மன்னிப்பே இல்லையா கவாமி?

புரோகிதர்:- அந்தப் பெரும் பழிதீர் பெரியதோர் பிராயச் சித்தம் செய்ய வேண்டும்.

தென். இரா:- ஜேயோ.....ஆ.....அம்மா

மனைவி:- பிராயச் சித்தம் செய்யுங்கள் கவாமி எப்படியும் என் கணவரை குணப்படுத்தி விடுங்கள்

புரோகிதர்:- பிராயச்சித்தம் செய்வதற்கு பெரும் பணம் தேவைப் படும்

மனைவி:- எவ்வளவு பணம் தேவை கவாமி?

புரோகிதர்:- நூறு பொன்

தென். இரா:-நூறு பொன் ஆ....அது எங்கே இருக்கிறது?

மனைவி:-நீங்கள் பேசாமல் இருங்கள். நூறு பொன் இல்லா விட்டாலும் உங்களிடம் நல்ல குதிரை இருக்கிறதே.

தென். இரா:-என் குதிரையா? ஆ....ஜோ அம்மா.

மனைவி:-ஆம் அதை விற்று வரும் பணத்தை கொடுக்கலாம்.

தென். இரா:-புரோகிதரே! இதைவிட குறைந்த பிராயச்சித்தம் ஒன்றும் இல்லையா?
ஆ....ஜோ....அம்மா

புரோகிதர்:- இல்லை நீ செய்த கருமத்துக்கு இதுதான் ஆகக் குறைந்தது.

மனைவி:- சுவாமி! அவர் துடிப்பதை பார்க்க முடியவில்லை. நான் அதை விற்று உங்களுக்கு காசு தருகிறேன். நீங்கள் ஆக வேண்டியதை கவனியுங்கள்.

தென். இரா:- (யோசிக்கிறார். பின்னர்) ஆ.... ஜோ, அம்மா, உமக்கு குதிரை விற்று காசை மட்டும் தந்தால் சரிதானே?

புரோகிதர்:-ஆம் குதிரை வித்த காச முழுவதையும் தர வேண்டும்

மனைவி:- சுவாமி நீங்கள் பிராயச்சித்த பூசையை ஆரம்பியுங்கள்

புரோகிதர்:- தென்னாலிராமா! நீர் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் பிறகுவாக்கு மாறக்கூடாது.

தென். இரா:- இல்லை ஜயா நீங்கள் பூசையை ஆரம்பியுங்கள்.
(தென்னாலிராமனை அமரவைத்து புரோகிதர் பூசைக்கு வேண்டியவைகளை தனது பைபிலே இருந்து எடுத்து பூசை செய்கிறார். பூசை முடிந்ததும் புரோகிதர் ஏதோ குடிக்க கொடுக்கின்றார்)

புரோகிதர்:-நீர் சற்று சாய்ந்து நித்திரை கொள்ளும்! நீர் எழும்பியதும் குதிரையை விற்று நான் காசை வாங்கிக் கொள் கின்றேன். (தென்னாலிராமன் சாய்ந்து உறங்குகின்றார். மனைவியும் புரோகிதரும் சிலையாக இருக்க)
(பார்வையாளர்களுடன் இருந்த பாடுஞர்கள் மேடைக்கு வழுகின்றனர்)

பாடுஞர் 1+2:புரோகிதன் பிழையொன்று செய்திட்டார்
இராமனின் திறமையை புரியாமல் செய்திட்டார்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
என்ற முதுமொழி மறந்து செய்திட்டார்
தன்னான் தன்னான் தன்னான் தன்னான்
தன்னான் தன்னான் தன்னான் தன்னான்
வினாத்தது எதுவோ அவர்
அறுப்புதும் அதையே அதனால்
நன்மை செய்து மேன்மை அடைவாய்
நீமையைச் செய்தால் அல்லலே படுவாய்
தன்னான் தன்னான் தன்னான் தன்னான்
தன்னான் தன்னான் தன்னான் தன்னான்

உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசும்
குள்ளாநிப் புரோகிதன்
மூக்கறப் போகிறார்
தன்னான் தன்னான் தன்னான்
தன்னான் தன்னான் தன்னான் தன்னான்

பாடுஞர்:- 1. அண்ணா! என்ன நடக்கப் போகிறது? பாவம்
தென்னாலிராமன் தன்ற குதிரையை விக்கப் போகிறார்

பாடுஞர்:- 2. போடா மடையா அதை எப்படி நீ சொல்லுவாய்?
பொறுத்து இருந்து பார் (தென்னாலிராமன் நித்திரையில் இருந்து எழும்புகிறார் புரோகிதர் எழுந்து தென்னாலிராமன் அருகில் நின்று)

புரோகிதர்:-தென்னாலிராமா? எப்படி உனக்கு சுகம்தானே? உனது குதிரையை விற்று காசதா. (மனைவியைப் பார்த்து) அம்மணி நீ தரச் சொல்லு

மனைவி:- (குதிரையை அழைத்து வருகிறாள்) இந்தாங்கோ இதை வித்து சொன்ன மாதிரி கொடுத்து விடுங்கோ

தென். இரா:- (அதை கையில் பிடித்துக் கொண்டு) அந்தப் பூசையையும் பிடித்து தாரும்

மனைவி:- எதுக்கு பூசை? இப்போ இதைக் கொண்டே முதலில் வித்து கொடுக்க. (புரோகிதர் இருவரையும் மாறி மாறிப் பார்க்கிறார்)

பாடுஞர்:- 2. (பாடுஞர் மேடையில் ஏறி) அண்ணா எதுக்கு பூசை இவருக்கு?

பாடுஞர்:- 1. கொஞ்சம் பொறு! பொறு (அவர் இறங்கி வந்து பார்வையாருடன் அமர்கின்றனர்)

தென். இரா:- நான் சொல்லுறதைச் செய்யும். பூசையைப் பிடித்துப் பாரும் குதிரையை வித்து தாரன்.

(இருவரும் மேடையை விட்டு நகர்கின்றார்கள் புரோகிதர் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்கின்றார்)

மனைவி:- இன்டைக்கு ஏதோ விபரிதம் நடக்கப் போகுது. புரோகிதர் பாவம் ம், கடவுளே! (மனைவி மேடையை விட்டு நகர்கின்றார். மேடை வெறுமையாக உள்ளது) (சந்தைக்கு போகும் வழியில் தென்னாலிராமனுக்கு மிகவும் தெரிந்த ஒருவர் வருகின்றார்)

பரதன்:- இராமா என்ன குதிரையுடன் இந்தப்பக்கமாக

தென் இரா:- இந்த குதிரையை விற்பதற்க சந்தைக்கு செல்கின்றேன்

பரதன்:- அட நல்ல குதிரை! இதற்கு என்ன விலை சொல்லப் போகிறாய்?

தென். இரா:- என் நீ இதை வாங்கப் போகிறாயா?
ஆம். இதன் விலையை சொல்லு.

தென். இரா.: - (திரும்பி புரோகிதரை பார்க்கிறார் புரோகிதர் மிகவும் மகிழ்ச்சியடைந்து உள்ளார்) நீ இதை எடுப்பதற்கு ஒரு நிபந்தனை உண்டு (புரோகிதர் திடுக்கிட்டு யோசிக்கின்றார்)

பரதன்:- குதிரை வாங்கவும் நிபந்தனையா? விலைதான் சொல்லுவார்கள்

தென். இரா.: - இந்தாரும்! நான் சொல்கிறதைக் கேளும். நீர் குதிரையை வாங்க வேண்டுமென்றால் பூணையையும் வாங்கவேண்டும். (என்று பூணையை காட்டுகிறார்)

பரதன்:- (அவன் சிரித்தவாறு) பூணையுமா? எனக்கு பூணை வேண்டாம் குதிரையை மட்டும் தந்தால் போதும்

தென். இரா.: - குதிரை விலை ஒரு பொன், பூணை விலை நூறு பொன் உமக்கு குதிரை வேண்டுமென்றால் இரண்டையும் வாங்கும் இல்லாவிட்டால் நடையை கட்டும் நான் வாறன்.

பரதன்:- இராமா இந்தா 101 பொன் இரண்டையும் தா (என்றதும் இராமன் இரண்டையும் கொடுக்கின்றான்) அவன் பூணையை ஓட்டிட்டு குதிரையை கூட்டிச் செல்கிறான். புரோகிதர் இவனது தில்லு மூல்லையும் பார்த்து குதிரை விலை சொன்ன உடனே மயங்கி விழுகிறார்)

இராமா:- (காசைப் பார்த்து மடித்து 100 பொன்னை தனது சட்டைப்பையினுள் வைத்து ஒரு பொன்னை) புரோகிதரே! நான் சொன்ன படி உமக்கு குதிரையை விற்று காக முழுவதையும் தந்து விடுகிறேன் இந்தாரும், குதிரை விற்ற ஒரு பொன் (என்று திரும்பும் அவர் விழுந்ததை கண்டு சிரித்து விட்டு) புரோகிதரே! புரோகிதரே இந்தாரும் குதிரை காக (என்று சிரித்துக் கொண்டு 1 பொன்னை புரோகிதரின் கைக்குள் வைத்து விட்டு நிமிர்ந்து அவர் வெளியே செல்ல பார்வையாளருடன் இருந்த பாடுனர் மேடைக்கு வந்து.)

பாடுனர்:- 1. பார்த்திர்களா? தென்னாலிராமனின் புத்தி சாதுரியத்தை. இதற்குத் தான் பிறரை சும்மா சுறண்டக்கூடாது கெட்டது நினைத்தால் கெட்டது தான் நடக்கும்

பாடுனர்:- 2. நஞ்சினை நெஞ்சில் வைத்து வஞ்சக்செய்கள் செய்த வெஞ்சத்துப் புரோகிதர் வீழ்ந்திட்டார் இராமனிடம் தத்தத்தரிகிடதோம் தித்தத்தரிகிட தெய் தன தன்னான தன்னான தன்னான - 2 அவ தந்திரம் தனக்கந்தரம் என்று சுதந்திரப் பழமொழியை நிறுவிற்றான் இராமனும் கருவி நின்ற புரோகிதர் தலை கவிழ்ந்து வீழ்ந்திட்டார்

தத்தத்தரிகிடதோம் தித்தத்தரிகிட தெய சிரிக்க வைக்கும் இராமனே சிந்தனையையும் தூண்டும் விந்தைச் செயல்களினாலும் இவன் விகடகவி என்ற பெயர் பெற்றிட்டான் (இந்தப் பாடலுடன் திரை மூடுகின்றது)

4வெந்து பேர்வீண் திரைப்பட ஷ்ரீ

பல பிரபல நடிகர்கள், சினிமா இயக்குனர்களின் கைவண்ணத்தில் உருவான திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்ட இவ்விழாவின் யூரிக்கான தலைமையை Nikita Mikhalkov ஏற்றிருந்தார். வழமைபோல் அமெரிக்க திரைப்பட ஆதிக்கம் இவ்விழாவையும் விட்டு வைக்கவில்லை.

னீ, யப்பானிய திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டது மட்டுமன்றி, பிரபல யப்பானிய திரைப்பட இயக்குனரான Kurosawa ன Barberousse என்ற படத்தின் மீளாய்வுக் கணிப்பும் இங்கு குறிப்பிட தத்க்கதாகும்.

தாய்வானைப் பிறப்பிடமாய் கொண்டவரும், அமெரிக்கா வாசியமான Arng Lee அவர்களால் இயக்கப்பட்ட Sense and Sensibility ன் நாவலைத்தழுவி, பிரபல ஆங்கில நடிகையான Emma Thompson திரைக்கதை எழுதிட, அவரே இப்படத்தில் முக்கிய பங்கொள்ளறையும் ஏற்று நடித்துள்ளார். பல ஓல்கார் விருதுகளுக்குத் தெரிவாகியிருக்கும் இப்படம் கடந்த தூர்றா ண்டில் இங்கிலாந்தில் உள்ள குடும்பம் ஒன்றில் உள்ள பெண் களின் நிலையையும் அவர்களது சமூக உரிமைகளையும், சிறந்த கணவனை அவர்கள் தேர்வு செய்யும்போது ஏற்படக் கூடிய முரண்பாடுகளையும் சித்தரிக்கின்றது.

இவ்விழாவிற்கு தெரிவு செய்யப்பட்ட பிரெஞ்சுப் படங்களில் ஒன்றான Le Journal d'un seducteur (ஒரு கவர்ச்சிக்காரனின் நாளாந்த ஏடு) அனைவரினரும் கவனத்தை ஸர்த்து. குறிக்பாக, அழகியலுணர்வுக்கும், ஒழுக்க வியலுணர்வுக்கும் இடையே உள்ள மோதல்களை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்த, Daniell Dubroux அவர்களால் இயக்கப்பட்ட இத்திரைப்படம், பிரபல டென்மார்க் திரைப்படவாசியான Soren Kierkegaard ன்

இருத்தலையல் சம்பந்நப்பட்ட தத்துவக்கோட்டாட்டின் பிரதிபலிப் பாகவள்தென சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.

20வீஶ்வரன் முத்தியாந்த ஜெக்ஸிக் கவிஞர்

ர. எஸ் எஸ்யு (1888 - 1965)
என். கே. பகால்சுகம்

ரி. எஸ். எஸ்யு எழுதிய கவிதைகள் கட்டுரைகள், நாடகங்கள், புத்தக விமர்சனங்கள் அதிகமானவை ஆணால் அவரைப் பற்றி எழுதிய கட்டுரைகள், நூல்கள் அதிலும் அதிகமானவை

1922 ல் பிரசரமான அருடைய The Waste Land என்ற நீண்ட கவிதையுடன் அருடைய புகழ் உறுதிப் படுத்தபடுகிறது. அந்த நீண்ட கவிதைக்கு அவர் எழுதிய குறிப்புகளும் அக்கவிதை நூலிலே பிரசரமானது. அக்குறிப்புகள் அக்கவிதையிலுள்ள பல குறியிடுகள் துணை ஆதாரங்கள் பல வற்றைப் புரிந்து கொள்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

எஸ்யுறை இலகுவில் வாசித்துப் புரிந்து கொள்ள முடியாது. இருப்பினும் முயன்று வாசித்தால் புரிந்து கொள்ள முடியும். ஏரிக் தொம்சன் என்ற விமர்சகர் கூறுவது போல எஸ்யு எனிமையான கவிஞரவல். அவருக்கு பல விசயங்கள் தெரிந்ததிருந்தது அல்லது அவருடைய காலம் சிக்கலானது என்பது அல்ல காரணம். அவர் சிறப்பான கவிஞர் என்பதனாலும் நம்பிக்கை குறைந்த ஒரு காலத்தில் ஒரு தத்துவக் கவிஞராக வாழ ந்தார். என்பதுவே காரணம் அவர் நவீன மனிதன் நம்பிக்கை அல்லது நம்பிக்கையற்ற பிரச்சினைகளைப் பற்றியே தன் கவிதைகளிலும், நாடகங்களிலும் எழுதினார். மிகுரி (அமெரிக்கா)வில் 1888 செப்ரம்பர் 26 ல் பிறந்தார். 1906 - 1910 ல் ஹவாய் பல்கலைக் கழகத்தில் படித்து தனது முதுகலைப்பட்டத்தைப் பெற்றார் பின் ஓராண்டு சோபோன் (பிரான்ஸ்) பல்கலைக்கழகத்தில் கழித்து விட்டு திரும்பவும் ஹவாயில் கலாநிதி பட்டத்துக்கு படித்தார். இந்திய தத்துவம் சமஸ்கிருதம் கற்றார். அவருடைய ஆய்வு ஹேபேட் பிராட்டி என்ற தத்துவ ஞானி பற்றியது. ஆய்வை பூர்த்திசெய்த

போதிலும் இறுதித் தேர்வை எடுக்கவும் இல்லை. ஹவாய்டுக்குத் திரும்பி வரவும் இல்லை.

ஜோர்ச் சான்றாயன், போபிற், ஹல்ம், பிராட்டி, போன்றோர்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பிராட்டியின் உயர்ந்த எழுத்து நடைபெற்ற பல இடங்களில் புகழ் ந்துள்ளார். அத்துடன் பிராட்டியின் தத்துவம் விரிந்த மனப்பாங்குடையது, பண்புள்ளது, உலகளாவியது என்றார். பிராட்டியின் பின்வரும் வாசகம் எஸ்யுற்றின் தத்துவம் நம்பிக்கை ஆகியவற் றுக்கும் பொருத்தமானது. ஒழுக்கம் பற்றிய சிந்தனை அதற்கப்பாலும் எங்களை இட்டுச் செல்லும் அதாவது சமயம் சாந்த நோக்கிலிருந்து பார்க்கும் தேவையும் எங்களுக்கு ஏற்படும்.

எஸ்யுற்றின் வளர்ச்சிக்கு அவர் வாசித்த இலக்கியங்கள் பெருமளவு துணை புரிந்திருக்கின்றன. ஆங்கில கவிஞரும் விமர்சகருமான ஆதர் சிமொன்சின் The Symbolist Movement in Literature என்ற நூல் தன் வாழ்க்கையில் பாதிப்பேற்படுத்திய நூல்களில் ஒன்று எனவும் பிரெஞ்சுக் குறியீட்டாளர்களுக்குத் தான் பெரிதும் கடன் பட்டுள்ளன. எனவும் பலமுறை கூறியுள்ளார்.

Jules Laforgue என்ற பிரெஞ்சுக்கவிஞர் எப்படிப்பட்ட மருத் தொடர்கள் சாத்தியமானவை என்று முதன் முதல் தனக்குக் கற்பித்தார். என்கிறார் Baudelaire இடமிருந்து நவீன தலைநகரங்களிலுள்ள இழிவான விசயங்களையும் இழிந்த யதார்த்தங்களையும், மாயத்தோற்றங்களையும் இணைத்துக் காட்டும் சாத்தியப் பாட்டையும், மெய்ச்செய்திகளையும், விசித்திரங்களையும் அருகருகே வைத்து காட்டும் சாத்தியப் பாட்டையும் எனக்குக் காட்டினார். என்றார்

1915 ல் இங்கிலாந்துக்குப்

பயணமானார். அப்போது தான் கவிஞர் என்ஸா பவுண்டைச் சந்தித்தார். அவரின் தொடர்பு எஸ்யு கவிஞராக விமர்சகராக வளர்வதற்கு உதவியது. பவுண்டின் செல்வாக்கு எஸ்யுற்றில் ஆமானது மட்டு மல்லாமல் எஸ்யுற்றின் Love Song of J. Alfred Prufrock என்ற கவிதையை 1917 ல் Poetry இதழுக்கு அனுப்பிப் பிரசரிக்கவும் செய்தார். அந்தக் கவிதை எஸ்யுற்றை அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளும் ஒரு கவிஞராக்கியது. பவுண்ட் கவிஞர்களை உருவாக்கவில்லை. ஆணால் கவிதைக்கான நவீன இயக்கத்துக்கான வாய்ப்பான குழலை முதன்முதல் உண்டாக்கினார். அங்கே ஆங்கிலேய அமெரிக்கக் கவிஞர்கள் ஒருங்கிணைந்து ஒத்துழைத்தார்கள். பாஸ்பரம் செல்வாக்கை செலுத்தினார்கள். என்றும் எஸ்யு சொல்லுகிறார்.

18 ம் நூற்றாண்டில் கோல்ரிச்சும் வேட்ஸ்வேத்தும் கற்பன உலகக் கவிதை புரட்சியைக் கொண்டு வந்ததைப் போல பவுண்டும் எஸ்யுற்றும் 20 ம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிதையில் விளங்கினார். எஸ்யுற்றின் The Sacred Wood (1920) வேட்ஸ்வேத்தின் Preface ஜப்போல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நாங்கள் மெய்யான மனிதர்களின் கவிதை மொழிக்குப் போகவேண்டும் என்று சொற்கேடுவு (diction) பற்றி வேட்ஸ்வேத் கூறியது போல எஸ்யுற்றும் புலமைப்பாணியும் இல்லாத (அதேவேளை) இழிவானதும் இல்லாத (Neither Pedantic nor vulgar) சொற்கேடுவு அவசியம் என்றார்.

எஸ்யுற்றின் புறவய ஒப்புமைத் தொடர்பும் கோட்பாடு (objective Correlative) பிரபலமானது. ஹம்ல்ரும் அவரது பிரச்சனைகளும் என்ற கட்டுரையில் அதைப்பின் வருமாறு

விளக்குகிறார். கலை உருவத்தில் மனக்கிளர்ச்சியை (Emotion) வெளிப்படுத்தக்கூடிய ஒரே வழி புறவய ஓப்புமைத் தொடர்பு மூலம்தான் காட்சிப் பொருள், குழிடம், நிகழ்வுகள் தான் அந்தக் குறிப்பிட்ட மனக்கிளர்ச்சிக்கான (உணர்ச்சி) வாய்பாடு அந்திலையில் புறக் காரணிகள் கிடைத்தவுடன் மனக்கிளர்ச்சி உடனடியாகத் தூண்டப்பட்டு விடும்.

அவருடைய இரண்டாவது சொற்றொடர் எளிதுணர்ச்சி தொடர்பறுதல் (Dissociation of Sensibility) ஜோன் டன், அண்ட்ரூமாவஸ் ஆகிய ஆங்கிலக் கவிஞர்களின் பின் வந்த மாற்றங்களைக் குறிப்பிடுகையில் இதைச் சொல்கிறார். சிந்தனையுடன் உணர்ச்சி இணைப்பு இல்லாமல் போவதையே அப்படிக் கூறுகிறார். எனியற்றும் பவுண்டும் 17 ம் நூற்றாண்டு கவிஞர்களில் கூடிய அக்கறை காட்டினார்கள் குறிப்பாக Metaphysical poets களில். எனியற்றின் பார்வை 1933 நோற்றன் விரிவு கரைகளுடன் மாற்றம் பெற்றது. அக்காலத்தில் அவருடைய விமர்சன் அக்கறை இறைமையியல் சமூகவியல் தத்துவம் போன்றவற்றிலும் சென்றது அவருடைய டான்றே என்ற நூல் தலைசிறந்தது என்று கூறப்படுகிறது. அவருடைய விமர்சனக் கட்டுரைகளும் இந் நூலும் இலக்கியத்தை அல்லது கவிதையின் தரத்தை இலக்கியத் தரத்தை வைத்துப் பார்ப்பதா வேறு தரங்களையும் வைத்துப் பார்ப்பதா என்ற கேள்வியை எழுப்புகின்றன. அக்காலத்தில் தான் அவர் அங்கிளிக்கன் சமயத்துக்கு மாறி இருந்தார். பிரித்தானிய பிரசையாகவும் ஆகி இருந்தார். அவருடைய வார்த்தைகளில் அவர் இலக்கியத்தில் செம்மையானாகவும் அரசியலில் முடியரசாளராகவும் சமயத்தில் ஆங்கில கத்தோலிக்கனாகவும் மாறி விட்டார்.

The Waste Land

அவருடைய பிரபல்யமான கவிதை ஆனால் அவருடைய தலை சிறந்த கலைப் படைப்பு Four Quartets 1935 - 1941 காலத்தில் எழுதிய நான்கு கவிதைகளாங்கிய தொகுப்பு. இதற்கே 1948 ல் நோஸ் பரிசு கிடைத்தது.

Sweeney Agonistes The Elder Statesman Murder in the Cathedral என்பவை அவருடைய சிகிச்விதை நாடகங்கள். அவை அவருடைய தன்னுணர்ச்சியான ஆழமான

பாடல்களின்கலும் தாழ்ந்தவை என்றே பல விமர்சகர்கள் கருதுகின்றனர். உலகியல் சூரத் தாடகங்களுக்கு போகிறவர்கள் கூட பிரச்சனை பூர்வமில்லாது சமய விழுமியங்களைத் தேடித்தான் போகிறார்கள் என்றார் எனியற்

The Family Reunion உம் Murder in the Cathedral உம் கிறிஸ்தவ துன்பியல் நாடகங்கள் முதலாவது பழக்குப்பழி வாங்கும் துன்பியல் நாடகம். இரண்டாவது அகம்பாவத்திற்குத் கிடைத்த தன்னை. The Cocktail Party (1950) இன்பியல் நாடகம். அத்துடன் வெற்றி பெற்ற நாடகங்களில் ஒன்று Cats (1981) ஒரு பிரபல்யமான இசை நாடகம் (musical) ஆங்கிலக் கவிதையைப் பாதித்துப் புத்தாக்கம் பெற்ற செய்தார். விமர்சனக் கட்டுரைகளால் மரபுகளை உடைத்துப் புதியவற்றை உருவாக்கினார் நொடுப் போறன் விமர்சகரும் கவிஞரும் பின்வருமாறு கூறுகிறார். அமெரிக் காவிலும், இங்கிலாந்திலும் இந்த நூற்றாண்டில் இவர்தான் முக்கியமான கவிஞர். தனிச்செல்வாக்குச் செலுத்தியவர் எனியற் எதிர்கால எழுத்தாளர்களின் எல்லைகளைத் திறந்துள்ளார் என்று ஜோன் கியாடி சொல்கிறார். அதிக விமர்சன த்துள்ளாக்கும் எட்மண்ட் வில்சன் The Waste land பற்றிக் கூறும்போது எவ்வளவு தான் கற்றிந்த அல்லது புதிரான மறை குறிப்புக்களைச் சொன்டி ருந்த போதும் அவற்றை நாங்கள் புரிந்து கொண்டோமோ இல்லையோ அவர்தன் கருத்தையும் மனக்கிளர்ச்சியையும் எங்களுக்கு அறிவிப்பதில் வெற்றி பெற்று விடுகிறார் என்றார்.

என் துளைமை அழுகின்றது



என் கிளீய
புள்ளிமான்
கூட்டத்தை விட்டு
தனிமையாக்கப்பட்ட
எனது ஆண்மாவின்
புலம்பல்
கிண்ணும் ஒயவில்லை

கூட்டமாக
மேய வரும்
யானைகளைக்
கண்டால்
அச்சத்தை விட
பொறாமையே
கிதயத்தின்
அடித்தளத்தை
அநிகமாக
அழுந்துகின்றது

என் சீந்தையைக்
குலைத்தபடி
காணமிசைத்துச்
செல்லும்
வானம் பாடிக்
கும்பல்களை
நான்
வெற்துப்பு பார்க்கிறேன்

தொட்டாவாடி
செடிகள்
நான்
தொட்டவுடன்
ஒருமித்து
சுருப்பி
காற்றுப்பட்டவுடன்
அப்படியே
நிமிந்து
என்
கோபுத்தை
அதிகரிக்கின்றன

கிவ்வனத்தில்
நான்
தேடுகின்றேன்.....!
என்னைப்
போன்றவனும்
இல்லை
என்னைப்
போன்றவையும்
இல்லை
நான்
ஒன்
தனிமையாக்கப்பட்டேன்.....?
M. ராம்



லூஹியர் எஸ். மீ. சாமியுடன் இந்திரங்காணல்

கொழும்பு மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியக்கலை ஞரான எஸ். டி. சாமி இன்று நாடறிக் கூவியர்களில் ஒருவர் எழுத்தாளர்களின் எழில் தவறும் நூல்களின் முகப்பு ஓவியங்கள், பத்திரிகைக்குறை, சினிமா மேடைநாடகம் போன்றவற்றில் தனது தாரிகையின் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். இன்று ஓவியத்துறையை தன் வரத்வாகவும், கொழும்புவாகவும் கொண்டுள்ளார்.

கொழும்பிலூள்ள பம்பலப்பிட்டி சென்மேரில் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்ப கல்வியைக்கற்று, நெஷனல் கல்லூரியில் தனது படிப்பை தொடர்ந்து மின்னர் ஓவியத்துறையில் சஞ்சிப்புடன் கூடியதாக வருகிறார்.

பள்ளியில் படிக்கும் பேரது ஓவியத்துறையில் சஞ்சிப்பு கொண்ட எஸ். டி. சாமி தினபதி சிந்தாமணி பத்திரிகையில் பணியற்றி தினகரன் பத்திரிகையில் தனது ஓவியத்திற்மையை வெளிப்பு படுத்தி வருகிறார். திருமறைக் கலாமன்றத்தின் காலாண்டு சஞ்சிகையான கலைமுகம் சஞ்சிகையில் பிரதம ஓவியராக பணியற்றும் எஸ். டி. சாமியை கலைமுகம் வாசகர்களுக்காக பேட்டி கண்ட பொழுது.....

கேள்வி:- ஓவியர் சாமி அவர்களே! இன்று நீங்கள் நாடறிந்த ஓவியர் பத்திரிகை, நாடகம், சினிமா, கலை இவற்றில் உங்களின் ஆளுமையை வெளிப்படுத்தி வருகிறீர்கள். இவற்றிற்கு உங்களுக்கு தூண்டு கோலாக இருந்தவர்கள் யார்?

தில்:- இன்று ஓவியத்துறையில் நான் வளர்ச்சி பெற்றிருக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணகர்த்தா, எனது பள்ளித் தேழூரும், நாடறிந்த நாடகக் கலைஞரும் எழுத்தாளருமான அந்தனிஜீவாதான். எனது கலைப்பயணத்தின் வழிகாட்டி இனி, இன்னொரு முக்கிய மானவரை நான் குறிப்பிட்டோக வேண்டும் அவர் தான் பத்திரிகை உலக ஜாம்பவான் திரு எஸ். டி. சிவநாயகம் அவர்கள் என்னை ஓவியத் துறையில் ஊக்குவித்து தினமணி சிந்தாமணி பத்திரிகையின் பிரதம ஓவியராக்கி ஊக்குவித்தார். அவரை மறக்க முடியாது சிந்தாமணி ஓவியர் சாமி என்ற பெயரை பிரபல்யப் படுத்தியவர்.

கேள்வி:- பத்திரிகைதுறை மாத்திரிமின்றி எழுத்தாளர்களின் படைப்புகள் நூலுக்குவாகும் பொழுது அதன் முதல் ஓவியத்தை சிறப்பாக அமைத்து கொடுப்பதாக. பாராட்டுவதன் காரணம் என்ன?

தில்:- இலங்கையில் பிரபல எழுத்தாளர்களின் நூல்களுக்கு அட்டைப் படம். வரைந்துள்ளேன். சாரல் நாடன், மலரண்பன் ஆகியோர்களின் நூல்களுக்கு சாகித்திய மண்டலப் பரிசு பெற் றுள்ளது.

கேள்வி:- திருமறைக்கலா மன்றத்திற்கும் உங்களுக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது?

தில்:- கொழும்பு தமிழ் சங்கத்தில் நடை பெற்ற ஓவியக்கண் காட்சியின் போது அந்தனி ஜீவா என்னை திருமறைக்கலாமன்ற இயக்குனர் கலாநிதி மரிய சேவியர் அவர்களுக்கு அறிமுகப் படுத்தினார் ஏற்கனவே என்னைப்பற்றி கலைஞர் கதிர் காமதம்பி சொல்லி வைத்திருந்தார். திருமறைக் கலாமன்ற இயக்குனர் வண. கலாநிதி மரிய சேவியர் அடிகளாரை - முதல் முதலில் சந்தித்தபொழுது - அவர் என்னுடன் மிக அன்பாக, பண்பாக உரையாடியது என் நினைவில் மறையாமல் இருக்கின்றது.

அவரை சந்தித்த நாள் முதல் திருமறைக் கலாமன்றத்துடன் எனக்கு ஒர் பினைப்பு ஏற்பட்டது. எனக்கு எத்தனை கடமைகள் இருந்தாலும் திருமறைக் கலாமன்ற பணிகளுக்கு முதலிடம் கொடுப்பது வழக்கம் அதனை ஒரு மனத்திருப்தியுடன் செய்து வருகிறேன்.

கேள்வி:- தங்களின் ஓவியர் செயற்பாடு திருமறைக் கலாமன்றத்தின் காலாண்டு வெளியீடான கலைமுகம் இதழில் மட்டுமன்றி மன்றத்தின் வெளியீடான இதழ்களில் ஓவிய சம்பந்தமான வேறு பணிகளை குறிப்பிட முடியுமா? திருமறைநூல் முழுவதையும் முதலில் இருந்து இறுதி வரை தொடர் வரிசையில் எழுதி வெளியிடும் பணியைத் திருமறைக் கலாமன்றம் பொறுப்பேற்று இதுவரை திருமறை நூல் நாடக வரிசையில் பதினைந்து நாடகங்கள் நூலுக்குவாக வெளியிட்டுள்ளது. இன்னும் தமிழ்த் தேசிய ஆவணச் செலவடிகள் மேற்கொண்டிருக்கின்றன.

அட்டைப் படம், உள்பாந்கள் அனைத்தையும் நானே பொறுப்பேற்று வரைந்து வருகின்றேன். வேதாகமத்தை தழுவி நூலுருவாகும் இவ்விதமுக்கு ஒவியம் வரை வதையிட்டு பெருமை அடைகிறேன். கலைவழி இறைபணி புரியும் இம்மன்றத்தின் இறைவார்த்தையினாடகவும் எனது ஒவியம் மினிரவதையிட்டு உணர்மையில் மன மகிழ்வு கொள்கிறேன்.

கேள்வி: - பத்திரிகைத்துறையில் மட்டுமன்றி, சினிமாத் துறையிலும் உங்களின் ஒவியக் கலையின் பங்களிப்பு பற்றி கூறமுடியுமா?

பதில்:- சமுத்தின் பிரபல எழுத்தாளர்களின் நூற்றுக்கும் மேற் பட்ட சஞ்சிகைகளின் அட்டை பாந்களை வரைந்து டைட்டிலையும், பத்திரிகை விளம்பர ஒவியங்களையும் செய்து பொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நன்பர் அந்தனி ஜீவா மூலமாக தயாரிப்பாளர் நடிகர் வி. பி. கணேசன் அறிமுகம் கிடைத்தது. அவர் தயாரித்த நாடு போற்ற வாழ்க திரைப்படத்தின் பத்திரிகை விளம்பரங்களை அமைத்தேன். அணர்மையில் வெளிவந்த ஷர்மிளாவின் இதயராகம் கதையை ஏ. ஏ. ஜூனைஸ் திரைப்படமாக தயாரித்த போது அதன் டைட்டிலையும் விளம்பரப் பொறுப்புகளையும் தயாரிப்பு நிர்வாகத்தையும் ஏற்றுக் கொண்டு அதை மிகத்திறமையாக செய்து கொடுத்து எல் லோரின் பாராட்டையும் பெற்றேன். இவ்வாறு பத்திரிகை துறையில் மட்டுமல்ல சினிமாத்துறையிலும் எனது ஒவியக் கலையின் பங்களிப்பு இருந்ததெனக்கூறலாம்.

கேள்வி: - திருமறைக்கலா மன்ற இயக்குனர் அருட் திரு. மரிய சேவியர் அடிகளாரைப் பற்றி

பதில்:- வெண்ணிறி ஆடையில் ஒரு கலாமேஷதயை தான் நான் கண்டுள்ளேன். அவர் துறவியாக இருந்தாலும் - இறைபணியுடன் கலைப்பணியை ஆற்றுபவர் அது மாத்திரமல்ல கலைஞர்களிடையே திறமையை கண்டு ஊக்குவிப்பவர். அவரால் ஊக்குவிக்கப்பட்ட கலைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் இதற்கு நாம் இறைவனுக்குத் தான் நன்றி செலுத்த வேண்டும்.

அத்துடன் மன்றத்தின் சார்பாக என்னை பேட்டி கண்ட செல்வி. ஜெந்தி ஜேக்கப் அவர்களுக்கும் கொழும்புக்கிளை நிர்வாகிகள் திரு. அம்பு றோஸ் பிற்றர், திரு. நாதன் செல்வி ரெஜி திரு யேசுதாசன் அவர்களுக்கும் என் மனமாந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

நாளோர் பொன்

வெங்கோங் கவுதை; -
உராஸ் வி,
ஆய்க்கலூலம் தமிழர்க்கம்; -
ந. இராமச்சந்திரன்

நீயாரு யென் என்வெ அவர்கள் கண்ணால் நீயாரு பார் ஈக்காய்ந்து என் நாமப்பு உன் அறையார் ஔதையை நம்பியும் அடிவெளைப் பிருக்கவேண்டுமோ உங்கு நயந்தெயிருவா கரும்பர்ஸ்ரைக்குள் உங்கேப் போட்டைப்பார் பெண்மையை வாந்தான் முழுமூம் அண்களையும் ஆங்குவர்.	மரியாளன் கூரியுள்ளை நங்கினை உயுத்திசுய்தா; கைம் யெண்ணை காண்க்கையை புகழ்ந்துகைத்தா. ஆண்டு வால் படைக்கப்பாட்டு யராமர்க்கப்பியும் யெண்கலுக்கு அவர் உத்தரவாகுமந்தார்
என்வெ கிழிசு கந்துகை என் தேவனைய் ஏற்பாட்களை நான் முடிவிலுக்குவிட்டேன்.	நாளோருபெண் ஆண்டுவி படைத்து யராமர்க்கும் உருவாற்க்கையுண்டு; எனக்கென தங்குவ ஆருமையுறுங்கு; என்வாழ்க்கை வற்றை தோங்குகிறுக்கும் உருமை எண்குண்டு. ஆண்டுவி கிறைவாக்கல் நான் ஓழிவின்.
நீ ஒரு யென் என்வெ உன் தலையமுந்தை மாப்பி ஏறுமை அக்காம் அவர்கள் கையால். உன் பிரம்பரைச் சொந்தம் அவர்களுக்கே உந்து. உங்குரிய உரைகளை உண்ணிட்டுநூல் தட்டியும்பார். உன் ஓவாச்சிக்கு என்வெலைக்கொடு தீற்யார்; உங்மையை நீந்தியார்; உங்களையெந்தித்தைப் யங்கப்படுக்கூர்.	பெண்கலுக்கெத்தான் நூரிக்கட்ட, சுகுக் கும்பை வீக்கை தகரிப்பன். ஆண்டுவரின் யுத்தலைக்குரிய நந்தசுயை, ஆண்களொரு பக்கந்திருவேன். இம்மன்றையையும், இம்மன்றையையும், ஆண்களொடுவையாந்து யயனுரச் செய்வேன்
அத்துடன் மன்றத்தின் சார்பாக என்னை பேட்டி கண்ட செல்வி. ஜெந்தி ஜேக்கப் அவர்களுக்கும் கொழும்புக்கிளை நிர்வாகிகள் திரு. அம்பு றோஸ் பிற்றர், திரு. நாதன் செல்வி ரெஜி திரு யேசுதாசன் அவர்களுக்கும் என் மனமாந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.	ஏவாசு மகாரி ஆண்க முன்னாடு தமிழர்க்க செய்யப்பட்டது

தந்தாங்களும் தமிழ்

கண்டாஸின்

**பார்வீத் கந்தார்
ரூபான்று பெரும்பாகம் குருப்பு
சேவைகள் சங்கம்.**

முகங்கள்!

யாதும் ஊரே யாவரும் கேள்வி என்ற வாதத்தையை மெய்ப்பித்த ஊர்தான் கண்டாஸின் என்ற அங்கலாய்ப்புடன் கடல்கள் பல கடந்து வந்து சேர்ந்த பல நூற்றாயிரவரில் நாமும் சில ஆயிரவர். கண்டா அமெரிக்கா எல்லையை நாடி விட்டால் சொர்க்கத்தினைச் சென்றைத்த குதூகலம்தான் மக்களுக்கு! குதூகலம் சிலநாள்தான். குடும்பங்களும், தனி மனிதரும் கண்டியவாழ்வில் அனுபவிக்கும் இன்ப துண்பங்கள் பற்றி எடைபோடாது, கண்டாவில் தமிழ்மக்கள் பலர் கஸ்டங்களை அனுபவிப்பதை அநுபவ அடிப்படையில் கண்டு அறிந்து அவற்றின் சில அம்சங்களை இங்கு கூட்டிக் காட்டுகின்றேன்.

அம்மா என்று அழைக்கவோ அன்பு செய்யவோ சுற்றம் இல்லாத நிலைமை பல இளம் நெஞ்சங்களுக்கு உண்டு. அம்மா அப்பா இல்லாத சினேகி தர்களுடன் சேர்ந்து வாழும் இளைஞர் களும் மாமா, மாமி, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, அண்ணன், அக்காவுடன் வாழும் யுவதிகளும் இளைஞர்களும் பலர். பல ஆயிரம் டொலர்களைக் கொடுத்து உயிர்ப் பிச்சை கிடைத்த மன நிம்மதியில் வாழ்க்கை யைத் தொடங்கும்போது பலவிதமான முட்கள் இவர்கள் பாதைகளில் நேரிடுகின்றன. இவர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகளைப் பின்வரும் மூன்று அம்சங்களுள் அடக்கலாம்

* மொழிப்பிரச்சினை

* நிறப்பிரச்சினையால்

உருவாகும் பிரச்சினைகள்

* ஆதரவு அற்ற நிலைமை

ஜம்பதுகளில் இங்கிலாந்து

சென்ற எம்மவர் போலல்லாது

எண்பதுகளின் பிற்பகுதியில் கண்டா வந்து

சேர்ந்தவர்களில் பலருக்கு மொழி ஒரு பெரும் பிரச்சினையாகவே உள்ளது. இங்கே வந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் இளைஞர் பலர் ஆங்கிலம் தெரியாது உள்ளனர். இவர்கள் எண்ணைக் கருவில் படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் உருவாகியதாக இல்லை. கண்டா வந்ததும் வந்த கடனைக் கொடுக்க என்று இரண்டு அல்லது மூன்று வேலைகள் செய்து கடன் கொடுத்ததும் கொடுக்காததுமாக விரக்கி என்ற பெயரில் மதுபோதைக்கும் சிலர் போதை வஸ்துக்கும் அடிமையாகி விடுகின்றனர். ஆங்கிலம் பயில்வதற்கு அரசு கொடுத்த சந்தர்ப் பத்தையும் நமுவவிட்டு ஆங்கிலத்தை தேவையற்ற ஒன்றாக எண்ணுகின்றனர். தமிழ் இளைஞருடனேயே கூட்டு வாழ்க்கை வாழ்வதாலும், வேலை செய்யும் இடங்களிலும் தமிழிலேயே பேசுக் கொய்ப்பு ஏற்படுவதாலும் தமிழ்பாட்டும், தமிழ்வீடி யோவுமாகவே பொழுதுபோக்கு அமை வதாலும் ஆங்கிலம் பேசக்கூடிய சந்தர்ப் பத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. படிக்காமல், றெஸ்ரோன்ற் தொழிலுடன் இளைஞர் வாழும் தமிழர் பலரின் குழந்தைகளும் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகுகின்றனர். அமைதியின்மை, ஒழுங்கின்மை, பணிவின்மை, அக்கறையின்மை, போன்றவை இத்தகைய வர்களின் பிள்ளைகளிடையே காணமுடிகின்றது. பாடசாலையில் பாடங்களில் அக்கறைகாட்டாது தமிழ்ப் பெண் குழந்தைகளுக்கு தொல்லைகளைக் கொடுத்து ஒழுங்கற்ற பிள்ளைகளாகச் சிலர் வளர்கின்றனர். பெற்றார் பிள்ளைகளிடம் அக்கறை காட்டுவதும் குறைவாக உள்ளது. பெற்றார் இல்லாது வாழும்

குழந்தைகளும் அவர்கள் பாதுகாவலான சுற்றத்தவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது குறைவு.

வடக்கில் சுற்றத்தாருடன் ஒழுங்காக இருந்து படித்து வளர்ந்த பிள்ளைகள் பலர் நல்லபாடசாலை எனப் பெயர்பெற்ற பாடசாலைகளுக்கு அண்மையில் இருக்கும் சுற்றத்தவருடன் சேர்ந்து இருந்தும், விடுதிகளில் இருந்தும் கல்வி கற்றனர். இங்கே வந்ததும், ஆரம்பகாலங்களில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு கூடும் உறவு பிரிந்த நிலையில் வெளியில் சென்று மனத்தாங்கலுடன் வாழும் இளைஞர்யுடுகளும் நாம் காண்கின்றோம். பொருளியல் வாழ்வுக்கு அடிமைப்பட்ட கண்டிய வாழ்வில் உறவுகள்கூட அர்த்தம் அற்றவையாகிப் போய்விடுகின்றன.. பெறா மகனிலோ அல்லது பெறாமகன், தமிழி, தங்கை, மருமகனிலோ ஸாபீட்டும் நோக்குடன் செயல் படுதல், பணநெருக்கடியினால் உள்ளன்பு செலுத்தமுடியாது பணத்தை நோக்கிய உரையால்களை மனங்கள் புண்புதல், வெளியே உள்ள நண்பர்களின் தீய நடவடிக்கைகளில் இளைஞர் புலன் செலுத்தி இருக்கும் உறவினருடன் மோதிக் கொள்ளல், பெண்கள் மீது கலாச்சாரம் பேணுதல் என்ற சாட்டில் அளவுக்குமிரிய கட்டுப்பாடுகள் விதித்தல் பேண்ற பல்வேறு காரணிகளால் சொந்தங்கள் சொந்தங்களாக இயங்க முடிவதில்லை. இத்தகைய பிரச்சினைகளுக்கு உள்ளாகுவோரிடம் மொழிப் பிரச்சினையும் ஒரு தொடர்க்கை யாகிவிடுகின்றது.

நிறப்பிரச்சினை மேற்கு நாடுகளி லுள்ள ஒடுக்கு முறைகளில் ஒன்று. மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வந்த வர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அகதிகள் அந்தஸ்து வழங்கி நோபல் பரிசு

பெற்றுக்கொண்டது கண்டா. ஆனால் அந்த மனிதாபிமானம் கண்டாவின் அக அமைப்பு முறைக்குள் காணப்படாது வெளிப் பூச்சில் மாத்திரம் காணப் படுகின்றது. இலங்கையர் கிறீக்கு-இற்றாலியன் உணவுகங்களில் மலிவான சமையற்காரராகவும் கோப்பைகள் கழுவ பவர்களாகவுமே செயற்படுகின்றனர்.

உணவுபரிமாறுவதற்குக் கூட இவர்களது நிறம் தடையாக உள்ளது. படித்தவர்கள் இருந்தும்கூட கண்டிய பட்டம், கண்டிய அநுபவம் என்ற அடிப்படையில் வேலைகள் வழங்கப்படுவதில்லை. ஒருலட்சத்திற்கு மேலாக மெற்றோ பகுதிகளில் தமிழர் வாழ்ந்த போதும் அரசு அலுவலகங்களிலும் மெற்றோ, சிற்றி அலுவலகங்களிலும் வேலைசெய்யும் தமிழர் எவரும் இல்லை. என்றே கூறவேண்டும். பாடசாலைகளில் கூட ஆசிரியர்களாக வேலை செய்யும் தமிழர் ஒருசிலரே. ஒடுமீன் ஓடி உறுமீன் வருமானும் கொக்குவாடி இருந்த கதைதான் துணை ஆசிரியர் பதவிகளில் இருக்கும் தமிழர் கதை. இத்தகைய நிலைமைகள் நிறபேதத்தின் விளைவுகளே

ஆதாவு அற்றநிலை என்று கூறும் போது அது உடல், உள், பண ஆதாவு அற்ற நிலையைக் குறித்து நிற்கின்றது. முன்னர் மொழிப்பிரச்சினையின் கீழ் அளிக்கப்பட்ட உறவினரும் இளைஞர்களும் பற்றிய விளக்கத்துடன் மேலும் பல விளக்கங்களைக் கைக்கொள்ளலாம். குடும்பம் என்ற எண்ணக்கருவில் ஈருந்த கரு இல்லை. தனிமைப்படுத்தப்பட்ட உணர்வோட்டங்களில் குடும்பம் என்ற எண்ணக்கரு வந்து அமையும் போது அங்கே தனித்து நிற்கும் உணர்வோட்டங்களிடையோன் போட்டி, பிரச்சினைகள் தோன்றுகின்றன.

ஜக்கியப்பட்ட உணர்வுகள் குடும்ப அலகில் காண வேண்டிய நிலையில் வெற்று உணர் வோட்டங்களை மோதலைக்கும் களங்களாகவே குடும்ப அமைப்புமிறை கண்டாவில் உருவெடுத்து வருகின்றது. குடும்பங்கள் சிதைவுறுதல் என்பது வெற்று உணர்வோட்ட ஒன்றியத்தினால் ஏற்படுகின்றது எனலாம்.

ஒருவருடன் ஒருவர் பேசாமலே குடும்ப வாழ்க்கையைப் போலித்தனத்தில் செலுத்தும் குடும்பங்கள் பல குடும்பத்தில்

ஏற்படும் பிரச்சினைகளை, பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்குடன் பேசித்தீர்க்கும் போக்குத் தமிழ்க் குடும்பங்களில் மிகமிகக்குறைவு. யூகத்தின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கானகாரணங்களைக் கற்பணை செய்து கொண்டு மனத்தைக் குடைந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு கண், கால், மூக்கு எல்லாம் வைத்துப் பூதாகாரமானதாக ஆக்கி பிரச்சினைச் சமூற்சிக்குள் தமிழ்மை மாட்டி, மீனும்வகை தெரியாது நிற்கின்றனர் சிலர். சமுத்தில் குடும்ப குழல், காலநிலை, ஆலயங்கள் போன்ற காரணிகள் உள்ளிட்ட வழங்க்கைச் சூழலில் குடும்பங்கள் வளர் கண்டாவில் குழலும் குழலும் பிரச்சினைகளைப் பூதாகர மானவையாக்க உதவுவதை நாம் அறிவோம்.

கண்டிய சட்டங்கள், கண்ட சமுக அமைப்பு இயங்கும்முறை, பாடசாலை, பொளிஸ் அமைப்புமிறை பற்றி புதிய குடி வரவாளராகிய எமக்கு அறிவு குறைவு. அவ்வாறு அறிந்தாலும் இவ் விடயங்களைப் பற்றி வாசித்தோ கேள்வி மூலமோ அறிவதற்கு அக்கறை தேவை. அந்த ஆர்வம் நம்மவரிடையே மிகக் குறைவாக இருப்பதும் எமது முன்னேற்றம். தடைப்பட காரண மாகின்றது. ஆதாவுகொடுக்க என தமிழ் நிறுவனங்களோ, தமிழில் சேவைகளோ மிகமிகக் குறைவே. மாணவர்களுக்கு ஆதாவு என்ற பெயரில் பணம் சட்டும் நோக்கில் ரியிட்டரிகள் அதிகரிக்கின்றன. அவை ஆதாவு நல்கும் நிறுவனங்களா? வயோதிபர்கள் சில குடும்பங்களில் சொல்லொண்டத் துயரத்தை அநுபவிக்கின்றனர். சமுக கொடுப்பனவு பணம் அவர்கள் பெயரால் யாரோ வாபாம் அடைகின்றனர். குளிரில் நடுங்கும் வயோதிபர், தர்லாத வயதில் பாலர்களைப் பராமரிக்கும் வயோதிபர், 4 கவர்களுக்குள் 24 மணித்தியாலமும் சிலசமயம் 365 நாளும் முடங்கிக்கிடக்கும் முதியோர் குடான் உணவுநோய்க்கு மருங்கு இல்லாத நிலையிலும் வயோதிபர் உள்ளனர் சமுத்தில் சுதந்திரமாக, தீர்மானம் எடுக்கும் நபர்களாக வாழ்ந்த வயோதிபர்கள் இன்று மனம் உடைந்தநிலையில் தங்கி இருப்போராக உள்ளனர். சமுக கொடுப் பணவுப் பணம் கூட இவ் வயோதிபர்களின் வாழ்க்கைக்கு

ஆதாரம் கொடுப்பனவாக இல்லை. மனதளவில் அவர்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அடி ஏச்ச வாங்கிய வயோதிபர்களும் நம்மிடையே உள்ளனர். ஆங்கிலம் பேசாமல் சாறி உடுத்து நிற்கும் வயோதிபர் சிலரைச் சில குடும்பத்தினர் தமது நாகரிகத்துக்கு ஒவ்வாத அரு வருப்பு உருவங்களாகக் கருதுகின்றனர். வீட்டுக்கு விருந்தினர் வரும்போது அவர்களை ஒதுக்குப் புறமாக இருக்க வைத்து தீட்டு உடையவர்கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றனர். வயோ திபரும் குழந்தைகளும் என்ற உணர்வை ஊட்டும் வகையில் விடப்படுகின்றனர். ஆங்கிலத்தில் அர்த்தம் தெரியாவிட்டாலும் சில கூடாத சொற்களின் அர்த்தத்தை வயோதிபர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். ஒட்டு மொத்தத்தில், சமுத்தில் இருந்த சமூகப் பெறுமானங்கள் கண்டாவில் சிதைந்து சீழிந்து போவத ற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.. அவற்றின் வளர்ச்சிப்போக்கினை தமிழ் வயோதிபர்களின் தற்கொலைகள் உறுதி படுத்துகின்றன. அத்துடன் தமிழ் சமூகபெறுமானத்தை உடைத்து எறிந்து, வயோதிபர்க்கான மாடி இல்லங்களில் தனியாக வாழத் தொடங்கியும் உள்ளனர் பல தமிழ் வயோதிபர் அத்தகைய இல்லங்களுக்கான கோரிக்கைகள் இன்று பல்லாயிரமாகப் பல்கிப் பெருகியுள்ளன. அவர்கள் தாம் பெற்றுவளர்த்த செல்வங்களைலேயே புறக்கணிக்கப்படும் போது தம் மனம் புண்படுவதாகவும் தாம் குழந்தைப் பின்னைகளுக்குச் சமமாக நடத்தப்படும் பொழுதுதாம் அருவருப்பு அடைவதாகவும் கூறுகின்றனர். இவற்றை மனதால் அனுபவிக்கும்போது இவர்களுக்கு மன உள்ளச்சல், பயம், அங்கலாய்ப்பு, இயக்கமின்மை உண்டாகின்றது.

பணமுடை ஒரு பூதாகரமான பிரச்சினை என்பதை தமிழ்க் குடிவரவாளர் அனைவரும் அறிவர். சுற்றுமின்றி தனித்தனியாக வந்து குடியேறியவர்கள் கண்டாவில் ஒன்றித்த வாழவது கடினமான விடயமே. பரம்பரை னாற்றுக்களோ இல்லாத நிலையில் கூடவே கடனையும் தம்முடன் இணைத்துக் கொண்டுவந்து கட்டிடக்

காட்டிற்குள்ளே தஞ்சம் புகுந்த பஸரும் யார் யார் தஞ்சத்தை நாடுவது என்ற ஏக்கம் கலந்த மொற்றத்தில் வாழ்வராகவே பலர் உள்ளனர். ஒட்டுறவு அற்ற வாழ்க்கைக்குத் தம்மை உள்ளாக்கி வாழும் அவலம் பலவிதமமான மன உலைக்கல்களை ஏற்படுத்த வழி வகுக்கின்றது. சமூகத்தில் போட்டி பொறாமை மனிந்து கிடப்பதற்கான காரணம் புதிய தமிழ்க் குடிவரவாளராகிய நாம் பற்றுக்கோடாகக் கொள்ளக் கூடிய ஆதரவு உள்ளதியிலோ உணர்வுதியிலோ கிடைக்காமையே. முலைக்கு ஒரு தமிழ்க்கடை முகிழ்பதையும் அதற்கு மூடுவிழா நிகழ்வதையும் அவதானிக்கின்றோம். வளரும் தமிழ்ச் சமூகத்தின் பொருளாதாரம் கிடையாக தமிழ் மக்களைக் குறிக்கோளாகக் கொண்ட ஒன்றாக வளர்கின்றது. இன்னும் அதன் கிளைகள் கண்டிய பொருளாதார வளர்ச்சியினுள் புகுந்து கிளைகளைப் பரப்பவோ வேருந்றவோ இல்லை.

யாழ்ப்பாணத் தமிழரே கூடுதலாக வாழும் கண்டாவிலும் கல்விக்கு முதன்மை கொடுக்கும் போக்கு தென்பட்ட போதும் பெரும்பாலான இளைஞர்கள் நடுத்தரவழித்தினர் கோப்பை கழுவும் இறைச்சி மீன் வெட்டும் சமையல் செய்யும் பணியிலே ஈடுபவதால் இவர்கள் பெரும் பொருளாதார முன்னேற்றங்களை அடைய இயலாதவர்களாகியுள்ளர். மிகச்சிறு தொகையினர் அலுவலக வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டாவில் தத்தளிக்கும் தமிழ் முகங்களுக்கான ஆறுதல் அன்மையில் கிடைக்கும் என கூறமுடியாது. கண்டிய பொருளாதாரத்தின்வீழ்ச்சியும் இவர்களின் தத்தளிப்பை கூட்டியுள்ளது. கண்டாவின் கடும் குனிரில் பனிப்படலங்களின் மத்தியில் நம்மவர் வாழ்க்கை தொடர்வது நிச்சயம். மன எழுச்சிகளாக குடைந்து எழும் காம்ப்பு உள்ளவினைக் கட்டுப்படுத்தி மன் நினைவுகளினிருந்து படிப்படியாக விடுபட்ட சமுதாயமாக தமிழ்ச் சமுதாயம் மாறிக் கண்டாவின் புதுவித சமுதாயமாக மாறப்போவது நிஜம். எனினும் பிரச்சினைகள் பலவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியமையும் தொடரும்.

காலநியீல் வீழுவேமாட்டேரம்

அங்கிலமுலம்:-

ஐ. டெவிஸ்

தமிழரக்கம்:-

நு.. இராமச்சந்தீரன்

எங்கள் நாடு - இது
எங்கள் நாடு

இதையிட்டு நீ
வாதம்பண்ணமுடியாது

இல்லவியன
நிலைநாட்டமுடியாது

நீ எங்கள் இதயத்தை
நாவுளியால் நேரண்டலாம்

நார்நாராய் எங்கள்
நெஞ்சைக்கிழிக்கலாம்

காட்டையே சாய்க்கலாம்
புற்றாறைல்லாம்
வாழ்நாளைல்லாம்
வேதனைக்கும்
வெம்பவுக்கும்
அஹாகலாம்

என்றாவும் காலநியீல்
நாங்கள் விழுவேமாட்டேரம்

எங்கள்நாடு - இது
எங்கள்நாடு - என
உரிமைகோருவோம்

வரலாறு வார்த்தப்படவில்லை

வெங்களையர் பன்னியில்
எங்கள் பின்னளைக்குக்கு
ஊட்டும் படிப்பின்ன?

யுத்தமிட்ட எங்கள்
மக்கள் பேர்களைச்
சொல்லிக் கொடுத்தனரா?

எவ்வண்ணம் எங்கள்
மக்கள் மழந்தனர்
என்றாற்றத்தனரா?

கூக்கிரலிட்டு
பெண்கள் அழுததை
ஏனென்ற கூறினரா?

அவுஸ்திரேலிய வரலாறு
ஏழுதப்படவில்லை - அது
கருத்த மனிதன்
தலைக்குள் உள்ளது

(அவுஸ்திரேலிய பழங்குடி
மக்களின்
பேராட்டக்குரலாக எழுந்த
கவிதை)

என்னுடையநாட்களும்

இரு நூபா முத்தும்

G. வெள்ளே

விடிஞ்சிற்றா ச்சி ஏன்? விடியுது. மனம், வெறுப்புடன் சொல்லிக் கொண்டது. நித்திலையற்ற இரவும் நிம்மதியற்ற வழியும், முன்னரவிட இந்த இடம் பெயர்வின் பின், ஒரு பகலை தரிசிப்பதில் அக்றை காட்ட வில்லை. எனக்கு கிழிந்த

சாற்றதுக் கூடாக இரவு 11 மணிபோல புகுந்த பனிப்படலம், கால் வழியாக நுழைந்து, சமனிலையில் வேண்டாத விளைவைக் கொடுத்திருந்தது. சரியாகப் பின்னப்படாத பனையோலைபாய் முதுகை விருண்டிக் கொண்டிருந்தது. எத்தனை மணியிருக்கும்? மீண்டும் கேள்வி எழுந்தது. தலைமாட்டில் அகதி விளக்கு அழுது கொண்டிருந்தது. சரியாகப் பின்னப்படாத பனையோலைபாய் முதுகைவிருண்டிக் கொண்டிருந்தது. என்னிருவகளில் விழித்திருப்பது அது ஒன்றுதான். தூரத்தில் கோமர் தோட்டத்தில் மட்டை அடிக்கும் சத்தம் படிப்படியாக கேட்டுக்

கொண்டிருந்தது. அப்ப 4 மணி இருக்கும். பூக்கும் சிறு புல்லும், விலங்கி ணத்துக்கு பயன்படுகிறது. காய்க்கும் சிறு செடியும், மனித வாழ்வை நிறை செய்கிறது. ஏன் நான் எழும்ப வேண்டும்? அனுமதி இல்லாமல் நேரங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. தலைமாட்டில் எழுதப்பட்ட கவிதைக்கடதாசிகள், உடைந்த பேனா, நவம்பர் மாத சுபமங்கள புகைப்பட அல்பம். இவை சோறு போடா தலை. மனித சந்தர்ப்ப வாத புகழைத் தரும் பணிக்கட்டிகள் எனக்கு.

அவினாஸ் சாரத்தை இறுக்கக் கட்டியின் பனியை விலக்கி வெளியே வர எழும்பினேன். றஜிவ் டேய் றஜிவ் எழும்படா 5 மணியா போகப்போது. மரியலீன் அன்னன் மகனை

எழுப்புவது கேட்டது. றஜிவ் மீ் ஆண்டு படிச்கிறவன், பின்னேரத்தில் அருகில் இருக்கும் கடலில் தனியே வலை ஆத்த அதிகாலையில் செல்பவன். குசினி வெளிப்

இருந்தது நாய் குரைப்பதற்கு தலையை நிமிர்த்தி என்னை ஓரளவு இனங்களை படுத்து விட்டது. நன்றி நாய்க்குள்ள தனிக்குணம். அதற்கு கூட கொட்டில்

மேல் நின்றிருந்த வெள்ளடியன் பலமாக கூவியது. யாருக்கு விடியுது? சேவலுக்கு தெரியுமா? தன் கடமையை சரிவரச் செய்து கொண்டிருந்தது. ஒழுங்கையில் அமிர்தனிங்கத்தின் வளவுக்குள் கக்கூக்கு இருப்பதற் காகபலர் சென் ரூ கொண்டிருந்த தனர். இப்போது நன்றாக விடிந்தி ருந்தது. நானும் இருந்து விட்டு கடற் கரைக்குச் சென்று கழுவிட....? வீட்ட போவதா? கால்கள் சேற்றில் புதைந்து கொண்டன. கடலில் வெண் கொக்குகள் பிரச்சினை யில்லாமல் பறந்து கொண்டிருந்தன. அதிக பட்சம் தொழிலாளர்கள் வந்து கொண்டிருந்தனர். புல் தரையை விட்டு கடற்கரையை ஓட்டிய மண் வீதியில் தலையை குனிந்தபடி யோசித்து கொண்டு யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? திரும்பி அதே

வழியால் வரும் போது கொட்டிலின் கீர்ப்புத்தில் இருக்கும் கடற்கரை சேற்றுபரப்பில் ஊறப் போட்ட தென்னங்கோப்பைகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். இடம் பெயர்ந்து வந்த சந்திரா அக்காவின் பின்னைகளும் மரியலீனின் கடைசிக்குட்டியும் பூளை கிடக்கும் கண்களோடு தாழும் உழைப் பாளிகள் என்ற உரிமையோடு வேலை செய்து கொண்டிருந்தனர். எனக்கு ஏன் விடியுது? யோசனை பலமாக பின்பும் வந்தது. தம்பி, தம்பி விலத்து விலத்து கச்சாய் பக்கமாய் விறகு கட்டிக்கொண்டு வந்த வயோதிபர் வெட்டி எடுத்து கொண்டு போனார். பின்னால் வந்தவன் அவருடைய பேரனாயிருக்கும். 3 மணி க்கு 6:30 மணிக்கிடையில் வந்திட்டம்



எப்படியும் தனங்களைப்பு சந்தை கூட்டுற துக்கு இடமில் போயிடலாம். சென்று மறை போனார்கள் நான் நின்று கொண்டிருந்தேன்.

கடலால் ரஜிவ் வந்து கொண்டிருந்தான் தலை நன்றாக நனைந்திருந்தது. கால், கைகள் பனிக்கு விரைத்து வெளிறி இருந்தன. முகத்தில் மசிழ்சிசி அப்பி இருந்தது. தோலில் வளைகளும் சுக்கான்தடியும், கையில் மீன் நிரம்பிய பையும் இருந்தன. காலில் ஒரு உறுதி உந்தல் இருந்தது. அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். நக்கலாக சிரிக்கின்றான? மனம் ஒரு கணம் குறுகிக்கொண்டது. இல்லை உழைப்பின் பெருமையில் அவன் சிரித்தான். நான் என்கத்தையை எல்லாம் திரட்டி சிரித்துக் கொண்டு எப்படியா ரஜிவ் உழைப்பு? 200 பெறும் அவசியமில்லாத கேள்வி என்டு சென்று விட்டான். இப்போது காணியில் ஒதுக்கு புறத்தில் கோம்பை மட்டைஅடிக்கும் சத்தம்பலமா கேட்டது கொட்டிலை நெருங்கும்போது தேவீர் அருந்திக்கொண்டிருந்தனர். நேடியோவில் செய்தி போய்க்கொண்டிருந்தது. தேத்தத்தெண்ணிய குடிக்கிறதா? விடுறதா? மனம் பேததித்தது. தேத்தண்ணியக் குடி யோசிச்குது கானும் இது அம்மாவின் குரல். நீ யோசிச்க என்ன? பிரச்சனை தீர்க்கப்போறியா? இது மூத்த தங்கைச்சியின் குரல். நாலு கவித எழுதலாமே இது கண்ணின் குரல். அந்த நாய்க்குட்டி அழகாக மாமி போட்ட பழஞ்சோற்றை தின்று கொண்டிருந்தது. நான் நாயாக மாறினால் என்ன? ஒரு கணம் அந்த நினைப்பு சந்தோசத்தை கொடுத்தது.

நேரம் போய்க் கொண்டிருந்தது அம்மாவும், அப்பாவும் அன்றைய சமையலுக்கான நிதி ஒதுக்கீடுகளை செய்து கொண்டிருந்தனர். இன்னும் அடுத்த மாசு சம்பளம்வர பத்து நாள் இருக்கு. அது மட்டும் இது சமாளிக்க வேணும். தனிய என்ற சம்பளத்தில் என்னைந்டு சமாளிக்கிறது? அம்மாவின் குரல் அதிகமாக கொட்டிலீல் உரப்பாக ஒன்றித்துக் கொண்டிருந்தது. அவன் மட்டக்களப்பில் போய்கிடக்கிறான். அவனுக்கெண்டாலும் வேலைகிடக்குது. திக்கென்று அடித்துக் கொண்டது மனம். அவன் ஆருட்டேயும் ஏதும் குடுத்து விட்டிருப்பான். இந்த மாஸ்ராவது அவனிட்ட போயிற்று வந்தோரா?

எல்லாரும் எல்லாம்தான். உனக்கு ஆரையும் குறைசொல்லாட்டி இருக்க ஏலாது. அப்பா சொல்லிவிட்டு அம்மாவுடன் தர்க்கித்துக்கொள்ள விரும்பாது எழுப்பி சென்றுவிட்டார். என்விடியுது? இது என்ன எனக்கு பைத்தியமா பிடிச்சிற்று. ஒருக்கா என்னை பார்த்தன். ஓனா வருசம் எடுத்த பச்ச சறம், றவி தந்த ரிசேட் எல்லாம் அப்படியே உடம்பிலே இருந்தது. அப்ப எனக்கு இன்னும் விசர்பிடிக்கயில்ல. எனினும் ஆம் மனப்பரப்பில் ஒரு அவநம்பிக்கை உறுத்திக் கொண்டது. விசர் புடிச்சிருக்கலாம் என்டு.

நேரம் 10 மணியிருக்கும் எனக்கு வடிவாய்த் தெரிந்தது. சந்தையில் இருந்து அன்னன் வந்துகொண்டு இருந்தார். வரும்போதே செல்வா உந்த தாடிய வழியுமேன். என்? பினேற இல்லையா? சே சே என்னிட்ட இருக்கு நான் இண்டைக்கு வழிப்பன். நான் சொன்னேன் பாண் சாப்பிடாம் விடுவோமா? சாப்பிடாமல் விட்டால், ஆரும் வடிவா சாப்பிடுவினம். அம்மாவுக்குத் தெரியாம இன்னைக்கு வெளியால் போகவேணும். நீ இப்படி துன்பத்தை கண்டு ஒடுத்து சரியா? நீ தேடும் விடுதலை தற்காக்கிமான்து. நீ வளிய சந்தோசத்தை தேடுறா? என் மனசாட்சி அன்னைக் கென்று பலமாக சிரித்தது. செருப்பு காலுக்குள் போக மறுத்தது. இந்த பாண திண்ணிட்டு போவன். இல்லாட்டி விடு எங்களுக்கு மிச்சம். அம்மாவின் அதிகாரத் தொனின் என்ன பாலை விட்டு அசையவிடவில்லை. எனினும் வார்த்தைகள் வலிமையானவையும், கொடுரமானவையும் அவை உயிரற்ற சட்டங்களையும் உறுத்தும். என் கவிதை வரிகளே எனக்கு உபதேசம் செய்தன.

மாமி நடந்து வருவது தெரிந்தது என்னிடம் தான் வாரா தம்பி இந்த 5 ரூபா குத்திய மாத்தித்தா உப்புக்கு விடுவெம் கை தெரியாமல் காற் சட்டை பைக்குள் சென்ற போது அந்த ஒரு ரூபா குத்திமட்டும் அநாதையாக கிடந்தது. என்னிட்ட இல்லையுங்க என்னுடைய வார்த்தையால் அந்த குத்தி தப்பித்துக் கொண்டது இங்கே இருந்து மிருகவிலுக்கு, பேந்து பருத்தித் துறைக்கு போறதுக்கும் சைக்கிளுக்கு காத்தடிக்கிறதுக்கும் என் மானம் காப்பது இந்த ஒரு ரூபாதான். ஒரு முறை பருத்தி

ததுறைக்கு போகும் போது காற்று போய் விட்டது. நீண்ட வெளி எல்லாத் தெய்வங்களும் கண்முன் வந்து நின்றன. அமுவதா? அந்த வழியைபரின் சயிக்குள் கடைக்கு முன் நின்று ஜயா அந்த பம்மத் தாருங்கோ என்று கேட்கிறதுக்கு முன்னால் எடுத்து அடியும் என்றார் காற்று வடிவா நின்றது காலை எடுப்பது போல நடித்ததை உணர்ந்து கொண்டாரோ தெரியவில்லை தமிழ் சில்லறை இல்லாட்டி பேந்து தாரும். நன்றி கெட்ட மாணிசாக்கடையில் இப்போதும் பசும் புற்கள் முளைக்கிறதா? என் நிர் வாணத்தை அவர் எவ்வாறு உணர்ந்து கொண்டார்? கடந்த நாள் கசப்பான காலப்பதிவு வந்து போனது.

எவ்வள நேரம் நின்றிருப்பேனோ தெரியவில்லை. அங்கின் அங்கின் அக்குழந்தையின் கலப்படமற்ற வார்த்தை என்பரிதாப இதயத்தின் மீது வருடலை ஏற்படுத்தியது உண்மைதான். அங்கின் நீங்கள் மாஸ்டரெல்லே? அப்ப எனக்கு, இங்கிளிஸ் சொல்லித் தாங்கோவன். அங்கின் ஏன் தாடிவளக்குறிங்க? உங்கட்ட நிறைய காச இருக்குமே? ஆழ்மனது பேசியது. தாடிவளர்ப்பதால் நன்மை யுண்டா? இந்தபோனி உலகில் சந்தர்ப்பவாத அனுதாபத்தை பெற நினைக்கிறாயா? உன்னைப் பயன்படுத்துபவர்கள் உன் ஒரு துளிக்கண்ணீரை தொட்டிருப்பார்களா? என் மனசாட்சி உக்கிரமாய் என்னைத்திட்டியது. அங்கின் நான் வளர்ந்தா டொக்டா வருவன் அம்மா சொன்னவா? எனக்கு எங்கட அம்மா சொன்னது பொய்யா? நான் படிக்க இல்லையா? நான் சந்தர்ப்பங்களை தவற விட்ட பாவியா? அபலையா? அதிஸ்டம் இல்லாதவனா? குழந்தையாக மனம் உள்ளே விசுமிப்பிக் கொண்டது. எங்கே தவறு நடந்தது? இன்னும் விடை காண ரூடியாத வாழ்வின் இருப்பில் கேள்விகளின் ஊடுருவல் தொடர்ந்தது. அங்கின் நிறைய கவித எழுதின காச தருவாங்க என்ன? பகீரென்றது எனக்கு இந்தவயதில் எப்படியெல்லாம் பின்னைகள் கதைக்குது ஒழோம் எனக்குத்தருவினம் நான் மிகுந்த வேதனைப்பட்டுச் சொன்னேன் இப்ப எனக்கு கண்டோல் வாங்கித் தரவேணும் அந்த ஒரு ரூபா குத்தி பொக்கட்டின் மிக ஆழ்த்தில் ஓளிப்பது தெரிந்தது.

அங்கின் நான் வாறன்

மறக்காதேந்கோ கண்டோஸ் சிறுமி போய் விட்டாள் உள்ளுக்குள் என் பிச்சைக்கார ஆன்மா சிரித்துக் கொண்டது. நான் ஏழையா? கவிதைய காசுக்கு விற்பதா? யார் சொன்னது அவை கவிதை என்று? என் விமர்சன ஆன்மா பிறதொரு கேள்வியை கேட்டு நின்றது. என்ன எனக்குள் நடக்கிறது. என் ஆடையும் உடலும் ஒரு புறமும், மனமும் ஆன்மாவுன் பிறதொரு புறமும் நின்று மோதிக் கொள்கின்றன. என் விடியது? இது என்ன கேள்வி இப்படியேன் எனக்குள் ஆன்மாகேட்கிறது? எங்கிருந்து இந்த வினா எழுகின்றது. மீண்டும் அந்த என் விடியது?

மத்தியானம், சமையல் முடிந்திருந்தது. தீ மிதிப்பவனுக்கு நெரு ப்புத்தரைகள் பனித்துளி ஏந்திய புற்றரைகள். எனக்கு சோற்றில் கை வைக்கும்போது சுடவில்லை. இதயத்தின் மேல் தளத்தில் 50 கிலோ கல்லை வைத்து யாரோ அடிப்பது போல இருந்தது. அங்கில் நீங்க மாஸ்டர்தானே? அப்ப உங்கட்ட நிறைய காச இருக்கும் என்ன? வார்த்தைகள் சோற்றுப் பருக்கையில் இருந்து எழும் சுடு ஆவியில் இருந்து வருவது போல் இருந்தது. அதிக நம்பிக்கையில் பற்று வைத்து கற்பனை எதிர்காலத்துக்காக மெய்மையான வசந்த கால நிகழ் காலத்தை பறிகொடுக்க ஒரு தொண்டன் ஆசிரியன் என்று சிறுமிக்க விளங்குமா? அறுஞ்சுவை உணர்வுகளை கல்விச் சான்றிதழ்களோடு எறிந்துபோன எனக்கு நெருப்புத் தனல்களை வாய்க்குள் போவது போல இருந்தது. விரைவாக சாப்பிட்டுவிட்டு அந்த புள்ளையிட கண்ணில் பின்னேரம் முளிக்க கூடாது. அங்கில் என்று யாரோ கூப்பிடுவது போல் இருக்க திருமிப் பார்த்தேன். மாமி வந்து கொண்டிருந்தார். காச மாத்த கேட்கப் போறார் போல இருக்கு என நினைத்து, தெரியாது போல இருந்து விட்டு எழுமில் விட்டேன்.

நித்திரை செய்வதா? அது உழைப்பாளனுக்கும் குழந்தைகளுக்கும் நோயாளிக்குமான சேவைகள். அப்ப நான் யார்? என் விடியது? இந்த பொழுது விடிந்திடுமா? பயமாக இருந்தது கலவாய் குருவி ஒன்று குறுக்காக கத்திக் கொண்டு பறந்தது. சுகுணம் சரியில்லை யாரோ சொல்வது போல எனக்கு

இருந்தது. எனக்கு எல்லாம் ஒண்டுதான் தலையுக்குள் அக்குருவி பறந்து கொண்டிருந்தது.

குரியன் விழுவதற்கு மேற்கில் சிவப்பாகிக் கொண்டிருந்தான். பனை மரங்களின் ஒலைகள் பெரிய அளவில் அசையவில்லை வெடித்த சேற்று நிலத்தில் நின்றிருந்த செங்கால் நாரைகளின் ஊடல் ஏதும் உணர்வை ஏற்படுத்தவில்லை. ஆறு இலட்சம் நரம்புகளில் ஒன்றேனும் அதுகளின் அனுபவிப்பை சுயிரதி பலப்பு செய்து ஒரு கற்பனையான கனவு உலகத்துக்கு இட்டுச் செல்லவில்லை. மரத்துப் போய் விட்டதா? அல்லது அடக்கிக் கொண்டோ? ஏதோ ஒரு வழியாவும் உணர்வு தலை தூக்க முடியவில்லை. என் விடியது? குரியன் தொலைந்து விட்டாலும் அதன் பகல்கால உற்சவங்களின் செங்கதிர்களின் ஒளி வெள்ளம் மேற்கு வானில் இரவுடன் மோதிக் கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் இரவு வந்து விட்டது.

சுற்றும் முற்றும் பார்த்தேன் அந்தச் சிறுமியோ மாமியோ வரவில்லை கொட்டிலுக்கு நுழைந்து போனேன். என் ஒருவரோடும் கதைக்கவில்லை. இது இருப்பியலா? அல்லது கவலை தீர்ந்து விடுமா? நான் சிந்தனை ஆளனா? என்னை நானே பகனில் எமாற்றியது ஞாபகத்துக்கு வந்து நெஞ்சிலே நெருப்பாய் கூட்டது. எவ்வளவு நேரம் படுத்திருப்பன். சாப்பிட்டுட்டு வந்து படு அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. எத்தனை மணி இருக்கும் தூரத்தே பறைய சினிமாப் பாடல் ஒளித்துக் கொண்டிருந்தது. 10 மணி இருக்கும் வானத்தில் நிறைவான நடசத்திரங்கள் சிரித்தன. நிலவு இல்லை எனினும் வெளிச்சம் இருந்தது. நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன. குழப்பிய சோறு பனியாய் உறைந்து போய் இருந்தது. கை கழுவும் போது பள்ள சுவியன் பூணை குறுக்கால் பாய்ந்து பிங்காணை தட்டிவிட அம்மா கதைப்பது கேட்டது இனினும் நேரம் வரவில்லையா? கவித விவித எழுதாம் இலாம்ப நூத்திட்டு படு மன்னெண்ணெண்டு விக்கிற விலையில் உனக்கு கதையும் கவிதையும் படு எவ்வளவு கண்ணரீ வழிந்தோ தெரியவில்லை. ஏதோ ஞாபகம் வந்தது அந்த ஒரு ரூபா குத்திய கைவிட்டு

தொட்டுப்பாத்தன் ஏன் விடியது? ஏன் விடியது? இப்போது தென்மராட்சி இரவுகள் முழுக்க என்னிடம் கேட்பது போல் இருந்தது. என் விடியது? புரண்டு படுத்தேன் இப்போது தலைக்கு மேல் அந்த ஒரு ரூபா குத்தி ஆடிக் கொண்டிருந்தது.

27-01-1996

துட்டங்கள் தீருக்கப்படும் என்றா...?

ஓ! கிறைவா
தட்டினோம்
பலமுறை
தீருக்கவேயில்லை
கேட்டோம்
தொடர்ந்து
தரவேயில்லை
தேடினோம்
தீனமும்
கிடைக்கவேயில்லை
கின்று
எல்லாம்
கிழந்து
ஒட்டுக்
தீண்ணையில்
ஒதுங்கியிருந்து
மீண்டும்
தட்டுகிறோம்
கிம்முறை
தீருக்காவிட்டால்
நிச்சயம்
உடைக்கப்படும்
உமது வாசல்
எயக்கு தேவை
அப்பமோ
கிரசமோ
மன்னாவோ
அல்ல
விடுதலையே

அல்லி

அரங்க வினாக்கள்

சிப்ராசீரியர் நீ மரியுசெவியர் அடிகளூர்

ஜம்பதுகளில் அரங்கியல் துறையில் நவவேட்டைகாவாதக் கொள்கை ஒன்று மேற்புலத்தில் வலுப்பெற்றிருந்தது: இசை நிகழ் சீக ஸின் செலவு கனைக் குறைப்பதற்கும் நிகழ்ச்சிகளின் தராதாத்தை உணர்ந்து கனவக் க்கூடிய இசை விரும்பிகளின் தொடைக்கையை மட்டுப்படுத்துவதற்கும், எவ்வாறு “சிற்றாங்கு இசை” (பேம்பர் மியுசிக் சிறிய இடத்தில் அல்லது வீட்டின் அறைகளின் நடத்தப்பட்டோ, அவ்வாறே நாடகங்களும் சிறிய அரங்குகளில் மேடையேற்றப்படவேண்டும். இத்தகைய கருத்துக்குச் செயல் வடிவம் கொடுத்தவர்களுள் யூஜின் யெனிஸ்கோ சிறப்பிடம் வகிக்கின்றார்.

வாழ்வும் வளர்ச்சியும்

இவர் 1909ம் ஆண்டு (நவம்பர் 13) ஹாமேனியாவில் உள்ள ஸ்லெந்றினா என்னும் நகரில் பிறந்தார். தங்கை ஒரு சட்டத்தரணி, தாய் தொரஸ் இக் கார்ட் என்னும் பெயருடைய பிரெர்ன் பெண். 1913 தொடக்கம் 1925 வரை பிரான்ஸ் நாட்டில் வழங்கார். பாரிஸில் உள்ள ரூக்சம்பேர்க் பூங்காவில் வியாழன்தோறும் நடைபெறும் பொம்மாட்ட நிகழ்ச்சிகளுக்குச் சென்று அவைகளைப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

அதுதான் இயொனெஸ்கோவின் நாடக அனுபவங்களின் ஆரம்பமாகும், பத்து வயதில் சிறுநாடகம் ஒன்றைத் தயாரித்தார். அதில் கதாபாத் திரங்களாக வரும் சிறுவர்கள் தமது வீடுகளில் உள்ள பொருட்களை இடித்து உடைத்து பெற்றோரையும் வீட்டுக்கு வெளியே தூக்கி எறிகிறார்கள். இத்தகைய புரட்சி வெளிப்பாடு, அவரது பின்னைய நாடக ஆக்கங்களின் முன்னோடியாக இருந்தது என்று கூறலாம். 1925ல் ஹாமேனியாவுக்குத் திரும்பி

ஸ்ரான்றுள் சூவா என்னும் பாடசாலையில் கல்வி பயின்று அதைத் தொடர்ந்து புக்காறிறஸ்ற் பல்கலைக் கழகத்தில் பிரெஞ்சு மொழி-இலக்கியம் என்ற துறையில் பட்டம் பெற்றார். எழுத்துத்துறையில் அவரது கண்ணி முயற்சிகள் ப்ரோ பாத்ரியா சோடியாக், அளி, வ்ளோரியா டி வொக், வியாத்தா வித் தெராற்றா, வக் ளா என் னும் சுஞ்சிகைகளில் வெளிவந்தன.

1936ல் ரெடிக்கர் பூர்வெனு என்னும் மெய்மியல் மாண்வியை மண்புரிந்து 1937ல் புக் காரெஸ் ரில் ஆசிரியராகக் கடமையாற்றினார். பிரான்ஸ் நாட்டில் வாழவேண்டும் என்ற அவரது கனவு 1945ல் பாரிஸ் அச்சகம் ஒன்றில் பணிபுரிய அமர்த்தப்பட்டதன் மூலம் நிறைவேறியது. 1948-49 ல் அவர் எழுதிய ல கக்தாத்ரிஸ் சோவ் (மொட்டைப் பாடகி) என்னும் நாடகம் 1950ல் மேடையேற்றப்பட்டதைத் தொடர்ந்து “ல லெசான்” (பாடம்) லெசேஸ் (கதிரைகள்) விக்நிம் டூ லூஆர் (கடமையின் அடிமை) அமதேஷ், ல தப்லோ (ஓவியம்) சக் ளா ல கும்பிஸ்லியோன் (இலக்கோடு அல்லது அண்மச்சல்) ல நூவோ லொக்காத்தேர் (புதிய வாடகைக் காரர்), லொம் ஓ வல்ஸ் (சதாப்பண ம் செய் நீ வோ மான்), லம்ப் ப்ரெரான்று டெலால் மா (ஆல்மாவின் அடையாளம்) அவெனிர் டாங் லெஸ் எவ் (முட்டைக்குள் எதிர்காலம்) ரூள் சாங் காஜ் (கூலிமிண்றிக் கொலை), நினோசென்றோஸ், ல ரூா சுமேர் (அரசனின் சாவு) ல பியேத் தோன் டெலெயர் (காற்றில் நடப்பவன்) ல சுவீல் எ ல வம் (பசியும் தாகமும்)

ஜேட் டு மஸ்ஸகர் (பெருங் கொலை விளையாட்டு) மக்பெத், செ வேர்மிடாயிள் போர்டை (பெரிய சுத்து மாத்து) வொயாஸ் செ லெ மோர்ட் (இந்தவர்களின் மத்தியில் யென்னம்) பேஞ்ற புகும் பெற்ற நாடகங்களை ஆக்கியுள்ளார். தவிர, ஒப்போ என்னும் இசைநாடகங்களையும் அரங்கேற்றியதுடன், பல நாவல்களும், சிறுவர்களுக்கான இலக்கியங்கள் சிலவும் ஆக்கியுள்ளார். ஓவியத் துறையில் ஈடுபாடு உள்ளவர் என் பதும் அவரது ஓவியங்கள் கல்லிற்செலாந்தில் பேணிக் காக்கப்பட்டன என்பதும் பலருக்குத் தெரியாது.

கருத்துக்கள்

அனைத்துக்கும் பொதுமையானதாக உள்ள வினைப்பாடுகள் கொண்டதே கலப்பற்ற நாடகம். இப் பொதுமை, தனிப்பட்ட



கதைகளுக்கும் செயல்களுக்கும் எடுத்துக் காட்டாகவும் முன் னோடியாகவும் விளங்குகிறது.

நாடக வினாப்பாடுகளின் பொதுமையல்லாத இயல்புகளை விலக்கவேண்டும். கரு பாத்திரங்களில் தற்செயலாக்க காணப்படும் தன்மைகள், கதா பாத்திரங்களின் பெயர்கள், அவர்களது கழுகப்பின்புலம் வரலாற்றுப் பின்னணி, நாடகத்தின் மையமான சிக்கல் அல்லது முரண் பாடு.இம் முரண் பாட்டுக் கான விளக்கங்கள், நியாயங்கள், காரணங்கள் முதலியவைகள் பொதுமையில்லாத தன்மை உடையவை.

நல்ல நாடகத்தில் "சுட்டிக் காட்டப்படும்" (இது அதுவென்ற) பொதுமையற்ற தன்மைகளை விலக்கவேண்டும். வேறு எந்த ஒரு நிகழ்ச்சியிடத்தும் தொடர்பில்லாத, ஒத்த தன்மையற்ற ஒரு நிகழ்வை நாம் கண்டுபிடிக்கவேண்டும். மற்றவைகளிலும் மாறுபட்ட, தனக்குமட்டும் செல்லுபடியான, சொந்தமான சட்டங் களையும் இயல்புகளையும் உடைய உலகத்தை உருவாக்க வேண்டும். இத்தகைய உலகம் என்னுடைய சொந்த உலகமாக இருக்கும். ஆனால் மற்றவர்களும் இவ்விலக்கத்தில் தங் களை அடையாளங் கண் டு கொள்வார்கள். (இது நடைமுறைக்குச் சாத்தியமானது அல்ல என அஞ்கிறேன்.).

நாடகத்தில் வரும் வினாப்பாடுகளை விளக்க ஏன் என் ரை கேள் வி எழுப்பப்படுகிறது. இது தவறு ஒரு நாடகத்தின் நாடகத்தன்மை அதன் விளக்கப்பட முடியாத தன்மையிலேயே தங்கி உள்ளது.

உலகத்தின் உண்மையான இருப்பத்தன்மையை ஒரு சில குறிப்பிட கைகைகளினாலும் சில சொற்களினாலும், உடல் அசைவுகளினாலும் காட்ட முடியும்: பாட்ஸ்களின் வரிகளை ஒருமத்துப் பேசியும், தனி ஒருவரை (அல்லது ஒரு சிலரை) அபிநியம் பிடிக்க வைத்துப் "உள்ளாம் தன்மையை" வெளிக்கொணரமுடியும்.

"ஜனரஞ்சகமான" (பொய்ப்புலர்) நாடகத்தை உருவாக்கக் கூடாது ஜனரஞ்சகமானவை சரி, மத்திய வகுப்பினருடைய (பூர்ஜவா) நாடகங்கள் சரி, மனித ஆன்மாவின்

அடித்தள ஜனரஞ்ச துபுப்புபவை அல்ல இவ்விரண்டு வகையான நாடகங்களும், குறுகிய வட்டத் தில் வாழும், தமது கொள்ளைகளின் கைதிகளாய் நலியும் மாந்தர்களால் ஆக்கப்பட்டவை இவர்கள்

தமது முரண் பாடுகளின் தன்மைகளை வெளிப்படுத்துவதற்கும், தமது கொள்ளைகளே மாணிடத் தின் அடிப்படைக் கொள்ளைகள் என்பதால் அவைகளைப் படிக்குப் பறைசாற்ற வேண்டும் என்னும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும் இந்நாடகங்களை உருவாக்குகிறார்கள்.

"ஜனரஞ்சகமான" நாடகம் என்பது களிப்பூட்டும் தன்மை கொண்டதாகவும், அரசியல் கொள்கை விளக்கம் உள்ளதாகவும் இருக்கும்தத்திய வகுப்பினரின் நாடகங்களை சமூகத்தில் சிறுபாண்மையினரே ஆதரிக்கின்றனர். இருந்தும் அவர்கள் சமுதாயத்தின் பல மட்டங்களிலிருந்தும் வருகிறார்கள்.

அரசகருமைப் பணியாளர் வங்கி ஜாழியர். வீட்டுவேலை செய்வர், பாட்டாளிகள்.

மக்களின் ஆன்மாவின் அடித்தளத்திலிருந்து புறப்படும் நாடகம். பழைமையாக இருப்பினும், சிறப்புகள் மிகுந்ததாக இருக்கும்.

பண்புகள்

இயொனெஸ்கோவின் ஆக்கங்களைப் பொறுத்தமட்டில் மூன்று தனித்துவமான பண்புகளைச் சுட்டிக்காட்டலாம்.

1. அவரது நாடகங்கள் ஒருவகையில், தனி ஒரு மனிதனுடைய கருத்துக்களை மட்டும் பிரதிபலிக்காது, அன்று நாடகத்துறையில் முன்னணிமில் விளங்க முயன்ற இயக்கம் ஒன்றின் வெளிப்பாடாகவும் விளங்குகின்றன. ஐநி, பிலிப் சப்போ, அந்த்ரே ப்ரேர்ணான், ஸ்ரீனிஷ்டபேக், ஆர்த்தோ போன்றவர்களின் "தாக்கம்", இயொனெஸ்கோ கேள்வியின் படைப்புகளில் ஏதோ ஒரு வகையில் தென்படுகிறது. வரம்பில் அகவாய்மைக் தமிழ்த் தேசிய ஆவணங்கள் சுவடுகள்



மத்துடன் கூடிய சிறைச்சாலை போன்ற இடத்திற்கு இட்டுச் செல்கிறது. அங்கு வதிபவர்கள், கதந்திரமான எண்ணங்கள் தங்களை நஞ்சுட்டிக் கொள்கின்றன என்ற நம்பிக்கையில் வாழும்பவர்கள். ६ ஆர்தோவின் குறிக் கோள் களை அப்பட்டமாக வேதமாக்கிக் கொள்கிறார் இயோனெஸ்கோ: மாற்றம் என் பது உண் ஸமயான ஆன்மீகநிலையில் நடைபெறுவது. முதலில் அது தனிமனிதனில் நடைபெறுகிறது. அதன் பின்புதான் அது தனிமனிதனின் மாற்றம் மூலம் சமுதாயத்திலே நடைபெறும். இத்தகைய மாற்றத்தை விளைவிக்கும் “ஆன் மீ கம் சார் அரங் கு” தான் உண்மையானது. தனிமனிதனின் மாற்றத்தை அடிப்படையானதாக ஏற்றுக் கொண்ட இயோனெஸ்கோ, ஆர்த் தோ மத்திய வகுப்பினரின் வாழ்க்கையைப் பற்றிக் கொண்டிருந்தகருத்துக்களையும் முழுதாக ஏற்றார்: இது “பொய்மை நிறைந்தது”, “துடிப்பற்றுது”, “அனைத்திலிருந்தும், என் நம் அடிவேர்களிலிருந்தும் எம்மைப் பிரித்து வைக்கின்றது”. 7

ஆர்த்தோவைக் குறிப்பிடும் இவ்வேளை, இயோனெஸ்கோ நாடகப் போக்கை “செம்மைப்படுத்தியே” வேறு சிலர் பற்றியும் இங்கு குறிப்பிடல் வேண்டும். பெனடெத்தோ க்ரூச்சேமின் அழியல் கொள்கைகளை ஒரு சில விதிவிலக்கு கண்டன் ஏற்றுக்கொண்டவர் இயோனெஸ்கோ. கரூச்சேமின் கருத்து: அறிவுசார் ஆய்வுத் துறைக்கும் (பகுத்தறிவு) உணர்ச்சிசார் கவிதைத் துறைக்கும் வேறுபாடுகள் உள்ளன, இவ்விருதுறைகளை ஒவ்வொன்றும் சுதந்திரமானது, சமமதிப்பிடுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அறிமுகப்படுத்தப்படாத, புகழ்பெறாத நாடக ஆசிரியர்களில் சிறப்பாகக் குறிப்பிடத் தகுதிபெற்றவர் என இயோனெஸ்கோ கூறிய ஜோன் ஹுக்கா கராஜியாலே இன்னும் ஒருவர். அவரால் ருமேனிய மொழியில் எழுதப்பட்ட ஓரங்க நாடகங்களை இயோனெஸ்கோ மேடையேற்றினார். 1912ல் போளின் நகரில் இறந்த இவரது சிறப்பு, தனது கதாபத்திரங்களை செய்தித்தாள்களில் எழுதப்படும் மொழியில் பேசவைத்தது, பொருள்ற வசனங்களை அவைகள் முக்கியமானவை போல சில சந்தர்ப்பங்களில்

பேசவைத்தார். “செல்வாக்கு” செலுத்திய நாடக ஆசிரியர்கள் வரிசையில் அல்பிரெட் ஜூரிக்குத் தனி இடம் உண்டு. 1896ல் நாடகத்துறையில் திருப்பத்தை ஏற்படுத்திய ஜூரியினது “பட்டவிளியன்” என்ற குழுவின் தலைமைப்பீடு உறுப்பினராக இருந்தார். “விதி விலக்குகளின் அறிவியலை வளர்க்கும் குறிக் கோளுடனும், அரிங்ட் தோத்தலின் மெய்யியல் கருதுகோள்களை எதிர்க்கும் நோக்குடனும் அது உருவாக்கப்பட்டது ஜூரியால் வெளியிடப்பட்ட “கஹியர் டெபட்டவிச்ஷயன்” என்னும் சஞ்சிகையில் இயோனெஸ்கோவின் ஆக்கங்கள் வெளிவந்தன. நாடக உரையாடல் பற்றி டஜா கொண்டிருந்த கருத்து கணக்கு எடுத்து க்காட்டாக இயோனெஸ்கோவின் நாடகங்கள் அமைந்தன என்று கூறில் அது மிகையல்ல. “நீற்கள் எப்போது முதல் முறையாக ஜூரியின் நாடகங்களை வாசித் தீர்கள்” என்ற கேள்விக்கு விவிலியத்தைப் புரட்டிப் பரட்டிப் படிப்பதில்லை, அதே போல்தான் ஜூரியின் கருத்துக்குளும் என்று தாம் ஜூரிமேல் கொண்டிருந்த மதிப்பை வெளிப்படுத்தினார்.

2. அடுத்து, சீர்குலைந்துவரும் சமுதாயம் என்னும் கட்டுக் கோப்பை மேலும் சிறைவுற்செய்யும் நிகழ்வைத் துரிதப்படுத்துவது அவரது நாடகங்களின் நோக்கமாக இருந்தது. வேறுவிதமாகக் கூறினால், அடியோடு மாற்றும் உணர்வைத் துரண்ட எண்ணினார். “ஒவ்வொரு கருத்தும், ஒவ்வொரு பொருளும் அதன் சார்த்திலிருந்து அகற்றப் பட்டுவிட்டது. இப்படி வெறுமனாக்கப்பட்ட நிகழ்வின் பின்... நான் துரை வார்த்தைகளில் வடிக்க முடியாத இருப்பின் மத்தியில் எனது நிலையை உணர்ந்தேன்... உள்பொருளின் இயல்புடன் நான் ஒன்றித்து விட்டேன்... வாழ்வினதும் மொழியினதும் அபத்தங்களை உணர்வது என்பது (நமக்குத் தெரிந்த பொய்யான) “வாழ்வையே தாண்டிவிட்டோம் என்று பொருள்படும் வாழ்வின் அபத்ததையும்

தாண்டிவிட்டதையும் கட்டிக்காட்ட மொழியின் கருத்தற்ற, பொருளற்ற தன்மை கோடிடப்படுகிறது. ஒரு மொழியைப் புதிதாகப் பயிலுவார் “கிளிபிள்ளை” போல் பேசுகின்ற சொற் நோடர்களைச் சந்தர்ப்ப சூழ்நிலைக் குப் பொருந்தாதவாறு பேசவைப்பதன் மூலம் இந் நோக்கம் நிறைவேறுகிறது. மக்கள் எல்லோராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்வின் செயல்களை நெறிப்படுத்தும் “நோம் என்னும் அளவையை அபத்தம் என இயோனெஸ்கோ கணிக்கின்றார். அவரது கருத்துக்களை வழுப்படுத்த கணக்கியல்,



தர்க்கவியல் முதலியவற்றை வெற்றிகரமாகக் கையாணுகிறார். “மனிதன் தனது சமய அல்லது ஆன்மீக வேர்களிலிருந்து துண்டிக்கப்படும்போது, செயல்கள் பொருள்ற றவையாகின்றன. மனிதன் உண்மையற்ற வாழ்விலிருந்து தபித்துக் கொள்ள வேண்டுமாயின், அவன் “கடவுளிடம்” செல்லவேண்டும். கடவுள் என்பது நாம் அனைவரும் பங்குபெறும் உலகாளவிய சக்தி. பாந்து நிற்கும் உணர்வு”. 9

3. மூன்றாவதாக, வெளிப்படையாக உணரமுடியாத உள்ளத்தின் அடித்தளத்தின் உண்மையிலையை உணர்த்த முனைகிறார். தமது கனவுகளிலே நிகழ்ப்பவைகளை மேடையேற்றுகிறேன் என அறிவித்த இயோனெஸ்கோ, “உள்ளத்தின் உள்ளே உள்ளதை மேடையில் வெளிக்காட்டுவதே நாடகம்... நமது மெய்ம்மையின் ஆழத்தில், நாம் ஒவ்வொருவரும் மற்றவர்கள்போல்

உள் ஸோம். எனது கனவுகளும் விருப்புக்களும், எனது துண்பங்களும் ஆவேசங்களும் எனக்கு மட்டும் உரித்தானவை அல்ல, அவை மனித இனத்துக்குச் சொந்தமான எனது முதாதையின் சொத்தில் ஒரு பகுதி “எனக்கூறினார். 10” எமது கனவுகளில் உண்மை உள்ளது”, “புனைமங்களில் காணப்படும் உண்மையை விடவேற்றிலும் அத்தகய உண்மையைக் காண முடியாது” என்ற அவரது கூற்றுகளுக்கு அமைய, தமது பின்னைய நாடகங்களை, கனவுகளை விளக்கும் கருத்துமேடையாக மாற்றினார். 1968ல் எழுதிய “விக்ரிம் டு டுவுஆர்” நாடகத்தில், ஒருவன் காடு ஒன்றில் கிக்கி, அங்கிருந்த அடியே இல்லாத துவாரம் ஒன்றிகள் வாழுகிறான். பின்பு, அதிலிருந்து வெளியேறி, குழந்தையாக மாறி ஏணியொன்றில் ஏறி நீல ஓளியில் பறக்கிறான். அதேவீதமாக, 1962ல் எழுதப்பட்ட “ல றுஆ செ மேட்” என்னும் நாடகத்தில், பெறஞ்சர் என்னும் கதாபாத்திரத்தின் உணர்வத் தளமாக மேடையும், அவனது தலைக்குள் உள்ளவை அரண்மனையாகவும் தித்திரிக்கப்பட்டு, பெறஞ்சரும் அவனது ஆண்மாவின் ஆஸ்ரஹ்களும் சாவுடன் சாம்பல் நிற ஓளியில் மறைகின்றன. இப்படியாக, அடிமன இயல்புகளைக் கட்டிக் காட்டக்

கனவின்து தன்மை ஒத்த தொடர்பினைவுக் காட்சிகளை முன் வைத்த கலை இலக்கியப் பாணியில் வேறுன்றிய இயொனெல்க்கோ தமது பின்னைய நாடகங்கள் சிலவற்றில் உளவியல் கருத்துக்களுக்கு முதன்மை கொடுத்தார்.

இரு நாடகங்கள்

அண்மையில் பாரிஸ் நகரில் ஹாச்சேத் அரங்கில் இயொனெல்க்கோவின் இரு நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவை பற்றிய ஒரு சில குறிப்புகள்.

1. ஸ கந்தாத்றிஸ் சோவ் (மொட்டைப் பாட்கி) இதன் தோற்றம் இயொனெல்க்கோ ஆங்கில மொழியை 1948ல் கற்றுக்கொள்ள எடுத்த முயற்சி என்று கூறலாம். “சிரமமின்றி ஆங்கிலம்” என்னும் கைந்துரவில் மொழிப்பயிற்சி அளிக்கும் நோக்கோடு ஆங்கிலேயர் ஒரு சிலரின் உரையாடல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அத்தகைய உரையாடல்கள் திரு, திருமதி ஸ்மித், பெரிதாக வரவேற்ற ஊதும் இல்லை. ஆனால் கால ஒட்டத்தில் ஜேரோப்பா, அமெரிக்கா, ஆசியா போன்ற நாடுகளில் மேடையேறி வரலாற்றுப் புகழ்படைத்தது. 1947ல் 11,000 தடவை மேடையேற்றப்பட்டுவிட்டது. 13 இந்நாடகத்தில் வரும் மாந்தர்கள்: திரு, திருமதி ஸ்மித், திரு, திருமதி மாட்சன், பணிப்பெண், தீயணைக்கும் படைத் தலைவன்.

நாடகத் தலைப்புக்கும் நாடகத்துக்கும் தொடர்பின்லை. ஆங்கில வீடொன்றை அப்படியே படம்பிடித்துக் காட்டும் காட்சியமைப்புடன், திரு, திருமதி ஸ்மித் “உப்புச் சப்ற் ற்” உரையாடலில் ஈடுபட்டுள்ளார்கள். நாடகத்தின் முதல் வசனத்தைத் திருமதி ஸ்மித் பேசுகிறாள்: இப்பொழுது ஒன்பது மணி (மணிக்கூடு 5 முறை மட்டும் அடிக்கிறது). நாம் கூழ் (தூப்) குடித்தோம். மீன் சாபிட்டோம்.. நமது பின்னைகள் ஆங்கில நாட்டுத் தண்ணீர் குடித்தார்கள். இன்று நாம் நல்லாகச் சாபிட்டோம். எனென்றால் நாம் ஸண்டனை அண்டி வாழ்கிறோம். எமது (குடும்ப) பெயர் ஸ்மித். தினத்தானைப் படித்துக் கொண்டிருக்கும் அவளது கணவர் சிறு ஒலிகளை எழுப்புகிறார் மணிக்கூடு ஒரு முறை ஜந்தும் மறுமுறை இரண்டும் அடிக்கிறது.

இரண்டாவது காட்சியில் பணிப்பெண்மேலி இப்படித் தன்னை அறிநுகூலம் செய்கிறாள்: நான்தான் பணிப்பெண். சாயந்தரத்தை நன்கு செலவிட்டேன். நான் ஒருவருடன் திரைப்படம் பார்க்கச் சென்று, பல பெண்களுடன் பார்த்தேன். பட முடிவில், தண்ணீர், பால் குடித்துவிட்டு படித்தோம்.

தன்மையைச் கட்டிக்காட்டச் சந்தர்ப்பம் அளித்தனபீ இதை “மொழியின் துணியில்” என இயொனெல்க்கோ கூறுகிறார். 12

இந்நாடகம் 1949ல் எழுதப்பட்டு 1950ல் (மே 11) தெயாத் தெ நோக்ராம்பியுல் என்ற அரங்கில் மேடையேற்றம் பட்டது. இதில் செயல்களில்லை, உரையாடல்கள் மட்டும் உள்ளன. அதனால் உரையாடலில் கூறப்படும் நிகழ்வுகள் சில அபிநயப்படுத்தப்பட்டன. நாடகத்தின் முடிவிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அவ்வாண்டு அது 25 தடவை மேடையேறியது. பெரிதாக வரவேற்ற ஊதும் இல்லை. ஆனால் கால ஒட்டத்தில் ஜேரோப்பா, அமெரிக்கா, ஆசியா போன்ற நாடுகளில் மேடையேறி வரலாற்றுப் புகழ்படைத்தது. 1947ல் 11,000 தடவை மேடையேற்றப்பட்டுவிட்டது. 13 இந்நாடகத்தில் வரும் மாந்தர்கள்: திரு, திருமதி ஸ்மித், திரு, திருமதி மாட்சன், பணிப்பெண், தீயணைக்கும் படைத் தலைவன்.

ஸ்மித் குடும்பத்தைச் சந்திக்க வந்த மாட்டின் குடும்பத்தினரின் உரையாடலும் விசித் திரமானது. திரு மாட்டின் : "மன்னிக்கவேண்டும். திருமதி அவர்களே. நான் உங்களை ஏற்கனவே எங்கோ சந்திருக்கிறேன்" திருமதி : "நானும் அப்படித்தான் என்னுகிறேன்" இறுதியில் தாம் கணவன் மனைவி என்பதைப் புரிந்து கொள்ளுகிறார்கள்.

தீயணைக்கும் படைத் தலைவனும் இவர்களது உரையாடலில் கலந்து கொண்டு "கட்டுக் கதைகள் எல்லோரும் சொல்லுகிறார்கள். இறுதியில் நாடக மாந்தின் ஒரிரு சொற்களைக் கொண்ட உரையாடலுடனும், எல்லோரும் சேர்ந்து "அது அங்கு இல்லை, இங்கு உண்டு" என்று பல தடவைகள் சொல்லுவதுடனும் நாடகம் முடிகிறது. நாடகம் ஒரு மணிமட்டும் நீதித்தது. 30 பார்வையாளர் மட்டும் அமர்க்கடிய முண்பத்தில் அன்று இருந்தது 15பேர் மட்டுமே, ஆனால் வேறு நாட்டவர்களாக அவர்களில் சிலர் காணப்பட்டனர்.

மொழி ஆக்கிரமிப்பின் தும், பயங்கரவாதத்தினதும் கருவி என்பது மட்டுமன்றி, விளையாட்டுப் போர்வையில் இடம் பெறும் காமாண்ஸ் சியும் இந்நாடகத்தில் காட்டப்படுகின்றன. கணக்குகளை மிகைப்படுத்தி, மொழியை மிகைப்படுத்தி வாழ்வின் அபத்தம் கட்டிக்காட்டப்படுகிறது.

ஆசிரியன் - மாணவியின் உரையாடல்:

ஆசிரியன்: ஒன்றும் ஒன்றும் எத்தனை? மாணவி: இரண்டு.

ஆசிரியன்: மிச்சம் நல்லது. நீர் உமது படிப்பில் சரியான முன் நேற்றம் அடைந்திருக்கிறீர் சரி. இரண்டும் ஒன்றும் எத்தனை?

மாணவி: மூன்று

ஆசிரியன்: மூன்றும் ஒன்றும்?

மாணவி: நாலு

ஆசிரியன்: நாலிலிருந்து மூன்றைக் கழித்தால் எத்தனை?

மாணவி: நாலிலிருந்து மூன்று... ஏழு

ஆசிரியர்: நீர் சொல்வதை மறுக்கவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படுகிறது!5

தலைமை இடத்தை பிடித்துக் கொண்டார்.

அடிக்குறிப்புகள்

1. தம்மிலும் வயது குறைந்த நாடக ஆசிரியர்களுடன் தம்மை இணைத்துக் கொள்ளும் நோக்குடன் தமது பிறப்பு ஆண்டை 1912 என்று பதிவு செய்தார். பார்க், வீராண்சவா பெண்டி, இயோனெஸ்கோ (றைஞ்பெக் 1991) பக். 142.

2. அவரது படைப்புகள் 1931ல் 'எலெஜி' பென்த நூலி இன்றே மிச்' என்னும் தலைப்புடன் வெளிவந்தது.

3. பார்க்க, வீராண்சவா பொண்டி, பக் 141

4. ருவென்றியெத் செஞ்சரி தியேட்டர் பதிப்பாசிரியர், ரிச்சட் ட்ரெயின் (ஸண்டன், நட்யோர்க் 1995) பக் 53-54

5 பார்க்க, வீராண்சலா பொண்டி, பக் 9-10

6 கிழுன்னெஸ், அவாங் காட் தியேட்டர், பக். 216

7 அதே இடம்.

8 பார்க்க, அதே பக்கம்

9. அதே நூல், பக் 217

10. அதே நூல் பக் 218

11. ஸ கந்தார்றில் சோவ், இம்மனுவேல் ஜக்குவாட் (பதிப்பாசிரியர்) கன்னம் 8-9: மிச் சேல் கோர்வின் டிக் ஷான் னெயர் என்சிக்ளோபிடிக் டு தெய்தா (1995 பரிவி பக் 466-467)

12. ஸ கந்தார்றில் சோவ் பக் 11

13. அதே நூல், பக். 15

14. ஸ லெசோன், இம்மனுவேல் ஜக்குவாட் (பதிப்பாசிரியர்) பக். 10

15. அதே நூல் பக். 37-388.

16. வீராண்சவா பெண்டி பக். 15

100

100

நூறு டொலர்

குமார்மூர்த்தி

100

100

கண்ணாடிக்கதவிற்குப் பக்கத்தில் வந்த போது ஏதோ பொறிதட்டியது போல் பட்டதும் பொக்கற்றுக்குள் இருந்த பணத்தை எடுத்து எண்ணிப்பார்த்தபோது தான் நூறு டொலர் கூட இருப்பது தெரிந்தது. திடுக்கிட்டுப்போனான் வசந்தன் என்கிற வசந்தராஜா. மறுபடியும் எண்ணிப்பார்த்தான் அப்போதும் நூறு டொலர் துருத்திக் கொண்டுதான் நின்றது. திரும்பிப் பார்த்தான் வெளிக்கவுண்டிரல் இருந்து உள் கவுண்டர் வரைக்கும் உள் எல்லோரும் வழமைபோல் இயங்கிக் கொண்டிருந்தனர். கண்ணாடிக்கதவைத்திற்குத் தொண்டு பலர் உள்ளே வந்து கொண்டும் வெளியே போய்க் கொண்டுமிருந்தனர். ஒருகணம் தனக்கு பணம் எண்ணித்தந்த அந்தப் பெண்ணையும் வெறித்துப் பார்த்தான் ஆனால் அவள் ஒவ்வொரு வாடிக்கையாளருடனும் சிரித்துப்பேசி தன் வேலையில் மும்மரமாக இருந்தாள். கை கால் களிப்பதற்றம் தொற்றிக் கொள்ள எந்தசிந்தனையும் அற்றவனாய் வங்கியை விட்டு வெளியில் வந்தான். வெளியில் இன்னமும் பூப்புவாகப் பனி கொட்டிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் நின்று புதினமாகப் பார்த்தான். ஐந்து வருடமாகப் பார்ப்பதுதான் அன்று ஏதோ புதினமாகப்பட்ட. அவனுக்கு பனிக்குள் வரும் மனிதர்களையும் கார் கரை பும் நின்று ரசித்தான். என் நின்று பார் க்கிறாய் என்று யாரும் கேட்டுவிட்டால்.... என்று ஒரு பத்டம் தொற்றிக் கொள்ள பக்கத்தில் உள்ள கோப்பிக்கடைக்குள் நுழைந்தான். ஒரு நாளும் அக்கோப்பிக் கடைக்குள் அவன் வந்தது கிடையாது. எல்லாமே புதிதாக இருந்தது. ஒரு கணம் மலைத்து நின்றவனை கோப்பிக் கவுண்டரில் நின்ற அழகியின் சினேகமாக பார்வை இதமளித்தது. கவுண்டரில்ப்

போய்க்கோப்பி என்றான். அவள் ஒருகப்பில் கோப்பியை வார்த்துக் கொடுத்ததும் பொக்கற்றுக்குள் இருந்த சில்லறைகள் எல்லாவற்றையும் எடுத்து நீட்டினான். அவள் இவனை என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சிரித்துக் கொண்டே கோப்பிக் குண்டான சில்லறையை மட்டும் பொறுக்கி எடுத்துக் கொண்டு சரின்றார். கோப்பியுடன் ஒரு மூலையில் இருந்த மேசையில் வந்து உட்கார்ந்து கொண்டான். ஐக்காற் பொக்கற்றுக்குள் இருந்த சிகரட்டை எடுத்து பற்ற வைத்து ஆழமாக ஒருபுகை இழுத்து வெளியே விட்டான் கோப்பியையும் ஒரு முடறு குடித்தான். எல்லாம் ஒருகணம் நிதானத்திற்கு வந்தது போலப்பட்டதும் சுற்று முற்றும் பார்த்து விட்டு மறுபடியும் பணத்தை வெளியில் எடுத்தான். புதுக்கருக்கு குலையாத நூறு டொலர் நோட்டுக்கள் எல்லாம் சொர சொர வென்று சத்தம் எழுப்பியது. மூன்றாவது தட வையாக எண்ணிப்பார்த்தான். சந்தேக மில்லாமல் ஏழுதாள் இருக்க வேண்டிய இடத்தில் எட்டுத்தான் இருந்தது. எந்த தாள் அதிகமாக வந்ததாள் என்று நோட்டம் விட்டான். எல்லாம் ஒன்று போல்பளிச் சென்றிருந்தது. பத்திரமாக மடித்து மறுபடியும் பொக்கற்றுக்குள் வைத்து விட்டு, மற்றப் பொக்கற்றுக்குள் இருந்த வங்கிப்புத்தகத்தை எடுத்து கணக்கைச் சரிபார்த்தான். வீட்டு வாடகைக்கும் ஆயுள் காப்புறுதிக்கும் வங்கியிலிருந்து கழிய வேண்டிய பணம் சரியாக இருந்தது ஆக இந்த மாதம் நூறு டொலர் அதிகமாக இருக்கின்றது. என்று நினைத்தும் மனது கொஞ்சம் சந்தோசப்பட்டது. கடந்த ஒரு வருடமாக அரசாங்கம் வழங்கும் தரம்பணத் தில்தான் (சோசல்காச) சீவியம்

ஒடுகின்றது. எல்லாமே பற்றாக் குறைதான் எவ்வளவோ முயற்சி செய்தும் வேலை கிடைப்பதென்பது முயற்கொம் பாகிவிட்டது. வேலை செய்த காத காலத்தில் வாழ்க்கை இருக்கின்றது. ஊருக்கு அனுப்பும் பணத்திலும் குறைக்க வேண்டியதாகி விட்டது. கடந்த வாரம் வந்த கடிதத்தில் தமிழ் நீ அனுப்பும் பணம் ஒன்றுக்கும் போதவில்லையா, சாமான்களெல்லாம் யான வில குதிர வில விக்குது. மருந்து மருந்துக்கும் கிடையாது அப்பையா படுத்த படுக்கை தான் சண்டையும் ஓயறபாதாத் தெரியேல்ல கொண்ணர் பாடும் பெரிய கஸ்ரம். வேலை வெட்டி கிடையாது. பொடியஞ்சும் வளர்ந்தும் ருதுகள். வைச்சுக்கொண்டு தவிக்கிறார். ஒருபொடியையாவது உங்க எடுத்து விடசொல்லி கேட்டுக் கொண்டு தீரியிறார். ஏதோ வசதியைப் பொறுத்து செய் அடுத்த முறை காக அனுப்பும் போது கொஞ்சம் கூட அனுப்பு. நல்ல சவுக்காரம் தொண்ணுறு ரூபா விக்குது வாங்கி உடுப்பு தோச்சு கன நாளாப் போகுது பனங்களிச் சாவுக்காரம் மலிவதான் ஆனால் துணிய சப்பிப்போடும் எண்டு மாட்டுக்கு ஒளிச்சு திரியவேண்டிகிடக்கு க்ஞக் என்று அவனையும் அறியாமல் சிரித்து விட்டான் நிலைமையை உணர்ந்து சுற்று முற்றும் திரும்பி பார்த்தான். நல்ல வேளை தன்னை யாரும் கவனிக்கவில்லை என்றுதும் நிம்மதியாக இருந்தது. நீல கட்டி சவுக்காரம் இரண்டு ரூபாய் விற்றது உறைகளைச் சேர்த்து அனுப்பி திருக்குறள் புத்தகம் வாங்கியது பனங்காயை காட்டி பசுமாட்டை வீட்டுக்கு கூட்டி வருவது எல்லாம் ஒரு கணம் நினைவில் வந்து போனது. இம்முறை அனுப்பும் போது இந்த நூறு டொலரையும் சேர்த்து அனுப்பவேண்டும். சே! எவ்வளவு கஸ்டப்

படுகிறார்கள் என்று நினைத்ததும் நெஞ்சுக்குள் ஏதோ செய்தது அவனுக்கு அவசரமாக பொக்கற்றுக்குள் இருந்த பணத்தை மறுபடியும் என்னினான். பின்பு கண்ணை மூடிக்கொண்டு ஒருதானை உருவி எடுத்தான் மிகுநியை மடித்து பொக்கற்றுக்குள் வைத்துவிட்டு கையில் இருந்த நோட்டைப் பிரட்டிப் பிரட்டிப் பார்த்தான் மூலையில் இருந்த தங்கநிற ஒட்டுத்தான் ஸைர் வெளிச்சுத்துக்கு மின்னியது. நூறு என்ற எழுத்துக்களும் வழக்கத்துக்கு மாறாக பெரிசாக தெரிந்தன வீட்டில் உள்ளவர்கள் கஸ்ரம் எல்லாம் நீங்கப்போன்றது என்ற எண்ணாம் மேஸிட்டதும் மனம் லேசாக துள்ளியது. ஏதோ இரட்சிக்க வந்த தேவதான் போல் தானை மெதுவாக தடவி ஸ்பரிசித்தான் இப்போது முப்பைத்தைந்தா முப்பத்தாறா போகின்றது என்ற ஒரு சந்தேகம் வந்தது. முப்பத்தாறால் நூறை மனதுக்குள் பெருக்கிப் பார்த்தான் மனம் நிம்மதிப்பட்டது போல் திருப்பியாக இருந்தது. பின்னர் அத்தானை வலு மெதுவாக மடித்து ஜக்கற் பொக்கற்றின் ஒளிவறைக்குள் கொண்டு வைத்ததும் தான் இதை மனைவியிடம் சொல்வதா வேண்டாமா என்று மனம் திடுக்கென்றது. மூன்று மாதமாக வின்றர் தொங்கிய திலிருந்தே கோட் (பெண்கள் குளிருக்கு அனிவது) ஒன்று வாங்கவேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். குறைந்தது நூறு டொலராவது வேண்டும் நாலு வருடமாகப் பாவித்தது குளிர் தாங்குதில்லை என்று அவள் முறையிடும் போது அவனுக்கு தன்னிலேயே எரிச்சல் வரும். மகன் வேறு வீடியோக் கேம் வேண்டுமென்று புரட்டி எடுக்கிறான். தேவையானதைக் கூட வாங்கிக் கொடுக்க முடியாமல் சே! கூண்டுக்குள் அடைப்பட்டது மாதிரி என்ன மூச்சு முட்டுற வாழ்க்கையிது என்று சனித்துக்கொள்வான். உயிரை காப்பாற்ற ஓடி வந்து உயிரைத்தவிர மற்ற எல்லாவற்றையும் இழந்து விட்டோமே என்று புலம்புவான். பிள்ளைகள் தான் எங்களுடைய ஒரே நம்பிக்கை. அவர்களையும் இந்த நாட்டுக் கலாச்சாரம் மாற்றப் போகிறதோ என்று மனைவியைப் பார்ப்பான். கொஞ்சம் மாறுதல்கள்

இருக்கத்தான் செய்யும் ஆனால் அதிக தூரம் அந்நியப்பட்டு போய் விடமாட்டார்கள். இதற்கெல்லாம் மனசைப் போட்டு அலட்டிக் கொள்ளாதீர்கள் என்று அவனை அடக்குவான் அவன். இப்போது எங்களுக்குள் அடையாளம் மொழி ஒன்றுதான் அதுவும் இவ்வளுக்கு இருக்காது போல் இருக்கின்றது என்பான் அவன். அவன் பார்வை அவன் கவலை யைப் பசிரிந்து கொள்வதாய் இருக்கம். கண்ணாடிக்கதவைத் திறக்கும் போதுதான் அவனைக்கண்டான் வசந்தன் கண்டதும் சர்வநாடியும் ஒருகணம் ஒடுங்கிப் போயிற்று அவனுக்கு தனிடம் விசாரிக்கத்தான் வருகிறானோ? சே! என்ன அசட்டுத் தனமான காரியம் பண்ணி விட்டோம். பணம் கூடுதலாக இருப்பது தெரிந்ததும் அந்த இடத்திலேயே திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும். அல்லது நேராக வீட்டுக்காவது போயிருக்க வேண்டும். மடத்தனம் பண்ணி விட்டேனே என்று தலையிலதித்துக் கொண்டான். அதற்குள் அவன் அவனை அண்மத்து வந்ததும் ஒரு புன்சிரிப்போடு ஹாய் என்று சொல்லி விட்டு அப்பால் உள்ள கோபிக்கவுண்டருக்கு சென்று விட்டாள். அவன் சொன்ன ஹாயும் புன்சிரிப்பும் அவனது இதயத்தை ஈட்டியால் குத்தியது மாதிரி இருந்தது குற்ற ணாவுப் உந்த கதிரையிலேயே நெந்தான் அதற்குள் அவள் கோபியை வாங்கிக் கொண்டு அவனருகில் வந்து மறுபடியும் அழகான ஒரு புன்சிரிப்பை அவனைப் பார்த்து வீசிவிட்டு கண்ணாடி க்கதவைத் திறந்து கொண்டு மறைந்து விட்டாள். அவள்போவதையே மூச்சு விட மறந்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவன் மறைந்துமதான் மூச்சே ஆசு வாசமாக வெளியில் வந்தது. சிகரட் ஒன்றை எடுத்து அவசரமாக பற்றவை த்தான். அவனையு மறியாமல் கை பொக்கற்றுக்குள் நுழைந்து மீண்டது. அவன் தந்த காச என்ற நினைப்பு வந்ததும் மனது அவனைப்பற்றி வட்ட மடிக்கத் தொங்கியது. எந்த நாட்டிக் காரி யாக இருப்பாள் இவள் என்று மனம் ஆரா ய்ச்சி செய்தது. ஒடுங்கல் முகமும் நீட்ட மூக்கும் அகலக் கண்களும் இருக்கிற படியால் இவள் நிச்சயமாக கிரேக்க நாட்டு க்காரியாக தான் இருக்க வேண்டும். சற்றே தடித்த தமிழ்த் தேசிய ஆவணைக் கவுடகாள்

தடுகளும் அவை அலையாக செம்பட்டை முடியும் அவளின் பொன்னிற முகத்திற்கு கச்சிதமாக இருந்தது பட்டதும் இவளுக்கு என்ன பெயராக இருக்கும் என்னு நினைத்துப் பார்த்தான். இவளை காலமும் வங்கிக்கு வருகிறேன் எழுதி நெஞ்சில் மாட்டியிருக்கும் பெயரை க்கூட கவனிக்கவில்லையே என்று தன்மீது நொந்து கொண்டான். பாவம் நல்வள் எந்த நேரமும் எவ்வளவு அழகாக் கிரிக்கிறாள். இந்த நூறு டொலர்ச் சமாச்சாரத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறாள் வங்கிக்கு இதெல்லாம் பெரிய பணமாக இருக்காது. எல்லாம் சரியாக்கி விடுவாகள். என்று தனக்குத்தானே திருப்பிப்பட்டுக் கொண்டான்.

எழுந்து வீட்டுக்கு என்று நினைத்தவனாக இருக்கையை விட்டு எழுந்தபோது தான் இது அவளின் தவறு தானே. ஒரு வேளை அவளே இதற்குப் பொறுப்பாளியாகி அவள் கம்பளத்தில்..... என்று நினைத்ததும் நெஞ்சுக்குள் சீர் என்று. பாவம் அவனுக்கும் இதனால் என்னென்ன கஸ்ரமோ என்று என்று மனம் அவனுக்காக இருக்கப்பட்டது. அவள் வாடிய முகமும் வந்து போனது. வெடுக் கென்று சென்று வங்கிக்குள் நுழைந்தான். அதே புன்சிரிப்போடு அவனை மறுபடியும் வரவேற்றாள். அவள் சற்றுமுன் பணம் மாற்ற வந்திருந்தேன் நூறு டொலரை அதிகமாக தந்து விட்டாய் என்று சொல்லி கொண்டே பத்திரமாக மடித்து வைத்திருந்த நூறு டொலர் நோட்டை எடுத்து அவளிடம் நீட்டினான். அவள் ஒரு கணம் தினகத்துப்போய் பின்கையை நீட்டி வாங்கிக் கொண்டே தங்கிய தங்கியு என்று இரண்டு முறை சொன்னாள். அவன் திரும்பி நடந்து கண்ணாடிக் கதவருகே வரும் போது அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்தான் கையில் நோட்டையும் பிடித்தபடி அவனையே பார்த்து புன்னைகத்துக் கொண்டி ருந்தாள் அவள். மனதுக்குள் இனம்புரியாத நிறைவு வியாபித்துக் கொள்ள வெளியில் இறங்கினான். பனி இன்னனமும் கொட்டிக் கொண்டிருந்தது.



வர்மன் இயந்திரம் டிடி இயாரியை ஒதுக்காகச் செய்து

நாங்கப்பிரகாரச்

இப்பு சித்திரை மாசமல்லோ - சித்திரை மாத நிலவு தலைச்சோழமகம் - எங்கள் ஊர்கோவில் திருநாள் - புதுப்பணைக்கள்னு இவையெல்லாவற்றையும் நினைப்பட்டும் சித்திரை மாதம் பரதேசியாய் வாழும் இந்தவழிக்கைக்கும் ஏதாவது அர்த்தம் இருக்குமென்றால் இந்தப் பழைய நினைவுகள் தான் - வாழ்க்கை என்பது சுற்றிவரும் சக்கராமா? - ஆற்றில் ஒடிப்போன நீரா? - போனது போனதுதான்.

எப்பவோ கனகாலத்திற்கு முதல் நானும் நஸ்ப்பக்ஞம் சந்தோசமாக கழித்த கோவில் பெருநாள் ஞாபகத்திற்கு வருகின்றது. - பெருநாள் பூசை முடிய மதிலடியில் நிற்கின்றோம் - நான் ஜெயம் ஜோதி மணி தால்.

எங்கள் காலத்து அழகுக்கென்கள் ரூபி ஜெயந்தி வெந்தியா..... வழியாகத்தான் வரவேண்டும். பெருநாள் நாள் - எத்தனையோ வேலைகள் இருக்கும். - போவோமாடா என்று ஜெயம் அவசரப் படுகின்றான். டேய் ரவுனுக்கு போய் இவ்வளவு வெலவழிச்சு எப்படிப்படி யெல்லாம் உடுப்புக்கள் வேண்டிய இந்த பெண்கள் நாங்கள் இதிலையில்லா விட்டால் - அவள்களுக்கு வாழ்க்கை வெறுத்துப் போகாதோ? மணி சொல்லி சிரிக்கின்றான்.

(எங்களை அவர்கள் கடந்து போகும்போது அந்தக் கடைக் கண் பார்வைக்கே வாழ்க்கையிருந்தது)

இந்த நேரம் பார்த்து வியேந்தம்மான் அந்த இடத்தால் வருகின்றார். (இவருக்கு உண்மையான பெயர் என்ன எத்தனை வயது - இதெல்லாம் ரிசி மூலம் நதி மூலம்)

வழைமை போல் சாறும் கட்டியிருந்தால் என்ன வேட்டி கட்டியிருந்தால் என்ன வெளியோ கோவணம் தெரிய அவர் வந்தபோது - “அம்மான் எல்லாம் தெரியது சீன்சை அடியுங்கோ” என்று மணி சொல்ல - அவர் உதார் கிளமென்றின்றை கிளக்காலியோ என்று ஒரு தூசணம் பூசை முடிய வந்த அருளமக்கா காலைப் பொத்தியபடி - சனி மனுசன் உள்கு பூசையில்லை பெருநாள் திருநாள் என்றும் இல்லை - தூசணம் பேசுகிறாய் - நரகத்திற்குத்தான் போகப் போகின்றாய் - என்கின்றா. - வியேந்தம்மான் திருப்பி சொன்னது அப்படியே இப்பவம் ஞாபகத்தில் இருக்கு. உங்களைப் போல் எல்லோரும் மோட்சத்திற்கு போனால் ஆண்டவன் படைச்ச நரகத்தில் பொச்சமட்டையேயோ போடிறது? என்னைப் போல ஆட்கள் தேவைதானே.

வியேந்தம்மானைப் பற்றி இன்னொரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகின்றது. இவரை சந்தையடியில் தற்செயலாக கண்ட கோவில் மூப்பர் நீ கோயிலுக்கு வாறது இல்லை - நிலுவைக்காகச் கட்டிறது இல்லை நீ செத்தால் கோவில் சேமக்காலையில் உன்றை பிரேதத்தை அடக்கம் செய்ய

விடமாட்டென் என்றாராம். - அப்பு நீ வச்சிரு என்று வியேந்தம்மான் சொல்லி சிரித்தாராம். நாங்கள் ஊரில் இருந்த காலத்திலையே வியேந்தமான் இறந்ததும் சவ அடக்கப் பிரச்சனையால் மூப்பருக்கு தாசன் அடித்ததும் கோவில் சேமக்காலையிலையே அவரை நல்லடக்கம் செய்ததும் பின்பு நடந்தது. போர் இல்லை. வாழ்பு பற்றி பயம் இல்லை அப்பன் வாழ்ந்து அப்பனுக்கு அப்பன் வாழ்ந்த பூமியில் அப்படியே நாங்களும் வாழ்ந்து விடுவோம் எங்கள் புழுதியிலையே வேர் ஊன்றுவோம் என்றிருந்தோம்.

பெருநாள் என்றால் பூசைமுடிய விருந்திருக்கும் இது முடிய விளையாட்டு போட்டிகள் பின்பு இரவு கூத்திருக்கும். நாங்கள் செக்கன் சோ பார்த்துவிட்டு வர - அப்போதுதான் நாட்டுக் கூத்தில் பேர் போன ஆட்கள் ஞான சவந்திரியாகவோ சங்கிலியனாகவோ யுவானியாராகவோ பாடிக் கொண்டிருப்பார்கள் - சதந்திரமில்லா எங்கள் அழகுகள் தாய் மார்ராடு நித்திரை தூங்கித் தூங்கி கூத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

இம்! அதெல்லாம் போயிற்று. அடுத்தலை முறைக்கு இவையெல்லாம் கிடைக்கவில்லை.

ஒரு பெருநாள் தொடங்கிய காலத்தில் தான் யோதி வந்து சொன்னான் கடற்கரையில் ஆமி சிங்கள நினைவுத் தூண் ஒன்று கட்டுது. கடைக்கபோன ஆட்களுக்கு திருக்கை வாலால் அடிச்ச போட்டாங்கள். நேற்று அங்கு போய் இன்னாரை சந்திச்சனான். கெதியாய் பெயத்தெற்றவேன் உள்ளச்சி பொங்கி நின்றான். தென்றல் காற்று புயலாகமாறும் அறிகுறி அடுத்த பெருநாளுக்கு யோதியில்லை இந்தியாவுக்கு போய் விட்டானாம். என்ற சூக்குப்பு. ஜெயம் நோரவேக்கு போயிற்றான். தாசன் பிரான்சுக்கு போயிற்றான் மணி ரெபினிஸ்கில் - நானும் இப்படியே - திக்கொண்றாய் திசைக் கொருவராய் நித்தமும் பூசை மாலையில் ஆராதனை - கோவில் கோவிலை சுற்றிவாழ்வு - எல்லாவற்றிக்கும் ஒருநடு நாயகமாக எங்கள் அந்த கோவில் கோவில் கருவை தெய்வமாப் மதிக்கும் மக்கள் சனமும் சந்தாடியுமாய் இருந்த எங்கள் கோவிலை சுற்றி சிறு நெருஞ்சி படாந்திருக்காம் கேட்க நெஞ்சுருக்கும்.

அப்பவும் சின்னச் சின்னச் பிரச்சனைகள் இல்லை என்று இல்லை. சாதியென்றும் உயர்வு தாழ்வு என்றும் போட்டி பொராளை யென்றும் ஆணால் அமைதியிருந்தது. எட்டு மயிலுக்கப்பால் இருக்கும் பொவிஸ் ஸ்ரேசனுக்கு பயித்திலையில்லை. சக மனிதன் மீது அன்பும் மரியாதையும் வாழ்வோடு இருந்தது.

இப்படியான இந்த நினைப்பில் இந்த குளிரிலும் நான் எரிகின்றேன். ஆழக்கடலில் கணைத்து கணைத்து வலை இழுக்கும்போது மனைவி கட்டிவைத்த சோத்தை நினைக்கும் மீனவனைப்போல் இந்த வாழ்வில் இந்த நினைப்புக்கள்.

வேந்னெனயிலும்

சாக்கண
பூர்யும்
தீளனஞ்

இடம் பெயர்வு என்னும் பூதம் அன்பு
நெஞ்சங்கள் ஒவ்வொன்றையும்
வேட்டையாடி தன் பசியை போக்கிக்

நாடகப் பயிலக மாணவன் இதய முரசு
என்னும் கையெழுத்து சஞ்சிகையை
வாரத்திற்கு ஒரு இதழாக வெளியிட்டு

வருகின் ரார்.
யாழ்வலிகாம் இடம்
பெயர்வின் பின் அவ்
இடப் பெயர்வின்
தாக்கங்களை அவல
ங்களை, தன்னுள் தாங்கி
வெளிவரும் இவ்விதம்
இடப்பெயர்வு நீடிக்கும்
வரை தன் ஆயுட்
காலத்தையும் நீடிக்க
சித்தம் கொண்டுள்ளது.

வடமராட்சி,
தென்மராட்சி, வன்னிப்
பெருநிலப்பறப்பு போன்ற
இடங்களில் தன்தொர்பு
முகவரி களை ஏற்படுத்திக் கொண்ட
இவ்விதமில் வளர்ந்து
வரும் பல எழுத்
தாளர்களின் படை
ப்புகள் விரிந்துகிடக்
கின்றன. கவர்ச்சி
கரமான இதம்
அமைப்புடன் (lay
out) உலகியல் செய்தி
களையும் சேர்த்து
வெளியிடும் இக்கை
யெழுத்து சஞ்சிகையின்
ஆசிரியர் செல்வன் கி.

செல்மர் எமில் இம்முறை புதுவருடத்
திற்கான தனது இதழை அட்டைப்
படத்துடன் வெளிவரச் செய்திருப்பது
குறிப்பிடத்தக்கது.

இதய முரசின் புதுவருட
இதழில் ஒரு கவிஞர்
அவ்வருடத்துடன் விசித்திரமான
முறையில் உரையாடுகின்றான்.



கொண்டிருக்கின்ற வேளையிலும் இளந்
தளிர் ஒன்று தன் ஆற்றலை மக்களின்
வேதனை வியர்வைகளோடு கலந்து
அவர்களின் இதயங்கள் எழுப்பும்
ஒளிகளை இதய முரசு ஆக
வெளிக்கொண்டிருக்கின்றது.

செல்மர் எமில் என
அழைக்கப்படும் திருமறைக் கலாமன்ற

உணக்கு ஏன்
வரவேற்பீல்லை?

புதிய ஆண்டே

உன்னை

இன் முகத்தோடு

வரவேற்க - நான்

இனியும்

விரும்பவில்லை!

ஒவ்வொரு ஆண்டையும்
முகம் மலர வரவேற்று

மாறாத காயங்களை
ஏற்படுத்திக்

கொண்டதுதான்

அவை - எனக்கு

விட்டுச் சென்ற பதிவுகள்
எனவே

உன்னை வரவேற்க

நான் தயாரில்லை

விரும்பினால்

நல்லதைச் செய்

நன்றியோடு

வழி அனுப்பி

வைப்பேன்

-அன்-

இன்றைய இக்கட்டான நிலையிலும்
தன் ஆற்றல்களை ஒருங்கிணைத்து
இலக்கியத்துறையில் காட்டும் இவ்
இளைஞரின் ஆர்வம் நாளைய
எழுத்துலகில் நிச்சயம் மின்ருவது
திண்ணாம். இந்த சஞ்சிகையும் அதன்
ஆசிரியரின் திறமையும் படைப் பாளிகளின்
படைப்புகளும் மேலும் சிறப்புறவர் கலை
முகம் வாழ்த்தி நிற்கின்றது

வினாக்கல் பட்டினம்

செல்வம்

யாழ்பாணச் சுனோவில் கறுக்கி
முகம் உடைந்ததாக
அறிந்தேன் நன்பா?
இப்போ எப்படி?

எப்போ ஏழுதிய கடத்தில்
உன்பாடு
எப்படி யென்றாய்?

ஏதோ இருக்கின்றேன்

இருக்கின்றேன் என்பதற்கும்
வாழ்கின்றேன் என்பதற்கும்
உள்ள வித்தியாசத்தை
நீ அறிவார்.

ஐரோப்பாவில் இருந்தால் என்ன
அமெரிக்காவில் என்றால் என்ன
சப்பாத்க்காவாய்
காலைச் சீவும் சீவியம்

நாற்புது கூட ஆகவில்லை
நாஹுஜன்ரூஸ் ஸலியு-
காரித்தைத் பாம் பென்றும்
பாம்பைக்காயிறுன்றும்
மயங்கும் குன்றத்தீன் குளியம்.

குற்றங்களின் கண்ணிரோடும்
குந்தத்தனமற்ற சீரிப்போடும்
வாழவைக் கலைக்கும் யாதேரி - நான்.....

வினாக்கல் நினைவுவெல்லை

கவன்
சவா சுங்கநிதம்

வெள்ளி பனி கொட்டி வேகமாய் குவிந்திடும் வேகளை கீங்கு
சள்ளி பிழத்து ஒரு கூட குத்து நின்றிடலாம் என்றால்
பள்ளி பஞவ வயதில்லை பால் வழையும் முகவில்லை
துள்ளி நிரிந்திடும் துணிவான தெகுமில்லை.

கிள்ளி கிள்ளை மொழி சூசி கொள்ளையின்பம் கண்டு வழும்
பள்ளி சுறை சென்றால் யாய்க்கர குவரி பிழத்திருக்கும்
துள்ளி விட்டால் தரை மீது விழ மாட்டிடாம் தனி மனிமலை

-மீது தான் விழுவோம்

முள்ளி குத்தினாற் போல் முழு உடம்பும் பனி பூஷக குவிந்துவிடும்
சொல்ல முழுமாது ஜில் என்று சிவிரித்து சிவப்பாகிக் கண்ணம்
மிள்ளி கூக்கில் மிதமாக மதுவினை மன்றாம் போன்றுக்கும்
மல்லி வா மச்சான் மாநாம் வா மனமாருக் குதுப்போம் கூடி என்று
மெல்லி சாய் முடிதனை முறைக்கிற் திறந்து முலை சுகரவியான்தில்
ஞாப்பிற் திடுவோம் சுசல் பார்ட்டி சுதில் சிறு அமர்கழும்
சுரசியல் புதினங்கள் சுதிக்குடி பூசி சுநியாயம் அவர்களான்றும் சுரை
குறை துங்கில் வார்த்தைகளும் கீடுமிடுவேய செய்கி

-சட மட்யா என்று சுதிசொடு பூசி

சுருமையை சுருமையைங்கு சுதில் நியாயம் கூடி
மல்லாந்து பட்டிடுவோம் மதிற் கூவால் தலைமுட்டும்
சுற்றாளின் மதில் காலிருக்கும் மதிப்பும் மிகந்திருக்கும்
மதியிழந்தும் சனமிருக்கும் சாம்பர் கொட்டுச்சிகிரைட்டால் சேர்ந்திருக்கும்
மிச்சுமாலில் கண்கிருக்கும் முதிர்பத்தும் ஜூனிருக்கும்
மைனாள் குனிரிழும் மனம் நிறைந்த மணிவிழுந்து
மகிழியா மறுநாளாய் முற்காலை ஏன்றிருக்கும் பசியும் போயிழுக்கும்
மாடுமிள் கீர் வசிக்கும் மகிழிரில் துபியிழுக்கும் சுத்தம் மானமுள்
வாழும் மகிழினின் சுதந்திரத்தை நினைவுறுத்தும்.



கன்டா தி.ம.க.மன்றத்தால்
நடாத்தப்பட்ட “ஒனியோ” வில்
இடம்பெற்ற சில காட்சிகளும்
கலைஞர்களும்
கன்டா, ரொறங்ரோ



கன்டா/அமெரிக்க தி.ம.க. மன்ற
உறுப்பினர்களுடன் இயக்குனர்



தமிழ்த் தேசிய ஆவணச் கவுடகாள்



பலிக்களத்தின் இணைப்பாளர்களில்
ஒருவரைப் பாராட்டி



இசையமைப்பாளர் போல் ஞானோதயங்குக்கு
ஈழத்துப் புலவர் சிவானந்தன் பொன்னாடை
அணிவித்துக் கெளரவித்தார்

கன்டா தி.ம.க.ம.



பலிக்களம் கலைஞர்களைப் பாராட்டி.....



க.தி.க.ம. புத்தக விற்பனையில்.....

1995

**வட அயர்லாந்து
நோபல் பாரிசுக் கவிஞரன்
ஸ்ரீமஸ் ஹீனி
யமுனாராஜேந்த்ரிரன்**

ஸ்ரீமஸ் ஹீனி 1995 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்ற வட அயர்லாந்துக் கவிஞர். ஹீனி 1939 ஆம் ஆண்டு வட அயர்லாந்து டெர்ரி கிராமப் புறத்தில் பிறந்தவர். தந்தை விவகாயி. இவரது கவிதைகளில் கிராமமும் இயற்கையும் விவகாயிகளின் வாழ்க்கையும் அனுபவங்களும் ஆழந்த இமயத்தை பெறுகின்றன. பெல்பாஸ்ட் கலிபோர்னியா பல்கலைக் கழகங்களில் பயின்றவர். ஆரம்ப நாட்களில் பத் தி ரி க் கையாளராகவும் ஒனிபரப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். 1989 ஆம் ஆண்டு இருந்து ஒக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கவிதை களுக்கான பேராசிரியாக இருக்கிறார். இவரது முதல் கவிதை தொகுதி 1966 இல் வெளியான Death of Naturalist. தனது கிராமப்புற வாழ்வைப்பற்றிய, இழந்து பட்ட இயற்கையின் அமிழ்ந்த வாழ்க்கை பற்றிய ஏக்கமே இக் கவிதைகளில் வெளியானது. இவரைப் பிரச்சினைக் குரிய கவிஞராக வெளிக்கொண்டந்த கவிதைகள் இவர் வடஅயர்லாந்தின் அரசியல் நெருக்கடிகள், கொலைகள், விடுதலைப்போராட்டம் பற்றி எழுதிய வைகள் இத்தகைய கவிதைகளைக் கொண்ட முழு அரசியல் தொகுப்பு 1975 இல் வெளியான The North.

இவரைப்பற்றி இரண்டு விதமான விமர்சனங்கள் இருக்கிறது. இவர் வட அயர்லாந்துப் பிரச்சினையில் மதில்மேல் பூனைமாதிரி எப்பக்கமும் சாராமல் இருக்கின்றார் என்பது ஒன்று, பிற்தொன்று பிரிட்டீஸ் ராணுவத்தின் அத்து

வன்முறைகள் மனித உரிமை மீறல்கள் குறித்து நிறையக் கவிதைகளில் பேசுகிறார். அதே வேளைதான் பிரிட்டீஸ் கவிஞரன்ல்லை என்று மறுத்துரைத்து வட அயர்லாந்தின் தனித்தன்மை பேண வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.

இவருடைய கவிதைத் தொகுப்புக்களைத் தேடி வண்டனில் பல்வேறு நகராட்சிகளின் (Boronge) சிறுபாளிமை இன் நூல்கங்கள் முதல், மிகப்பெரிய ரெபரன்ஸ் லைப்ரரிகள் வரை தேடி னேன். இவரது தொகுப்புக்கள் எதுவுமே கிடைக்கவில்லை. Dillon Books போன்ற புத்தகக் கடைகளில் கூட இவரது புத்தகங்கள் கிடைக்கவில்லை. காரணம் இவரது வட அயர்லாந்து வேர்களும் அரசியலும் தவிர வேறாயிருக்க நியாயமில்லை.

இறுதியில் வட அயர்லாந்து பெல்பாஸ்டில் இயங்கும் Blackstaff Press பதிப்பித்த இருபுத்தகங்களையும் வண்டன் Faber and Faber வெளியிட்டிருக்கும் அவரது The North, The Death of a Naturalist மற்றும் Collected Poems பிரதிகளையும் எழுதி தாரு விதீ தேன் இவைகளிலிருந்துதான் ஒரு தேவுத்



மற்களை மட்டுமே விமர்சிக்கிறார் என்பது மற்றொன்று. We slaughter for the common good என்று எழுதிய ஒரு கவிதை இவரை விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவானவர் என்ற குற்றச்சாட்டைக் கொண்டு வந்தது. ஸ்ரீனி உண்மையில் IRA வின் அரத்தமற்ற

தொகுப்பின் மொழியாக்கம் இவ்வாண்டின் மத்தியில் தமிழகத்தில் வெளியாகவிருக்கின்றது. அத்தொகுப்பிலிருந்த மூன்று கவிதைகளையே இங்கே தந்திருக்கின்றேன். அநேகமாக தமிழில் முதல்முதல் வெளிவரும் ஸிமஸ் ஹீனியின் கவிதைகள் இவைகளாகவே இருக்கும்.

இம்மூன்று கவிதைகளும் Triptych எனும் தலைப்பிலான ஒரே கவிதையின் மூன்று பகுதிகள் தான். மும்மடக்கு மேசை என்று Triptych மொழியாக்கம் பெறுகிறது. மூன்று வகையான உணர்ச்சிக் கப்பல்களைத்தான் இக்கவிதை பேசுகிறது. பிரண்பன் யன்ஸ்வரிக் பெவினிஸ் போன்றவை வட அயர்லாந்தின் நகரங்கள். ஆங்கில ஏகாதி பத்தியத்தின் காலனியாக நூற்றாண்டு களாக வதைபடும் நிலம் வட அயர்லாந்து பிராஸ்யன்ட மதம் அதைச் சார்ந்த பிரிட்டீஸ் அரசரிகாரம் கத்தோலிக்க மக்களை அரசியல் பொருளியல் ரீதியில் ஒடுக்கி வருவது வட அயர்லாந்தின் வரலாறு. இச் சூழலில் வட அயர்லாந்து மக்களின் கலாச்சாரத் தனித்ததன்மையை வலியுறுத்தும் ஹீனி, ஒரு கவிஞருக்கு அங்கு அன்றாடும் நடைபெறும் கொலைகளால், மனிதப் பேரழிவுகளால் தீராத மனஅவதிக்கு உள்ளாகிறார்.

கொலைகள், கொலைகள் பற்றிய வரலாற்று வேர்களுக்கான தேடல் பின்வாங்கவே டு டியாத காலடிகளின் எதிர்ப்பு ஊர்வலம் போன்றவற்றையே ஸிமஸ் ஹீனியின் கவிதைகளும் பேசுகின்றன.



ஸ்ரீமஸ் ஹீனி முன்று கவிதைகள்

I

ஓருக்கரலை நிகழ்ந்த பின்னரல்

அவர்கள் அங்கேதான் இருந்தார்கள்
நினைவில் செதுக்கியமாதிரி
கண்ணுமென்றது மறுபடி நடந்தது மாதிரி
துப்பாக்கியுடன் குன்றின்மீது இரு இணைஞர்
தமது ஆயுதங்கள் போல் தீவும் உறுதியும் கொண்டு

எமது

இடர்களுக்கு எவ்வரத்தான் நோவது?
எமக்கிடையிலேயே கொஞ்சம் இணைப்பாறவென எம்மில்
எவர்களனு கண்டார்?
மழையில் அலையும் ஓளித்தியட்டில் காற்றினால்
வரண்ட கற்களினிடையில்
தீக்கோளம், இரத்தம், தண்ணீர், நடுக்கங்கள்
ஒட்டுண்ணி இவைகளினிடையில்?

இந்தக் திசைக்கு நிஜ வெறுமையில்
பிரண்டனிலிருந்து டன்ஸ்வரிக் வரை இன்னும்
உயிரிடனிருக்கிற எம்
சின்ன விழிச் ஜிவன்களை நினைக்கிறேன்
தேவதாரு மரங்களின் கூட்டம்
கலைக்கப்படாத வன்னமலர்க் கொத்துக்கள்

கல்வீடிடங்களை நான் காண்கிறேன்

தூண் பிறைவாசல் அறை

பிரகாசமான ஐன்னல் வெளிச்சம்

தீயம் விகலிக்கிறது
பாட்டுக்களை நோக்கி அறுபதாடி நடந்தால்
காணாய்விக்குத்தி மீன் வாய்க்கலாம்

இளம்பெண்ணொருத்தி இன்று எம்முடன்

வீடுநோக்கி நடக்கிறார்

தனது கூடைநிறைய

புத்தம் புது உருளைக்கிழங்குகள் மூன்று கொடுத்து
முட்டைக்கோக்கள் காரட்டுகள்
அவைகளின் மீது இன்னும் மறாத பக்கம்

குறிக்காரி

ஷசலாகக் கொண்டிருந்த என் நாவைத் திருக்
அவளைக் கேட்டேன்
எங்களுக்கு என்னதான் நேரப்போகிறது?
மறக்கப்பட்ட கிணற்றுத்தன்னிரி
அதிகாலை வெடியோசையில் நடுங்கியிருக்கூரும்
அல்லது பனிக்காரை உடைந்த ஸத்தம்
அவன் பேசத் தொடங்கினான்
நமது மிகஅசுடிப்படையான அமைப்பு
மாறுதலுக்குரியது
முற்றுக்கையிடப்பட்ட நாய்கள்
பல்லி முதலைப் பேரினம் மறுபடிவிழும்
எழும்புகள்
மற்றும் பெறும்

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை
வலிமையும் குறுவும் பெறுவில்லையானால்
இரும்புக் கவசமணிந்து இரத்தம் கூக்கும் மரம்
மறுபடி துளிர்க்க வில்லையெனில்
சிறார்களின் முச்சுகள் போல்
மொப்பவிழுக்கவில்லையெனில்
அகம்மொழிந்த
கற்குழும்பு உயிர்க் குஞ்சு பெரிக்கவில்லையெனில்

புத்திசாலித்தனமான வனதேவதைகள்
எம்மக்கள்
பணத்தைப் பற்றியே நினைக்கிறார்கள்
சீதோரங்களை பற்றிப் பேசுகிறார்கள்
எண்ணைய் வியாபார மோசுத்து இவர்களது
எதிர்காலத்தை அலைக்குழிக்கிறது
மிறர் பொருளை குபகரிக்கும் அறைசையில்
கம்முண்டு கிடக்கிறார்கள்
மக்கள் திறவின் மௌனம்
மீண்டிப்போரின் பேரோசையில் புதைந்து போகிறது

நாம்

செவிமஞ்சுது வைத்திருந்த எம் நிலம்
நீண்டநாட்களாக
கலைந்து போய்க் கிடக்கிறது
உள்ளறைகளில் பழகார மேற்பக் கூடாரங்கள்
எமது தீவு
சந்தோசமற்ற குரல்களால் நிரம்பியிருக்கிறது

வெள்ளத்தின் வினிமியில்

பெவினிலில் துப்பாக்கிச் சீறலைக் கேட்டேன்
வைத்திருப்போரின்
மரணப் பாடலைக் கேட்டேன்
கோபுரத்தின் கீழ்
செதுக்கப்பட்ட துறவுமடத் தலைகள் தண்ணீரில்
ரோட்டியைப்போல்
கரைந்து உதிர்ந்தன

போவாவில் கடவுளின் கண்கொண்ட காமத்தில்
வாய்பினந்த கல்
கல்லறைகளுக்கிடையில் விழுந்து கிடக்கிறது
இரப்பை முகத்துடன் பெறுயில் அகப்பட்டு
என் மௌனத்துக்கு
மௌனத்தை பதிலிறுத்தது
மழை நீருக்கு ஒருக்குஞவ சாபம்.

குதிரைத்தில் குளிர்ந்த கணப்பு
அடுப்புக்கல்லினின்று திறந்த
புகைக் கூண்டுக்கு அப்பால்
வானத்தைக் கவனித்தேன்
ராணுவ ஹெலிக்ப்பலொன்றின் அடர்த்தியான
கண்காணிப்பு

குதிரைத்தை அருகில் உடைந்த ஜிரடி
ஜன்னல் சட்டத்தில் சிலந்தி வலைகள்
என்னுள் எல்லாம் நடுங்க ஓப்புவித்தபடி
வெற்றுக்கால்களுடன்
கருச்சுமந்து பாவமன்னிப்புக்கோரியபடி

வெள்ளத்தின் வினிமியில் பிரார்த்திக்கிறேன்
ஒய்வதற்கு முன்னால் நாம் எவ்வளவு ஒருசிறோம்
நவரியில்
நமது பேரணியின் மீது
நிழலாய்ப் புறந்த ஹெலிக்ப்பலை நினைவு
கூர்கிறேன் பயந்த
அணால் பிண்வாங்கவே முசயாத கரலடிகள்

கனாவில் பல்க்கள்

ஆம் மண்ணிலே ஸ்ரீராம் பாராட்டுக்களையும் வற்ற பலிக்களைம் என்ற உக்கிளநாட்கம் கனடாவில் திருமதற்க கலாசுற்றுத்தினால் ஜிவவான்டு சித்திரைத் திங்கள் முப்பதாம் முப்பத்தொராம் திக்கிள்ளில் மேடையேற்றப்பட்டது. பலம் வயர்ந்து வாழும் தமிழ் மக்களின் புனியட்ட நெஞ்சங்களுக்கு தீரு ஓர் நிதைவு நிகழ்வாகவும், கிறிஸ்தவின் திருப்பாடுகளைத் தம் தாய் மூர்மூரிலும் பார்த்து, கேட்டு அனுபவித்த அரிய சந்தர்ப்பாகவும் அமைந்துவிட்டதென்றால் இச்சியிலில்லை. கனடாவிலும் பாராட்டுகள் குவிந்த வன்றை இருந்தன. அவற்றில் சில:

பலிக்களைம் தமிழ் ஆழத்தில் வெளிவந்த முதலாவது வீடுகோப் பட்டாகும். இருபது ஆண்டுகளுக்கு மேல் நம்மில் ஸ்ரீராம் கேட்கப்பட்டபோதிலும் பக்கிஷையும் உயர்ச்சியையும் தட்டியழுப்பியது என்று கூறினால் மிகத்தாகாரது.

கனகத்துநன் சுத்தீரை - 1996

ஏகமாத்தம் பலிக்களைம் ஒரு யேசு காவியம் என்பதையும்விடப் பைந்தமிழ்க் கலைக்களைம் என்றால் பொருந்தும்.

நம் நாடு 11 - 04 -1996 “தென்மொழி”

மரிசேசவியர் என்றும் வண மிதா. சவுரியுத்து கிறிஸ்தவம், தமிழுக்குத் தந்த கீன்வளரை முத்து.

உலகம் சுத்தீரை -19 -1996 “நூயன்”

சிறப்பான பக்கி நிதைந்த பரிசுத்த காவியத்தை நிறுமாகப் பார்ப்பது போன்ற உயர்வை ஏற்படுத்தி எம் மனதைத் தொடுவதைத் தீயக்குனர் பேராசிரியர் மரிசேசவியர் அடகளுக்குக் கனடா வாழ் எம் மக்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

செந்தாமரை “சொங்கேங்கம்”

தலை கடுக்கங்களை நன்கு புரிந்து கொண்ட ஓர் அற்புத தீயக்குனரின் நெறியாள்கையில் 87க்கு யேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு மேடையேற்றப்பட்ட இயேசுப்பானின் வாழ்வையும், மருத்தையும், உயிர்ப்பையும் நேரடியாக கண்ட ஒரு மனிதைவை தந்தமை பாராட்டுக்கியிது.

கணைய ஓய்யர்ப்பு கூட்டுத்தாயனம்

இருபத்தினாள்கு மனிநேர வாளனாவில்லும் முப்பதாம் திக்கி நடைபெற்ற பலிக்களைம் நாடகத்தை நேரடி ஓய்யர்ப்புச் செய்து மக்கள் மனதில் திருப்பாடுகளைத் தியாகிக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுத்தது.

கீதவாணீ

பக்கத்தி உயர்ச்சி ஊட்டும் மாவைரும் காவியம்.....

ப்ரேமியா ஏஷா

கனடாவில் பெருந்தாகையான கலைஞர்கள் பங்குபற்றிய இசை உரை நாடகம்

KALAIMUGAM

Publisher :- **Thirumari Kalamanram**
Editor-in-Chief:- **Prof. N. M. Saveri Adikal**
Co - Editor:- **P. S.. Allfred (Jaffna)**
Associate Editor:- **M. Sam Pradeepan**
Managing Editor:- **Selvam**
Art (cover):- **Karuna**
Lay Out & Printing:- **Lucky Print**

THIRUMARI KALAMANRAM INTERNATIONAL

258 Main Street,
Jaffna, Sri Lanka

INTERNATIONAL

Victor D. Thiruchelvam
37 Fraaserton Crescent
Scarborough, Ontario
M1J IS9
CANADA

M. A. J. Jesudasan
2175 Victoria Park Avenue
Suite 201
Scarborough, Ontario
M1R IV6
CANADA

A. Peter
Hotel Imperrial, Room 302
14/14 A1 Duplication Road
Bambalapitya, COLOMBO-4
SRI LANKA

T. Thulasi Manohari
Venu Nadam RCC Flats
4, 2nd Floor
Thiruvalluvar Koil
Mylapore Madras 4
SOUTH INDIA

A. Thiruchelvam
Putzdorfer Str. 31
52457 Alldenhoven
GERMANY

G. Keethapongalam
Birkehegnet 240
4700 NAESTVED
DENMARK

S. Manivasagan
Van Gogh Street 55
2512 TB Den Hagg
NEDERLAND

A. V. Dammien
1, Impssse De La Motte
93300 Aubervilliers
FRANCE


Sylvia Leisi
Postfach 52
CH-4419 LUPSINGEN
SWITZERLAND

Basil Inbarajan
164 Burntash Lane
Bromley BR1 5BU, KENT
ENGLAND

F. Anthony Newman
Lofsurdhogda, 21B
1281 OSLO
NORWAY

Michacl Theresa
41 Via Cavour
00044 Frascati
ROMAN
ITALY

Pathmini Thambbynayagam
159 North St.
Ridgefield
CT 06877
U. S. A.



Published By:

THIRUMARAI KALAMANRAM
Jaffna, Sri Lanka